

# ஞானம்

கலை கலைக்கியக் சந்திகை

விலை :  
ஒருப்பு 100/-



280

ஒஸ்தர் முதலாவது என்னாட்டு வர்ஸாக் நிறுவனமாக த.ம். 1602<sup>ஆம்</sup> ஆண்டு நிறுவப்பெற்ற VOC கம்பனியானது கருதியிடக்கிறது. ஜக்தி (சீசு) கழக்கந்திய கம்பனி எனப் பொதுவாக அரியப்பெற்ற இதன் தலைமையகமானது எந்தால்லாந்து - ஹூலாஸ்ட் நாட்டில் அமைந்து 1798<sup>ஆம்</sup> ஆண்டுவரை செய்திப்பட்டது. 1602<sup>ஆம்</sup> ஆண்டு முதன்முறையாக இலங்கைக்கு வந்த ஒல்லாந்தர்கள் (ஹூலாஸ்ட்), த.ம். 1658<sup>ஆம்</sup> ஆண்டு தொடங்க த.ம். 1796<sup>ஆம்</sup> ஆண்டுவரை இலங்கையை ஆண்டார்கள் என்பது வரலாறு. ஒல்லாந்தர்கள் வெளியிட நாணயங்கள் பொதுவாக VOC நாணயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. VOC - (Verenigde Oostindische Compagnie) என்கிற சீசு வாசத்தின் ஆங்கில மொழியைப்படி United East India Company என்பதாகும்.

### (23) VOC நாணயங்கள்

ஒல்லாந்து கம்பனியால் வெளியிடப்பட்ட நாணயங்கள், இலங்கை உட்பட பல நாடுகளில் பயன்பாட்டில் வரப்பட்டன. 1700கள் வெளியிடப்பட்ட இந்த நாணயங்கள் அன்றைய ஒல்லாந்து நாட்டின் மாந்தங்களைக் குறிக்கும் சிக்கங்களைச் சன்னியங்கள் காணப்பட்டன.



### (24) இலங்கைக்குரும் VOC நாணயங்கள் - 1 Stuver கொழும்பு நாணயம்

ஒல்லாந்து கம்பனியால் வெளியிடப்பட்ட நாணயங்கள், எவ்வாறு ஒல்லாந்து மாந்தங்களைக் குறித்து நன்றாவா அதேபோன்று இலங்கைக்கான ஒல்லாந்தர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களைப் பயன்பெற்றிருந்தனர் அன்றைய மாந்தங்களைத் தனித்துக்காட்டி யுள்ளன. கொழும்பைக் குறுக்க C எழுத்தையும், கால்யைக் குறுக்க G எழுத்தையும், தாநிகாணமலையைக் குறுக்க T எழுத்தையும், மாழியாணத்தைக் குறுக்க I எழுத்தையும் பயன்படுத்தியுள்ளனர். இவற்றில் மாழியாணம் மற்றும் தாநிகாணமலை நாணயங்கள் இன்றைய காலத்தில் அழிவாகிவர கிடைக்கப்படுகின்றன.



இல்லாந்தர் வெளியிட கொழும்பு பிரதேசத்துக்கான 1 - STUVER நாணயம். இதிலே VOC சின்னாத்துக்கு மேலே கொழும்பைக் குறுக்கும் C (Colombo) என்ற எழுத்தைக் காணலாம்.

மாழியாணத்தைக் குறுக்க J என்ற எழுத்தைக் குறுக்காமல் ஏன் I என்ற எழுத்தைப் பயன்படுத்தார்கள் என்பது சுவார்யமானது. ஜஹார்ப்பிய மொழிகளிலே J என்கின்ற ஒல் பண்டைய காலத்திலே இல்லை. Y எழுறும் I ஆகவுட்கள் J ஒல்க்கு அநுகில அமைந்துள்ளன. நாங்கள் இன்று Jesus என்று எழுதும் யேசுநாதர் எயனும் Yesus என்ற வழக்கல் கிடைத்துள்ளது. 15-16<sup>ஆம்</sup> நூற்றாண்டுகளிலோன் மெதுமதுவாக J என்னும் எழுத்து ஜஹார்ப்பிய மொழிகளின் அசிச்வடிகளில் ஏற்படுள்ளது. இனாய்படையிலே Jaffna என்பதை Jaffina என்னும் அயிப்படையிலே I என்ற எழுத்தை மாழியாணத்துக்கு பயன்படுத்தியுள்ளார்கள்.



ஒன்: 24

சபா: 04

280

யாழிலும் மாதமும் பேரவை நூல்!

வெள்ளத்தின் பொருக்கைப்பியால் கலைப்பயிருக்கும்  
கவிப்பயருக்கும் சௌம்யாயின்,  
பள்ளத்தில் வீர்த்திருக்கும் குடும்பங்களும்  
விழியற்றும் நதவிளகாளர்வர்.

ஆசிரியர் குழு

ஆசிரியர், ஸ்தாபன : தி. ஞானசேகரன்  
இணை ஆசிரியர் : ஞானம் ஞானசேகரன்  
நிர்வாக ஆசிரியர் : ஞானம் பாலச்சந்திரன்

ஒவியர் : கிறிஸ்ட் நல்லசெருத்தினர்

தொடர்புக்கூக்கு

தொ.பேசி. ☎ 0094-11-2586013

0094-77-7306506

தொ.நகல் ☎ 0094-11-2362862

இணையம் ☎ www.gnanam.info

www.gnanam.lk

தலம்.ஞானம்.கிலங்கை

மின்னஞ்சல் ☎ editor@gnanam.info

editor@gnanam.lk

அஞ்சல் ☎ 3B-46<sup>th</sup> Lane, Colombo-6,  
Sri Lanka

வாங்கி விபரம் ☎ T. Gnanasekara Iyer  
Acc. No. - 009010344631  
Hatton National Bank,  
Wellawatha Branch.  
Swift Code : HBLILKLX  
(மணியோட்டமுலம் சந்தா அனுப்பு  
பவர்கள் வெள்ளவத்தை தபாற்  
கந்தோரில் மாற்றக்கூடியதாக  
அனுப்புதல் வேண்டும்)

சந்தா விபரம் ☎ Sri Lanka  
ஓர் வருடம் : ரூ 1,000/-  
ஒரு வருடம் : ரூ 5,000/-  
ஒரு வருடம் : ரூ 20,000/-

ஓர் வருடம்

Australia (AU\$) 50

Europe (€) 40

India (Indian Rs.) 1250

Malaysia (RM) 100

Canada (\$) 50

UK (£) 40

Singapore (Sin. \$) 50

Other (US \$) 50

ஞானம் சஞ்சிகையில் பிரசரங்களுக் கூடப்பு  
களின் தகுத்துக்கூக்கு அவற்றை ஏழைய  
ஆசிரியர்களின் பொறுப்பாளர்கள்.

புதைப்பயிற்சி எழுதுபவர்கள் தமது சொங்  
தப் பெயர், தொகைமுறை எண், முகவரி, ஆகிய  
வற்றை வேறாக கிடைத்துவில்லை.

பிரசரங்கிறது தேர்வாகுக்கு படைப்புகளைச்  
சொல்வதைப்படுத்த ஆசிரியருக்கு உரிமையுக்கு.

சுடைப்புகள் கணிகையில் தட்டச்ச செய்யப்பட்டு  
நின்றஞ்சலில் அனுப்பியப் போன்று.

## இழுத்தின்டே.....



### கவிதைகள்

|                              |    |
|------------------------------|----|
| இ. ஜீவகாருண்யன்              | 10 |
| ஃ பஹ்மி ஹலீம்தீன்            | 16 |
| ஜயந்த மஹாபத்ர / சோ.ப.        | 20 |
| வடஅல்வை சித்ரா சின்னராஜன்    | 25 |
| பகலவன்                       | 36 |
| விமலா கமகே / எம்.எம்.மன்ஸுர் | 40 |

### சிறுகதைகள்

|   |    |
|---|----|
| பொ. கருணாகரமுர்த்தி                     | 03 |
| கே.எஸ்.சுதாகர்                          | 11 |
| கமலாதால் / சாலிய குணவர்தன /<br>மலரங்பன் | 22 |
| என். நஜ்முல் ஹாசைன்                     | 31 |

### கட்டுரைகள்

|                         |    |
|-------------------------|----|
| வாக்கரைவாணன்            | 17 |
| பேராசிரியர் சபா ஜெயராசா | 08 |
| பத்மா இளங்கோவன்         | 26 |
| பா.கனகேஸ்வரி            | 35 |
| ஞ.பா.                   |    |

மு. மாநகர சபை

08 SEP 2023

தொப்புப்பகுதி

### நூல் மதிப்பீடு

|                    |    |
|--------------------|----|
| திக்குவல்லை ஸ்பான் | 34 |
|--------------------|----|

### பத்தி

|                          |    |
|--------------------------|----|
| பேராசிரியர் துரை மனோகரன் | 37 |
|--------------------------|----|

### சமகால இலக்கிய நிகழ்வுகள்

|                  |    |
|------------------|----|
| கே. பொன்னுத்துரை | 39 |
|------------------|----|

### வாசகர் பேசுகிறார்

|  |    |
|--|----|
|  | 40 |
|--|----|

# ஆங்கியர் பக்கம்

“சந்திரயான்-3”

- நீலவுல் இறங்கி சாதனை படைத்தது இந்தயா!

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!

பாரதியின் கனவை நனவாக்கிய “இல்ரோ”

இந்தியாவின் “சந்திரயான்” விண்கலம் நிலவில் இறங்கி சாதனை படைத்துள்ளது. கடந்த ஐஒலை மாதம் 14ஆம் திகதி ஆந்திரமாநிலமான ஏஞ்சென்றி கோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவு தளத்திலிருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்யும் நோக்குடன் இவ்விண்கலம் அனுப்பப் பட்டது.

40நாள் பயணத்திட்டத்துடன் அனுப்பப்பட்ட இந்த “சந்திரயான்-3” விண்கலம் முதலில் புவிவட்டப்பாதையைச் சுற்றி வந்தது. பின்பு நிலவு வட்டப்பாதைக்கு மாற்றப்பட்டு படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது. பின்னர் விண்கலத்திலிருந்து “லாண்டர்” பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலவுக்கு மேலே 30 கி. மிட்டர் உயர்த்தில் லாண்டர் இருந்தபோது அதை தகரையில் இறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

விண்கலத்தை தகரையிறக்கும்போது அது கருமுரடான இடங்களில் சிக்கி அசம்பாவிதழம் நிகழ வாய்ப்புண்டு. இத்தகைய சூழ்நிலை விஞ்ஞானிகளுக்கு சவாலாக அமைந்தது.

ஆனாலும் நிலவின் தென்துருவத்தில் விகரம் லாண்டர் திட்டமிட்டபடி வெற்றிகரமாக தகரை இறக்கப்பட்டது. லாண்டரில் இருந்து சென்ற ரோவரில் உள்ள சக்கரத்தில் இந்திய அரசின் சின்னமான அசோகச் சின்னமும் இல்ரோ சின்னமும் பதிவு செய்யப்பட்டன.

1969ஆம் ஆண்டு முதன் முதலில் மனிதனை சந்திரில் இறக்கி திரும்ப பூமிக்கு அகழித்துவந்த நாடு என்ற பெருமை இன்றுவரை அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது.

இரண்டாவது நாடாக ரவ்த்யா 1976ஆம் ஆண்டு அனுப்பிய லூனர்-24 விண்கலம் சந்திர மன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமி திரும்பியது.

மூன்றாவது நாடாக 2013இல் சீனா ஏவிய சாங் - 3 கலம் டிசம்பர் 14ஆம் திகதி சந்திரின் தகரையில் இறங்கியது. அதில் இருந்து தகரை இறங்கிய 140கிலோ எடை கொண்ட “யூடு” என்ற ரோவர் அடத்த மூன்று மாதங்களாக ஆய்வுகளை மேற்கொண்டது.


தற்போது சந்திரனை வென்ற நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுக் கொண்டுள்ளது.

இதே சமயம், நாசாவின் தகவல்படி அமெரிக்கா மீண்டும் தனது சந்திர ஆய்வைத் தொடக்கவுள்ளதாக அறிய முடிகிறது. மேலும் தென் கொரியா, ஜப்பான், இல்லேர், ஜக்கிய அரபு குடியரசு, இத்தாலி ஆகிய நாடுகளும் தற்போது சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.





# அப்பாவின் நிமித்தம்



பொ. கருணாங்கள்

மனோகரன் மாஸ்டர் என்பது அகவைகளை நெருங்கிக்கொண்டிருக்கிறார். யோகாசனம், தியானம் என்றெல்லாம் பண்ணி கயிறுமாதிரி அவரே கட்டமைத்த வலித்த சிவந்த தேகம். அனில் மாதிரி இன்னும் துருதுருவென்றிருப்பார். கணக்கில் பிரத்தியேக காந்தி, தன் கூர்த்த ஊடுருவும் பார்வையாலேயே நாங்கள் செய்யும் குழப்படிகளை ஒப்புக்கொள்ள வைத்திடுவார். இளமைக் காலத்திலிருந்தே ஞாயிற்றுக் கிழமைகளில் எவருடனும் பேசமாட்டார், மௌனவிரதம். அவருடைய தந் தை நீலகண்டனுக்கு மட்டுவிலில் தோட்டம், துரவு, வயல்க்காணிகள் என்று ஏராளம் சொத்துக்கள் இருக்கவும் வசதியாக வாழ்ந்தவர். ஒரே மகனான அவருக்கு யாழ் மத்திய கல்லூரியில் உயர்தரம் படிக்கிறாலத்திலேயே B.S.A-Bantam வகை விசையுந்தில் போய்வரும் வசதி. உயர்தரம் சித்தியடைந்ததும் மனோகரனை வங்கம் கலகத்தா சாந்திநிகேதன் பல்கலைக் கழகத்துக்கே அனுப்பி ஆங்கிலம் + ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டம்பெற வைத்தார். மனோகரன் 30இல் யாழ்ப்பாணத்தில் பட்டதாரியாக வந்திருங்கவும் வேறு கல்லூரிகள் அவரை கொத்திவிடாமல் புத்தார் ஸ்ரீசோமாஸ்கந்தக்கல்லூரியின் தர்மகர்த்தாக்கள் சபையினர் தந்தை நீலகண்டனுடன் பலாலி விமானிலையத்துக்கே மாலை பூச்செண்டு நாதஸ் வரம் மேளதாளம் சகிதம் போய் அவரைக் கல்லூரிக்கே அழைத்து வந்து விட்டார்கள். தத்துவம், தர்க்கம், ஆங்கில இலக்கியம் அவரது முதன்மைப்பாடங்கள். பிறகென்ன பணி ஓய்வுபெறும் வரையில் ஸ்ரீசோமாஸ்கந்தக்கல்லூரியிலேயே ஆசிரியப் பணியாற்றினார். நான் அறிவியல் கற்கை நெறியில் பயின்றமையால் அவரிடம்

ஆங்கிலத் தைத் தவிர வேறுபாடங் களைப் பயிலும் வாய் ப் பு எனக்குக் கிட்டவில்லை.

அக் காலத் திலேயே Austin A30 என்கிற

அருகலான வகைச் சிற்றுந்தொன்றை ஜக்கிய இராட்சியத்திலிருந்து இறக்குவித்தார். சீமை முயல்போன்ற அதன் பதுமையும், மயிலின் அகவலையொத்த மிருதுவான ஒலிப்பானும் இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.

நான் 70 களில் கல்லூரியை முடிக்கும்போது அங்கே உபஅதிபராக உயர்ந்திருந்தார், அப்போதும் பிரமச்சாரிதான். அவரது பிரமச்சரிய வாழ்வுபற்றி ஊரில் பலவிதமான கதைகள் இருந்தன.

அவர் வங்கத்தில் படித்தபோது முதலாண்ட லேயே உடன்படித்த ஒரு பெர்ஸித் தேவதையின் ஜோலிப்பில் மயங்கிப்போனதாகவும், பிரக்ஞை மீண்டெழுந்து அவளை அனுகித் தன் மையலைத் தெரிவித்தபோது அவனும் ‘பிகு’ பண்ணாமற் சம்மதித்துவிடக் குதாகலித்து அதுபற்றி இவர் அப்பாவுக்கு எழுதினார். கிழவரோ ‘அட்டட்டா மட்டக்களப்பே.....’ என்று கெம்பிக்குதித்து’ அப்படி ஒரு எண்ண மிருந்தால் நீ அங்கேயே தங்கிவிடு, இங்கே எங்கட முற்றத்துக்கே நீ வரவேண்டியதில்லை, உன்னை நாங்கள் பெறவில்லையென்றே இருப்பம்’ என்று நிர்த்தாட்சன்யமாய் மறுத்த தாகவும், அதனால்த் தம்கணவைக் கலைத் தவரைப் பழிவாங்கவே இன்னும் பிரமச்சரியம் காக்கிறார் என்பது அதிலொன்று.

மற்றது அவர் வங்கத்தில் பெளத்தமடம் ஒன்றில் சேர்ந்து அதன் குருபீட்டத்திடம் சுந்தியாசம் வாங்கிக்கொண்டதாகவும் (நீத்திய

பிரமச்சரியத்தே) பெற்றதாகவும் இருந்தன. அவர் எமது ஆசிரியர், நாங்கள் மாணவர்கள்/ பொடிப்பசங்கள் என்றிருந்தோமே தவிர அவர் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அவரிடம் நேரடியாகப் பேச வக்கானவர்களாக எவரும் இருந்தோமில்லை.

எங்க பாட்டி ஒருநாள் புத்தூர்ச்சந்தியில் பேருந்துக்காகக் காத்துக்கொண்டிருக்கையில் தன் சிற்றுந்தில் வந்த மாஸ்டர் இவரையும் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார். பாட்டியின் வாய் சம்மாக்கிடக்குமா, மாஸ்டரின் தாயும் தானும் பள்ளித்தோழிகள் என்பதை நினைவுபடுத்தி அவரிடம் கதைகொடுத்தவர் வீடு அண்மிக்கவும் வண்டியைவிட்டிறங்கமுதல் ஞாபகமாக

“ஏன் தம்பி நீங்கள் இன்னும் கலியாணங் கட்டேல்லை” என்றிருக்கிறார்.

“எண்ணுச்சி..... நேரங்கிடைக் கேல்லை யணை, இருந்தால்க் கட்டியிருக்க மாட்டனே” என்றாராம்.

நீலகண்டனும் இயற்கையேகியின் தன் 40 அகவையில் அரைத்தாடிக்குள் வெள்ளிகள் காலிக்கத்தொடங்கிய பின்னரே மனோகரன் ஒருவாறாகத் திருமணபந்தத்தை விழைந்தார். அப்போது மனோகரன் மாஸ்டர் ஆத்திகரா, நாத்திகராவென்று யாரும் எதிர்வுகூறமுடியாது. அவரது ஊரான மட்டுவிலில் தேசப்பிரசித்திபெற்ற பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் கோவிலிருக்கிறது. அக்கோவிலை அண்மித்து ஒரு 300 மீட்டர் தொலைவில்த்தான் மாஸ்டர்வீடும் இருக்கிறது. ஆனால் அம்மன்கோவில் விதானம் வேய்ந்திருப்பது ஓட்டினாலா, செம்பினாலாவென்று அவருக்குத்தெரியாது. யாரும் அவரிடம் அம்மனின் மூலஸ்தானம் வடக்கே

பார்த்திருக்கோ, கிழக்கே பார்த்திருக்கோ வென்றால் விழிப்பார்.

அவரின் திருமணம் தாலி, ஹோமம், பூசை, புரோகிதங்கள் எதுவுமில்லாமல் இரண்டு ரோஜா மாலைகளுடன் மட்டும் நிறைவேறியது. பெண் தாய்வழியில் தூரத்து உறவென்று பேசிக் கொண்டார்கள். அடுத்தடுத்து இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. தலைப்பிள்ளை ஹைகெல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருக்கும்போது 1999இல் ஹெகலுப்பட 3 தமிழ் மாணவர்கள் மண்ணோடோ, நீரோடோ, பவனத்தோடோ கலந்து காணாமற்போயினர், அப்போது அதை ஜே.வி.பி மாணவர்களின் வேலையென்றனர், பத்துநாட்கள் கழித்து மேலுஞ்சில ஜே.வி.பி மாணவர்களும் காணாமற்போகவே அது இராணுவத்தின் / அரசின் மாயக்கரங்களின் கைங்கரியம் என்றனர். அவர்களுக்கு என்னதான் நேர்ந்ததென்று இற்றைவரை எவருக்கும் தெரியாது. அந்த மாறாத துயரம் பெற்றவளை விரைந்து பவனத்தில் கரைத்துவிட்டது.

அடுத்தவன்தான் சித்தார்த்தன். அவனுக்குப் பல்கலைக்கழகம் புக வாய்க்கவில்லை. மிலெனியத்திலிருந்து ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழ்கிறான். பெர்லினில் காய்கறிகள், பச்சைப்பட்டாணி, பிஞ்சக்சோளம், தகரப் புட்டிகளில் அடைக்கும் சிறியதொழிற்சாலை ஒன்றில் வேலைபார்க்கிறான். விரைந்தே குடியிருமை கிடைத்துவிட்டதால் ஆறுமாதங்கள் முன்பதாகத்தான் ஊரிலிருந்தே மனைவி ஒருத்தியையும் இறக்குமதி செய்துள்ளான். வர்த்தினி என்று பெயர். அவள் மொழியில்



பாடசாலை ஒன்றில் ஜெர்மனும் :ப்ரெஞ்சும் படிக்கிறாள். சித்தார்த்தனுக்கு இணையாக மாமனைக் கண்ணுக்குள் வைத்துப்பார்ப்பதுடன் மாலையில் அவரிடம் ஆங்கில இலக்கியமும் படிக்கிறாள், கெட்டிக்காரி.

மனோகரன் மாஸ்டருக்கு இதயம் நல்ல ஆரோக்கியத் துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

“உங்கள் 100 வயதுக்கு மேலும் அது ஜோராக இயங்கப்போகுது சார்” என்று இதயமருத்துவர் உத்தரவாதங் கொடுத்தி ருக்கிறார். மற்றும்படி வயதுக்குரிய சர்க்கரை வியாதியோ, குருதி உயர்வு-தாழ்வு அழுத்தமோ, கொழுப்பளவின் ஏற்ற விறக்கங்களோ, முட்டுத்தேய்வுகளோ எதுவுமில்லை, இலோசாக உடம்பை வைத்திருக்கிறார். அண்மையில் கற்றாக்ட் சித்திரசிகிச்சை செய்வித்து கண்களில் நெகிழிவில்லைகள் பொருத்தியிருக்கிறார், பார்வையும் பளிச் சென்றிருக்கு. தினமும் நாலைந்து கிலோ மீட்டர் மெதுநடைபோய்வருவார். வைத்தியர்கள் ஆலோசனைப்படி தினமும் படுக்கைக்குப் போகுமதல் விட்டமின் B12 / மக்னீவியம் குளிசைகளையே வர்வினி கட்டாயப்படுத்திக் கொடுத்தாலே குடிக்கிறார்.

வர்வினி வருவதற்கு இரண்டாண்டுகளுக்கு முதலே மாஸ்டர் ஜெர்மனிக்கு வந்துவிட்டார். ஏனைய விருத்தர்களைப்போல வீட்டுக்குள் முடங்கிக்கிடக்காமல், ஜெர்மனியின் பிரதான பல் கலைகள் அமைந்துள்ள நகரங்கள் கூறுவதெல்பேர்க், மாண்பைஹம், கார்ஸ்லாக, கார்ஸ் மார்க்ஸின் பிறந்த நகரம், றியர், வாணிப நகரங்கள் :ப்ராங்பேர்ட், ஹம்பேர்க், புகழ் பெற்ற இசைக்கலைஞர்கள் வாழ்ந்த பணிசெய்த இடங்கள், மார்ட்டின் ஹாதர் நகரமான விட்டென்பேர்க், அருங்காட்சியகங்கள், இரும்புத்தாது/நிலக்கரிவயல்கள் நாஜிகளின் கொலைக்காளங்கள், என்று ஒன்றும் விடாமல் பார்த்தார். ஜெர்மனியில் தன் பயண அனுபவங்களை கட்டுரைகளாக வடித்து ஆங்கிலப் பத்திரிகைகளுக்கும், டில்லியின் The Little Magazineக்கும் எழுதினார். இன்னும் பூர்த்தி யாகாத பலகட்டுரைகள் அவரிடமுள்ளன.

அவர் பொழுதுகள் எழுத்து, வாசிப்பென்று ரம்மியமாகக் கழிந்தாலும் ஏனோ அவருக்கு தொடர்ந்து இங்கே வாழப்படிக்கவில்லை.

அவுஸ்திரேவியாவில் அவரது பால்யகால நண்பனான சரவணபவானந்தன் வாழ்ந்தார். அவரும் ஓய்வுநிலை ஆசிரியர்தான். தன் மகள் குடும்பத்துறை அவர்களின் பெயர்கள் பெயர்த்திகளுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். அவருடன் வீடியோ இணைப்பில் அடிக்கடி மனோகரன்மாஸ்டர் பேசிக்கொள்வார். அவரிடமும் தான் ஊருக்குத் திரும்பவுள்ளதைச் சொன்னபோது அவர் அதிசயித்து

“நீர் உங்கத்தைய குளிரைக்கண்டுதான் பயப்படுகிறீர்போலகிடக்கு, அங்கே கடும் குளிர் தொடங்க இங்கே வந்துவிடுமன், அப்போ எங்களுக்குக் கோடையாக இருக்கும்” என வருந்தி அழைத்ததில் கடந்த குளிர்காலத்தில் புறப்பட்டு அவுஸ்திரேவியாபோய் ஆறுமாதங்கள் சிட்டி, மெல்போர்ன், அடிலைட், டார்வின் என்று ஒரு மொகா சுற்றுச் சுற்றிவந்தார்.

இப்போது என்ன புதிய கக்கிச் சென்றால் மெல்போனின் கடந்த குளிர் காலத்தின் போது சரவணபவானந்தன் உடம்புக்கு முடிய வில்லையென்று ஒருநாட்கூட படுக்கையில் கிடவாமல் திடுப் பென இயற்கையுடன் கலந்துவிட்டார்.

அதன் பிறகு மனோகரன் மாஸ்டரின் “ஊருக்குப்போகவேணும்” மந்திரமும் இரவுச் சாப்பாட்டு மேசையில் அடிக்கடி உச்சாடனம் பெறத்தொடங்கின.

“ஏன்பா..... நாங்கள் உங்களுக்கு என்ன குறைவைத்தோம..... இங்கே வாழ்ந்தில் என்ன பிரச்சனை உங்களுக்கு.”

“உங்களையிட்டான் குறை எனக்கொன்று மில்லை மகன். இந்த நாட்டின் இயற்கை, காற்று, அறைகளைச்சூடாக்கிக் கொண்டு புல்லோவர்களை மாட்டிக்கொண்டு வாழுற வாழ்க்கை எனக்குள்ளன இயற்கையோடு ஒருங்கிசையுதில்லை, ஏதோ Astronauts Kits களை மாட்டிக்கொண்டு வாழ்ந்தாதிரிக்கிடக்கு, அப்படியொரு வாழ்க்கை எதுக்கென்றிருக்கு. வாழ்ந்ததுபோதும், இனிச்சாதிக்க ஒண்டுமில்லை, எனது கடைசிமுச்ச நான் வாழ்ந்த சூழலிலேயே நிற்கவேணும்..... Try to understand my child.

“எங்களுக்கும் கடைசிவரை நீங்கள் எங்க ஞடனேயே இருக்கவேணும் எங்கிற எங்கட ஆசை உங்களுக்கு நோ மாட்டர், நத்திங்..... அப்படித்தானே அப்பா.”

“என்னுடைய பெண்ணென் (50,000 ரூபா) இன்னும் 10 பேரைவைத்து அங்கே தாபரிக்கப் போதும். 40 - 50 வரையிலான தென்னை மரங்களின் வருமானம் இருக்கு, சுப்ததிராவைக் கூப்பிட்டே ஜென்றால் ஒடிப்பறந்து வந்து சமைத்துத் தந்திட்டுப் போகிறாள்” என்பார் அடிக்கடி. சுப்ததிரா அயலில், சில ஆண்டுகளாக இவருக்குச் சமைத்துக்கொடுத்த ஒரு மாவீரனின் மனைவி. தான் திரும்பிவரும்வரையில் அவள் வளவுக்குள்ளான தென்னை மரங்களின் வருமானத்தைப் பயன்படுத்தலாமென்றும் அனுமதித்திருந்தார்.

“இல்லை மகன் நீங்கள் என்னைப் பார்க்க மாட்டார்கள் என்றில்லை..... நாந்தான் உங்களோடு இருக்கமுடியாதவனாக இருக்கிறேன்.”

“இவர்களின்மொழி, நீங்கள் வீடு வந்து சேரும் வரும் வரையில் எனது தனிமை இதுகளைத்தான் என்னால் தாங்க முடியாமலிருக்கு. என்னுடைய பெண்ணே எனக்குப் போதும், உங்களுக்கு .:பினான்ஸியல் பேர்டன்ஸ் எதையும் நான் தரமாட்டேன்.”

“உங்களுக்குத்தாறது எங்களுக்கு பேர்டனா அப்பா, ஏன் அப்படி நினைக்கிறிங்கள் பேர்டாங்கிற கதையை விடுங்க, சரவணபவானந்தன் அங்கினுக்கு நடந்ததைப் பார்த்தீங்களா..... அவங்க வீட்டில் அவ்ளோ பேரிருந்தும் அவர் தூக்கத்திலேயே போயிருக்கார், அவங்களுக்கு மற்றநாள் காலையிலதான் தெரியும். அப்படி யொரு Ridiculous phenominen (அபத்தமான நிகழ்வு) எங்களுக்கும் வேணுமா, நாங்களும் துடிக்கணுமா..... சொல்லுவாக கப்பா.”

மாஸ்டர் பிறகொன்றும்பேசவில்லை. தனக்கு ஒரு டம்ஸர் காரட் ஜாஸ் மட்டும் போதுமென வர்வினியிடம் வாங்கிக் குடித்துவிட்டு அமைதியாகப் படுக்கைக்குப்போனார்.

இரவு படுக்கையில்

“ஹரிலபோய்த்தான் தான் சாகவேணுக்கறத மாமா ஒரு செண்டிமெண்டல் அந்ட் பிறிஸ்டிஜ் இஸ்வா எடுக்கறார் போலிருக்கு” என்றாள் வர்வினி.

“அடியேய்..... உந்த வார்த்தைகளை மட்டும் அவர் முன்னால் இன்னொருதரம் எடுத்துப் போடாத..... மனுஷன் தர்க்கம் தத்துவம் இரண்டிலும் ஸ்பெஷலியல் மாஸ்டர் ஹோல்டராக்கும்..... உதெல்லாம் அவருக்கு முக்குப்பொடி போடுமாதிரி.”

மனோகரன்மாஸ்ட்ரின் பிழிவாதும் வெற்றது, ஒருநாள் கொழும்புநோக்கிப்பறந்த ஸ்லங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறிப்பறந்தார். பன்றித்தலைச்சி அம்மன்கோவில் கிணற்றில் நல்ல தண்ணீர் மொண்டுகொண்டுவந்த சுப்ததிரைக்கு மனோகரன்மாஸ்டரை வாடகைக்காருள் பார்த்த தும்தான் காண்பது ‘ஏதும் காட்சிப்பிழையோ’ என்றிருந்தது. வண்டிக்குப்பின்னால் ஒடிவந்தாள். அவர்கள் வீட்டுவாசலில் வண்டி நிற்கவும் இரண்டே இரண்டு பயணவருறைகளை சாரதி எடுத்துக்கொடுக்க அதிலொன்றை சுப்ததிரை வாங்கிக்கொண்டாள். ஒன்றில் உலகமெங்கும் அவர் சேகரித்த அரிய புத்தகங்கள், மற்றையதில் அவரது எளிமையான உடுப்புக்கள்.

“என்னையா இப்படி மின்னாமல் முழங்காமல் வந்து திடுக்கிடுத்திறியன்.”

வழமையான ஒரு புன்னைகை மட்டும் அவரிடமிருந்து பதிலாக வந்தது.

“ஐயா இப்படி விறாந்தையில் இருங்கோ..... பத்துநிமியிஷ்தில் வீட்டைக் கூட்டிச் சுத்த மாக்கிவிடுறன்” எனவும் அவர் பொதியறையிலிருந்த திறப்புக்கோர்வையைத் தேடி எடுத்துக் கொடுக்கவும், தண்ணீர் பனுக்கி வீடெங்கும் பெருக்கலானாள்.

காலைவெயில் ஏறிக் கொண்டிருந்தது. மாஸ்டர் வந்துவிட்ட சேதி நொடியில் அயலெங்கும் பரவிட ஒரு சிறுகும்பலே அங்கு கூடிவிட்டது. அதிலொரு இளைஞரைக்கொண்டு இளனி இறக்குவித்து ஆசையாகக் குடித்தார்.

மனோகரன்மாஸ்டர் எப்போதுமே காலை யுணவு சாப்பிடமாட்டார். சுப்ததிரா மதியம் காய்கறியுடனோ, சிறியவகை மீன்கிடைக்கு மென்றால் மீனுடனோ மதியம் ஒரு சமையல் பண்ணிக் கொடுத்துவிட்டு, இரவுக்கு ஒரு புளிக்கஞ்சியோ, மெதுவாக வேகவைத்த சூழ்மாதிரியான (Stew) ஒரு திரவ உணவோ பண்ணிக் கொடுப்பாள்.

காலைமாலை வீட்டையும் முற்றுத்தையும் பெருக்கிவைப்பதுவும் அவள் பணி. மாதம் 15,000 ரூபா அவளுக்குக் கொடுப்பார். அவளும் அவளது இரண்டு பிள்ளைகளும் அதைக்கொண்டு பிழைத்துக் கொள்வார்கள். மனோகரன்மாஸ்டர் ஊர் திரும்பியதில் சுப்ததிரையைவிட சந்தோஷப்பட்ட பிறிதொருவர் இருக்க முடியாது.

இரண்டு வாரங்கள் கழிந்தன. அதே மாதிரியான காலை, வெயில் ஏறிக் கொண்டிருக்கையில் அதே வாடகைக்காரில் சித்தார்த்தனும்

வர்வினியும் நான்கு பயணப்பொதிகளுடன் வந்திறங்கினர்.

“நீங்கள் எங்களோட இருக்கும்போது எங்களுக்கு ஒரு இணக்கமான ஹோம் :பீலிங் இருந்ததப்பா..... ஏற்பபோட்டில் உங்களைப் பிரிந்த கணத்திலிருந்து நமக்காக நாம் வாழுவது ஒரு அர்த்தமற்ற வாழ்க்கையாய்த் தோனுதுப்பா. நீங்கள்தானே சொல்லித்தந்தீங்கள் மனுவர் தமக்காகத்தமக்காக வாழும் பொருண்மிய வாழ்க்கை அர்த்தமற்றது, யாக்கையாற் பயன் என், பிறன் ககம்பெறப் பயனாய் வாழாக்கா வென்று.....

நீங்கள் இங்க நாலுகவர் களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருக்க உங்ககூட இல்லாம நாங்க அங்கே தனியே வாழக்கூடிய வாழ்க்கை வெறுமையா அபத்தமாய்த்தெரி யுதப்பா..... இந்த யாழ்ப்பாணத்திலயே இன்னும் 4 லட்சம் பேர் வாழுறாங்கதானே அவர்களோட நம்மையும் சேர்த்து வாழ்க்கையை எப்படியோ நகர்த்திலாமென்ற நம்பிக்கை வந்திட்டுதப்பா..... வந்திட்டம்.”

சித்தார்த்தன் பேசப் பேச அவனை விநோதமாகப் பார்த்தபடி கல்லாய் உறைந்து கொண்டிருந்தார் மணோகரன் மாஸ்டர்.

ஓஓஓ

## நானம் சந்திகை நடத்தும் அமர்ர செம்பியன் செல்வன் ஆ. ரோஜ்கோபால் நாபகார்த்தச் சிறுக்கைதுபோட்டி (2023) முழுவகள்



**முதற்பஞ் சூபா பத்தாயிரமும் சான்றதமும்**

**1. ஸ்ரீநாயக சதுராத்தி**

திருமதி பாலரஞ்சனி ஜெயபால். 765/SC, சோமசுந்தரம் வீதி, திருகோணமலை வீதி, மாத்தளை ரெண்டாம் பஞ்சூபா ஜெயாயிரமும் சான்றதமும்

**2. கிள்ளைரூ வழிநி**

திருமதி கீதா கணேஷ் B-29, ½, சொய்சாபுர மொரட்டுவ

**3. முன்றாம் பஞ்சூபா ஜெயாயிரமும் சான்றதமும் குப்பை**

செ. மகேஷ், 249/1, நாயன்மார் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்

**பன்வரும் கதைகள் பஞ்சூபா சான்றதம் கள் பெறுகின்றன.**

**4. கவுமரந்து குயல்!**

வெல்லிதாசன், 451/115, கேணியடி, ஏகாம்பரம் வீதி, திருகோணமலை

**5. கெருவோரக் கடவுள்**

யே.கிறித்துராஜா ஆம் வட்டாரம், நெடுந்தீவு மத்தி மேற்கு, நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

**6. உயிர்ந்த மலை**

தேவகி கருணாகரன், அவுஸ்திரேலியா

**7. எத்ரீகால கணவகள்**

விமல்பரம் - 143 Courtenay Avenue, Harrow Weald Harrow, Middlesex, HA3 6JL United Kingdom

**8. ஈராமன்..**

மதிவதனி கவிற்சர்லாந்து

**9. பஞ்சூபா மனம்**

ரிம்ஸா மொஹம்மத், 21 E, SRI DHARMAPALA ROAD ,Mt. LAVINIYA

**10. சபல்**

உ. நிசார், 70/3 New Kandy Road, Mawanella

(நகுவர்கள்: புலோவியர் ஆ. ரோத்தினவேலோன், திருமதி வசந்தி தயாரன், Dr. ரஞ்ஜனி சப்ரமணியம்)

**தமிழ்க்கென்று தவித்துவமான கலை இலக்கியத்**

## நிற்னாய்வுக் கோட்மாட்டை உருவாக்குதல்

திறனாய்வு என்பது அறிவு சார்ந்த ஒரு செயல்முறை. வரன்முறையான கலை இலக்கியம் தோன்றுவதற்கு முன்னரே உடல் மொழியாலும், வாய் மொழியாலும், திறனாய்வை நிகழ்த்துதல் சமூக வாழ்க்கையோடு இணைந்த தேவை நிறைவேற்றலாயிற்று. அதன் நீட்சி கலை இலக்கியப் பரப்பிலும் தடம் பதித்தது.

உற்றறிதல், அளவிடும் மதிப்பீடும் செய்தல், ஏற்றல், மறுத்தல், கலைநயம் காணல், கல்விப் பெறுமானம் உரைத்தல், முடிவுகளை முன்வைத்தல், முதலாம் செயற்பாடுகள் மொழிவளர்ச்சியோடும் சமூக வளர்ச்சியோடும் மேலெழுந்தன. வரன் முறைக் கல்வியின் வளர்ச்சி அதனை மேலும் செம்மைப்படுத்தியது. அறிவளவைக் (Logic) கல்வியின் வளர்ச்சி, அந்தச் செயற்பாட்டுக்கு மேலும் வழவுப்படியது.

மொழியின் இயல்பு, வாழ்க்கை முறை, மெய்ப்பாடுகள், கலை இலக்கியம் ஆகிய அனைத்து நிறைவுகளையும் உள்ளடக்கிய அகம் நிறைவு (Comprehensive) பெற்ற பனுவலாக தமிழாய்வு மரபில் தொல்காப்பியம் தோற்றும் பெற்றது.

உலகின் தொன்மையான திறனாய்வுப் பனுவல்களுள் அதுவும் ஒன்றாகும். தொல்காப்பியம் தொடர்பாகப் பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து நிகழ்த்தப்படுதல், அதில் உள்ள டங்கிய புலமைச் செறிவைப் (Academic intensity) புலப்படுத்தும்.

தமிழுக்குறிய திறனாய்வுக் கோப்பாட்டை உருவாக்கும் பொழுது முதலில் தொல் காப்பியத்தையும் தொடர்ந்து வந்த உரைநூல் களையும் முன் னெற்பாடாகக் கொள்ளல் அறிகைகளிலை வரன் முறைப்பாடாக அமையும்.

இளம் பூரணர், சேனாவரையர், பேராசிரியர், நஷ்சினார்க்கினியர், தெய்வச் சிலையார்,

கல்லாடனர் முதலியோரின் உரைகள் விளக்க நிலையையும் திறனாய்வு உட்பொதிவையும் கொண்டுள்ளன. உரைமரபு, திறனாய்வு மாபாகும்.

திருக்குறள் ஓர் அறநூலாக மட்டுமன்றி, தனிமனித வாழ்வையும் சமூக வாழ்வையும் ஊடுருவி நோக்கும் திறனாய்வு நூலாகவும் அமைந்துள்ளது. திருக்குறளும் ஏனைய அறநூல் களும் அரசு, சமூகம், குடும்பம், தனிமனிதம் என்ற நிலைகளில் திறனாய்வுப் பொதிவுகளைக் கொண்டுள்ளன.

திருக்குறளுக்கு உரையெழுதிய மணக் குடவர், தாமத்தார், நச்சர், பருதி, பரிப் பெருமான், திருமலையர், மல்லர், காலிங்கர், தாருமர், பரமேலமழகர் முதலியோர் விளக்க நிலையிலும் திறனாய்வு நோக்கிலும் பனுவலை அணுகும் மரபைத் தொடர்ந்தனர்.

வரன்முறைக்கல்வியோடு வளர்ச்சி கொண்டு ஒரு சிறப்பார்ந்த செயற்பாடு விளக்கவுரை அல்லது விபரிப்பு பரவல் (Commentry) எழுதுதல். அந்தச் செயற்பாடு உலகின் தொன்மையான சுமேரிய மொழியில் முதலில் இடம் பெற்றதாக ஆய்வாளர் குறிப்பிடுவர். அதேவேளை சமஸ்கிருதத்தில் ‘பாஸ்யம்’ (விளக்கவுரை) எழுதும் மரபு பதினொராம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது. சுமேரிய மொழிக் கும் தமிழ்



The common origin of somerian and Dravian languages) **குருதியற் கடமை**

சமேரிய மொழியறிவு உரையாசிரியர் களுக்குக் கிடைக்கப் பெற்றமைக்கான சான்றுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. பெரும் பாலான தமிழ் உரையாசிரியர்கள் சமஸ்கிருத அறிவு மிக் கவர்களாகவே இருந்தனர். உரையாசிரியர் தண்டி, சமஸ்கிருத மொழி யிலுள்ள ‘காவிய தர்சம்’ என்ற நூலைத்தமுவி ‘தண்டயலங்காரம்’ எழுதினார். பொதுவியல், பொருளனியில், சொல்லணியியல் என்ற தலைப்பில் அந்நால் கட்டமைப்புச் செய்யப் பட்டுள்ளது. காவிய ஆக்கம், செய்யுள் அழகு, ஆகியவற்றை விளக்கும் திறனாய்வு அடிப்படைகளை அந்நால் கொண்டுள்ளது.

ஆற்றுகைக்கலைகளின் வளர்ச்சியோடு திறனாய்வுப்பரப்பு மேலும் விரிவாக்கம் பெறலாயிற்று. சமஸ்கிருத மரபில் ‘நாட்டிய சாஸ்திரம்’ பரத முனிவரால் எழுதப்பட்டது. தமிழ்மரபில் ‘கூத்து நூல்’ சாத்தனாரால் எழுதப்பட்டது. செய்யுள்வழியான திறனாய்வு நூல்களாக அவை அமைந்தன.

அந்நால்கள் வழியாக ‘இரசம்’ என்ற கலைக்கோட்பாடு வளர்ச்சி பெற்றது. இரச உருவாக்கம் என்பது மெய்ப்பொருள் அல்லது மனவெழுச்சிகளோடு இணைந்தது. மெய்ப்பாடுகள் பற்றிய விளக்கத்தைத் தொல்காப்பியம் விரிவாக்கத்தந்தது.

கலை அளிக்கை வழியாகக் கையளிக்கப் படும் பயம், கோபம், அன்பு முதலாம் மெய்ப்பாடுகள், பார்வையாளரிடத்துப் பகிரப்பட்டு சுவையேற்றம் (இரசம்) உருவாக்கப்படுகிறது.

இத்துறையில் கிரேக்கர் ‘கர்தாசிஸ்’ என்ற கருத்துவடிவத்தை முன்வைத்தனர். அரங்குவழியாக உருவாக்கப்படும் துன்பச் சுவையானது, வாழ்க்கையின் துன்பத்தையும் அவலத்தையும் கையாளும் மனப்புடமிடலை (கர்தாசிஸ்) உருவாக்குகின்றது.

இரசக்கோட்பாடு, இந்திய சினிமாவிலும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளதாக சத்திய சித்ராயின் திரைப்படங்களை ஆராய்வோர் குறிப்பிடுவர். இரசக்கோட்பாடும் துவணி (ஓலி இன்பம்) கோட்பாடும் இந்தியச் சமூக இயல்பையும், சமூக அரசியலுக்கும் கலைகளுக்குமுள்ள தொடர்புகளையும், நோக்குதலை திறனாய்வுப்பரப்பில் உள்ளடக்க வில்லை.

மக்களாட்சிச் சிந்தனை, தாராண்மைஞாக்கு சமூகவியல் சிந்தனை, மார்க்சிய கருத்தியல் ஆகியவற்றின் வளர்ச்சி நிலைகளை அடியொற்றியே சமூக இருப்பும் அரசியலும் திறனாய்வுடன் இணைந்த பிரிக்க முடியாத பரிமாணங்களாயின.

உரைநடை இலக்கிய வளர்ச்சியோடு, செய்யுள் நயம் காணும் திறனாய்வு அளவு கோல்களே உரை வடிவங்களுக்கும் பயன் படுத்தப்பட்டன. அதனை அடியொற்றி ஒற்றைப் பரிமாண நிலையில் நயப்பு நிலைத் திறனாய்வு வளர்ச்சி அடைந்தது.

சமூக வளர்ச்சியும் அதனோடு தொடர்புட்ட அறிவு வளர்ச்சியும் கல்வி ஏற்பாடுகளும். அனைத்துத் துறைகளிலும் இடம் பெற்ற புத்தாக்க முயற்சிகளும் உலகில் பல்வேறு திறனாய்வுக் கோட்பாடுகளை உருவாக்கும் வலுவேற்றுத்தைக் கொடுத்தது. திறனாய்வும் கலைக்கோட்பாடும் பலவாக மேலெழுந்தன.

செல்வியல் திறனாய்வு, தொல்வகை (ARCHETYPAL) திறனாய்வு, இயற்கையியலோடு இணைந்த இயற்பண்புத் திறனாய்வு, நடப்பியல் திறனாய்வு, சோசலிச் நடப்பியல் திறனாய்வு மாயவித்தை நடப்பியல், கமாட் (KMRT) நடப்பியல், குதம்பலிகை (HYSTRICA) நடப்பியல் கறைபாடுந்த (DIRTY) நடப்பியல் ஆகியவற்றோடு இணைந்த திறனாய்வு, பிண்ணப் புதுமையியல் திறனாய்வு, பின்காலனித்துவ திறனாய்வு, புலமைத் (ACADEMIC) திறனாய்வு, மரபுக்காப்புத் திறனாய்வு, சூழலியற்திறனாய்வு, வாசகர் துலங்கல் திறனாய்வு, புதிய திறனாய்வு, உளப்பகுப்புத் திறனாய்வு அமைப்பியல் திறனாய்வு, பின் அமைப்பியல் திறனாய்வு, பால் மீள்வரைபு (QUEER) திறனாய்வு, பெண்மைத் திறனாய்வு, புதிய நேர்மை (NEW SINCERITY) திறனாய்வு முதலானவை உருவாக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய பட்டியலுடன் ‘தமிழியத் திறனாய்வு’ என்பதைச் சேர்த்துக் கொள்ளலாம். திறனாய்வுக் கோட்பாடுகள் தமக்குரிய தனித்துவங்களை அடியொற்றியும், கருத்தியலை உட்கொண்டும், ஆய்வு நிலைப்படுத்தியும் தேவை நிறைவேற்றலையும் அடியொற்றியும் உருவாக்கம் பெற்றுள்ளன.

தமிழ் இல்கியங்களும் கலைகளும் பல்வேறு நிலைகளில் தனித்துவத்தையும் அடையாளங்களையும் கொண்டுள்ள நிலையில் அவற்றை நுணுகினோக்கும் திறனாய்வுக் கோட்பாட்டை உருவாக்குதல் கலை விளக்கத்தை அறிவு நிலையில் கையாளும் பல்துக்கு மேலும் விசை கொடுக்கும்.

அத்தயை கோட்பாட்டை முன்வைப்பதால், உலகில் உருவாக்கம் பெற்ற திறனாய்வு வடிவங்கள் நிராகரிக்கப்படுகின்றன என்ற முடிவுக்கு வருதல் தவறானதாகும். ஒவ்வொரு திறனாய்வும் தத்தமக்குரிய தனித்துவமான தேவைகளை அடியொற்றி உருவாக்கப்பட்டுள்ளன. அறிவு என்பது பன்மை வடிவங்களுடன் உறவாடும் நிலையைக் கொண்டது. ஒவ்வொன்றினதும் பண்புகளை ஆழ்ந்து கற்பது அறிவாகின்றது.

## கண்ணிருந்தும்

- சி.ஐவகாருண்யன்

அறக்கப் பூர்க்க அடித்தாலும்  
படுக்கச் சீலம்பாயில்லை  
என்று போகிறது  
எம் வாழ்க்கை.

நட்நடுநிசியில்  
நடுக் காட்டல்  
கணக்களைக் கப்பி விட்டுபோல  
இரு திகில்.

கண்ணிருந்தும்  
குருடர்கள் போல  
அரசியல், சமூக, கலாசார, பொருளாதார,  
கல்வி, பண்பாடு, தனிப்பட்ட  
வாழ்க்கை அனைத்திலும்.

அறக்கப் பூர்க்க அடித்தாலும்  
படுக்கச் சீலம்பாயில்லை.

மொழி அளவீடில் தமிழ், செம்மொழி அடையாளத்தைக் கொண்டது. நெடிய இலக்கியப்பரப்பைக் கொண்டது. பல்வேறு சமயப் பின்புலங்களில் உருவான இலக்கிய வளமுடையது. தனித்துவமான கலைப் பதிவுகளைக் கொண்டது.

முப்பது ஆண்டு நீண்ட போர் அனுபவங்களையும், புலச்சிதறல் வாழ்வுடன் இணைந்த நிலைமாறும் வாழ்வை உள்ளடக்கிய இலக்கியங்களையும் கொண்டது.

காலனியத்துக்கு எதிரான விடுதலை இயக்கம், தமிழ்த் தேசியம், சுயமரியாதை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம், சமய மறுமலர்ச்சி இயக்கம். திராவிட இயக்கம், அறப்போர் இயக்கம், ஆயுதப் போர் இயக்கம், பொதுவுடமை முற்போக்கு இயக்கம் சாதியம், வறுமை முதலானவற்றின் எழுபுலத்தின் உருவான கலை இலக்கியங்களின் இயல்பையும் தரத்தையும் பயனுடமைப் பெறுமானத்தையும் (UTILITY VALUE) அறிந்து கொள்ளும் வகையில் தமிழியத் திறனாய்வை நிறைவேபடுத்த வேண்டியுள்ளது.

அதன் உருவாக்கத்தை ஓர் அடிப்படை வாதமாகக் கொள்ளுதல் தவறானது. பிறப்போக்கு வாதம் என்று துணிதல் மேலும் தவறானது. அறிவுவிளக்கத்துக்குரிய ஓர் அறிவார்ந்த கருவியாகவே அதனைக் கருதவேண்டும்.

‘தமிழியத் திறனாய்வை’ வலுப்படுத்த இயங்கியற்பலமுள்ள சமூகக் கருத்தியலுடன் ஒன்றினைப்புச் செய்தலும் நுண்ணிய நிலையில் கருத்துப்பதிவை மேற்கொள்ளவல்ல கலைச் சொற்களையும் கண்டறிய வேண்டும். தமிழுக்கு ஏற்பட்ட அனுபவங்களுக்கு ஒப்பான வகையிலும் ஏற்ததாழப் பொருந்தக்கூடிய வகையிலும் அன்மிக்கக் கூடிய வகையிலும் உள்ள உலக மொழிகளின் இலக்கியங்களைத் துருவி ஆராய்வதற்கும் “தமிழியத் திறனாய்வு” கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

நிறைவான கட்டமைப்புடன் தமிழியத் திறனாய்வை வடிவமைத்தல் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.

○○○

## சிறுகதை



# நினைவில் நின்றவை

### சொல்ல

மஞ்ச சில வருடங்களாக புற உலகில் இருந்து ஒதுங்கி இருக்கின்றாள். எந்தவொரு நிகழ்விற்கும் அவள் விரும்பிப் போவதில்லை. யாருடனும் பழகுவதுமில்லை.

கொழும்பில் மகன், மருமகன், பேரப் பிள்ளையுடன் இருந்த காலங்களில் அவள் தனிமையை உணர்ந்ததில்லை. மகனுக்கு சின்சினாட்டிப் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக வேலை செய்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தபோது அவள் கொஞ்சம் கலங்கிப் போய்விட்டாள். மகனின் எதிர்காலம் கருதி, வற்புறுத்தி அவர்களை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தாள். அதன் பின்னர் ஊருக்குத் திரும்பி, போரினால் சிதிலமடைந்திருந்த தனது வீட்டைத் திருத்தி அங்கேயே தங்கிக் கொண்டாள். தனது அந்திமகாலம் அங்கேயே கழிய வேண்டும் என்பது அவள் விரும்பம் பொழுதுபோக்குக்காக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்கம்பக்கத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் படிப்புச் சொல்லிக் குடுப்பாள்.

ஒருநாள் மதியம், “யிற்றி ரூ பட்ச கெற்று கெதர் வைக்கப் போகின்றோம்” என்று சொல்லிய படி நந்தனும் முரளியும் அவளின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள். அவனும் நந்தனும் எல்லாப் பிரச்சினைக்குள்ளும் இலங்கையில் தான் இருக்கின்றார்கள். முரளி கண்டாவிலிருந்து ஒன்றுகூடலை ஒழுங்கு செய்யவென வந்திருந்தான்.

“இது ஒரு காலங்கடந்த ஒன்றுகூடல் எண்டு நான் நினைக்கிறேன். இருபது இருபத்தைஞ்சு வருஷத்துக்கு மந்திச் செய்திருக்க வேணும் முரளி...”

நாற் பது வருடங்கள் கழித்து ஒரு ஒன்றுகூடல் தேவையா என்பது மஞ்சவின்

மனதில் பெருங் கேள்வியாக எழுந்தது. முரளி தலைக்குள் கையை வைத்துக் கோதினான்.

“செய்யக்கூடிய நிலையிலையா அப்ப நாடு இருந்தது. யுத்தம் முடிஞ்ச கையோடை செய்திருக்க வேணும். எங்கை... ஒவ்வொருத் தருக்கும் ஒவ்வொரு சோலியன். ஒவ்வொரு நாட்டிலையும் போய் ஒளிஞ்சிருக்கிற ஆக்களைத் தேடிப்பிழிச்சு ஒண்டாக் கொண்டுவாறுதெண்டா சும்மா லேகப்பட்ட காரியமா?” என்றான் நந்தன்.

“ஆர் ஆர் வருகினம்? வாற ஆக்களின்றை விஸ்ற் இருக்கோ?”

பொக்கற்றுக்குள்ளிருந்து கசங்கிய கடதாசி ஒன்றை எடுத்து மஞ்சவிடம் நீட்டினான் நந்தன்.

“இதை நீங்களே வைச்சிருந்தோ. இது ஒரு முழுமையான லிஸ்ற் இல்லை. இப்பத்தான் ஒவ்வொருத் தராச் சேர்த் துக் கொண்டு வாறும். முதலிலை சயன்ஸ், மற்றும் மாத்திரம் செய்வோம் எண்டு யோசிச்சம். பிறகு ஆற்றல், கொமேர்ஸ் எல்லாரையும் சேர்ப்போமெண்டு முடிவெடுத்திருக்கிறம்.”

“ஒன்றுகூடலுக்கு வாறதுக்கு எனக்குப் பெரிசா ஆர்வம் இல்லை.” என்றாள் மஞ்ச.

அவர்கள் இருவரும் போனதும், மஞ்ச பெயர் லிஸ்றை எடுத்து விரித்துப் பார்க்கத் தொடங் கினினாள். லிஸ்றில் சேந்தனின் பெயர் இருந்தது.

• • • •

சேந் தனை ஆறாம் வகுப்புப் படிக்கும் போது தான் மஞ்ச முதன் முதலாகச் சந்தித் தாள். அயல்கிராமப் பாடசாலைகளில்



**கே.எஸ்.சுதாகர்**

படிக்கும் மாணவர்களுக்கான போட்டிப் பரிட்சையில் தெரிவாகி, மஞ்ச படிக்கும் புகழ் பூத்த பாடசாலைக்கு வந்திருந்தான் சேந்தன்.

அவனை மஞ்ச முதன்முதலாக சந்தித்த போது அவன் கால்களில் செருப்புகள் இருக்கவில்லை. தான் சப்பாத்து அனிந்து அவன் அருகில் இருக்கும்போது மனதுக்கு சங்கடமாக இருந்தது அவனுக்கு. பாடசாலையில் சிறுடைகள் பற்றிய கட்டுப்பாடுகள் அப்பொழுது எதுவும் இருக்கவில்லை. அவரவர் நினைத்த மாதிரி பாடசாலைக்கு வந்து போனார்கள். சேந்தன் பாடசாலைக்கு நடந்து வருவான். மஞ்ச அவனது அப்பாவுடன் ஸ்கூட்டரில் வருவாள்.

ஒருநாள் சேந்தன் வைத்த கண் வாங்காமல் மஞ்சவின் கால்களைப் பார்த்தபடி இருந்தான். வெள்ளைச்சப்பாத்துகள். அதுக்குள்ளால் முளைத்து மொழுப்பான அவள் மஞ்சள் கால்களைப் பற்றி நிற்கும் வெள்ளைநிற காலுறைகள். மயங்கி நிற்கும் அவனது பார்வை மஞ்சவுக்கு கூச்சத்தை உண்டுபண்ணியது.

மறுநாள், தான் சிறிது சிறிதாகச் சேர்த்த பணத்தில் ஒரு சோடி ஆண்களுக்கான செருப்புகள் வாங்கியிருந்தாள் மஞ்ச. யாரு மில்லாத வேளையில் அவற்றை சேந்தனின் காலடியில் போட்டாள். ‘வீட்டிலே பேசுவார்கள்’ என்று சொன்ன சேந்தன் அதை ஏற்க மறுத்து விட்டான். மறுவாரம் சேந்தனே புதுச்செருப்பு களுடன் வந்ததைக் கண்ட மஞ்சவின் மனம் குதுகவித்தது. சேந்தன் சுத்தமான ஆடைகள் அனிந்தாலும் இடையிடையே கிழிந்தும் கசங்கியிருப்பதையும் அவதானித்த மஞ்ச கவலை கொண்டாள். அவன் ஒரு நோஞ்சானாகவும், தான் கொழுகொழுவென்று ஊதிப்பருத்து இருப்பதும் அவள் மனதை ஏதோ செய்தது.

சேந்தன், முதல் தவணைப் பரிட்சையில் அதிகாடிய புள்ளிகள் பெற்று முதல் மாணவனாக வந்திருந்தான். வழைமையாக முதல் இரண்டு இடங்களிற்குள் வரும் மஞ்ச மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருந்தாள். அன்று முழுவதும் சேந்தனை வியந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மஞ்ச. படிப்பில் பெப்பிடித்தான் போட்டி போட்டாலும் சேந்தனின் இடத்தை ஒருபோதும் மற்றவர்களால் பிடிக்க முடியவில்லை.

ஒருமுறை பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞானக் கட்டுரைப் போட்டிக்காக சேந்தனும்

மஞ்சவும் பிறிதொரு பாடசாலைக்குச் சென்றார்கள். அங்குதான் அவர்கள் முதன் முதலாக மனம் திறந்து பேசினார்கள்.

“என்னுடைய அப்பா வங்கியில் மனேஜராக இருக்கின்றார். அம்மா ஆரம்பப்பள்ளி ஆசிரியை. எனக்கு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி இருக்கினம்” மஞ்ச சொல்ல,

“என்னுடைய குடும்பம் பெரிச். மொத்தம் எட்டுப்பேர்கள். அப்பா தோட்டம் செய்கிறார். அவரின்றை உழைப்பு குடும்பத்தைக் கொண்டிடுக்கவே போதாது.” என்றான் சேந்தன்.

அதுபீற்கு பதினொராம் வகுப்புப் படிக்கும் போது நடந்த சம்பவமொன்று அவர்கள் இருவரையும் மேலும் நெருங்க வைத்தது. ஒருநாள் சேந்தன் மதிய இடைவேளையில் வீட்டிற்குச் சென்று உணவருந்திவிட்டு பாடசாலை வந்தபோது, மஞ்ச மேசையில் கவிழ்ந்தபடி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். அவள் மதிய இடைவேளையில் வீட்டிற்குப் போவதில்லை. உணவருந்திவிட்டு மேசை மீது கவிழ்ந்து படுத்துக் கொள்வாள். சக மாணவன் ஒருவன் அவனைப் பார்த்து, ‘மஞ்ச மேசைக்குப் பால் குடுக்கின்றான்’ என்று சொல்லிவிட்டான். இதை அறிந்த சேந்தன் கொந்தளித்துப் போனான். அப்படிச் சொன்னவனுடன் சண்டையிட்டான். அவனைப் புரட்டிப் புரட்டி எடுத்தான். விவகாரம் உருப்பெருத்து அதிபர் வரை போனது.

பல்கலைக்கழகப் புகுழுகப் பரிட்சை நெருங்கியது. எல்லாரும் விழுந்து விழுந்து படிக்கத் தொடங்கினார்கள். பரிட்சைகள் முயிந்து சோஷல் வந்தது. சோஷல் வலு திறமாக நடக்க வேண்டும் என்று எல்லாரும் தீவிரமாக வேலை செய்யத் தொடங்கினார்கள். சோஷலுக்குப் பொறுப்பாக ஆசிரியர் மாணவர்கள் கொண்ட ஒரு குழு தெரிவு செய்யப்பட்டது. சோஷலுக்கு வர விரும்புவவர்களின் பெயர்கள் நோட்டீஸ் போரட்டில் வந்தபோது சேந்தனின் பெயரை அதில் காணவில்லை. சேந்தனுடன் மனம் விட்டுக் கதைப்பதற்கான கடைசிப்புள்ளியையும் இழந்துவிடுவேணோ என மஞ்ச பயந்தாள். சோஷலுக்குப் பொருத்தமான ஆடைகள் தனிடம் இல்லை என்று சேந்தன் சொன்னான். நந்தன் தனிடமிருந்த மேலதிகான கோர்ட்டுட் ஒன்றை சேந்தனுக்குக் குடுத்திருந்தான். மஞ்ச தனது அப்பாவின் ரைகளில் இரண்டைப் பத்திரிப்படுத்தி சேந்தனுக்காக வைத்திருந்தாள். கலை நிகழ்ச் சி கீகள், வேடிக் கைகள்,

அட்காசங்கள், பல்கலை உணவுகள் என சோலைல் களைக்கடியது. பெண்கள் சேலையுடனும், ஆண்கள் கோர்ட் சூட் அணிந்தும் அமர்க்கலாப் படுத்தினார்கள். சேந்தன் கடைசியில் சோஷலுக்கு வரவில்லை. மஞ்ச மனம் உடைந்து போனார்.

இரண்டு பேருக்குமே ஒரே பல்கலைக்கழகம் கிடைத்துவிட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என மஞ்ச கற்பனை செய்தாள். கடைசியில் கணிதப்பிரிவில் சேந்தனுக்கு மாத்திரமே பல்கலைக்கழக அனுமதி கிடைத்தது.

சேந்தன் பல்கலைக்கழகத்திற்குப் படிக்கப் போய், ஆறு மாதங்கள் கழித்து விடுமுறையில் வீடு திரும்பியிருந்தபோது ‘மஞ்ச வளிற்கு திருமணம்’ முடிந்துவிட்டது என்ற செய்தி கேட்டு பதறிப் போனான். மஞ்சவுக்கும் கணவனுக்குமிடையே வயதில் பெரும் இடைவெளி இருந்தது. அவனுடன் படித்த எவரையுமே தன் திருமணத்திற்கு மஞ்ச கூப்பிடவில்லை. அவள் திருமணம் முடித்தவுடன் கணவருடன் திருக் கோணமலை என்ற இடத்திற்குச் சென்றுவிட்டாள். சோஷலுக்கு சேந்தன் வந்திருந்தால் எல்லாமே தலைக்கொக்காலி மாறியிருக்கும் என நினைத்தாள் மஞ்ச.

மஞ்ச திருமணம் முடித்து சரியாகப் பத்து வருடங்களில் சேந்தனின் திருமணம் நடந்தது. அப்போது மஞ்ச விதவையாகிப் போய்விட்டாள்.

\* \* \* \*

## ஒன்றுகூடல்

கட்டட வளாகத்திற்குள் ஒரே பரபரப். கார்களும் ஒட்டோக் களும் வருவதும் போவதுமாக இருந்தது. சில வாகனங்கள் உள்ளே நிறுத்தி வைக்கப்பட்டும் இருந்தன.

ஒன்றுகூடலுக்காக அவரவர் விரும்பிய ஆடைகளுடன் வந்திருந்தார்கள். எல்லாரும் ஒரே நேரத்தில் கடதைப்பதும் சிரிப்பதுமாக இருந்தார்கள். பின்னணியில் என்பதுகளில் வெளிவந்த சினிமாப்பாடல்கள் மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்தது. அமெரிக்கா, கனடா, அவஸ்திரீலியா, இலண்டன், ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூர் என்று பல இடங்களிலிருந்தும் பழைய மாணவர்கள் வந்திருந்தார்கள். ஒரு சிலர் நாற்பது வருடங்களின் பின்னர் சந்தித்துக் கொள்கின்றார்கள். வாழ்க்கைப் பயணத்தில் - அதன் ஆரம்ப காலங்களில் தோன்றிய முகங்களில் பல இடையே மறைந்தும், பின் முதுமைக் காலங்களில் மீண்டும் அவை

துளிர்த்தும் கொள்கின்றன. இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வி, வேலை, திருமணம், பிள்ளைகள், வாழ்க்கைப் போராட்டம், அரசியல் சுழிலை - என்பவை வாழ்வைப் புரட்டிப் போட்டுவிடுகின்றன.

பாடசாலையை விட்டுப் பிரிந்த அடுத்த வருடம்—என்பத்தி மூன்றில்— நாட்டில் பெரும் இனக்கலவரம் வெடித்தது. அடுத்துத் தவாடங்களில் அரசியலில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. தொண்ணாறில் பாடசாலையைச் சுற்றிய கிராமங்களில் வசித்த அனைவருமே ஊரைக் காலி செய்துவிட்டு - நாட்டிற்குள்ளும், வெளியேயும் என பிரிந்து போனார்கள். இரண்டாயிரத்து ஒன்பதில் இனப்பிரச்சினை ஒரு முடிவுக்கு வந்து, மக்கள் ஊர் திரும்பு வதற்கு அனுமதிக்கப்படார்கள். ஆனால் இற்றைவரைக்கும் எந்தவொரு ஊரையுமே பழைய நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை.

ஒன்றுகூடல் என்று தெரிந்த நாளிலிருந்து நண்பர்களிடையே மீண்டும் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. மின்னஞ்சல்கள் பறந்தன. கால நேரமின்றி தொலைபேசி அழைப்புகள், ‘நங் டொங்’ என்ற வாட்சப் அழைப்புகள். நந்தனும் முரளியும் இந்த ஒன்றுகூடலுக்காகப் பல வழிகளில் கஸ்டப்பட்டு உழைத்தார்கள்.

ஹோல் வாசலுக்கு உட்பற்றாகப் போடப் பட்டிருந்த மேசையில் சில துண்டுப்பிரசரங்கள் வைக்கப்பட்டிருந்தன. உயர்தரம் பயின்ற மாணவர்களின் பெயர்கள் வகுப்பு வாரியாக எழுதப்பட்டும், அதன் கீழ் விழாவிற்கு சமூகமளிக்க வாக்குறுதி தந்தவர்களின் பெயர்களும், இறுதியாக இறந்துபோனவர்கள் / காணாமல் போனவர்கள் பெயர்களும் அதில் இருந்தன.

குத்துவிளக்கு ஏற்றி, இறந்தவர்களுக்கான மௌன அஞ்சலியுடன் விழா ஆரம்பமானது.

“ஒன்றுகூடலுக்கெண்டு பல திட்டங்கள் தயாரித்தோம். கடைசியா பலரின் வேண்டு கோருக்கின்கங் அவை கைவிடப்பட்டன” நந்தன் தனது ஆரம்ப உரையில் கவலையுடன் சொன்னான். மேலும் - மொத்தம் நாற்றிமுன்று மாணவர்கள் பயின்ற இடத்தில் நாற்பத்தொன்பது மாணவர்கள் மாத்திரமே சமூகளித்திருந்ததையும் கட்டிக் காட்டினான். ஒவ்வொருவருக்கும் தலா ஒரு நிமிடம், தம்மைப்பற்றிச் சொல்வதற்கு வழங்கப்பட்டிருந்தது. சிலர் அது போதாதென முனுமுனுத்தார்கள். சிலர் தமது பெயரை மாத்திரம் சொல்லி, ஒரு செக்கனிலே விலகிக்

கொண்டார்கள். அறிமுகம் முடிய நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கின. பாட்டுக்குப் பாட்டு, குட்டி நாடகம், சோடி நடனம் எனப் பல நிகழ்வுகள் அரங்கேறின. பின்னனியில் ஒரு இசைக்குழுவினர் தமது கருவிகளைத் தட்டிப் பார்த்து சரிசெய்து கொண்டிருந்தனர்.

மஞ்சு ஓட்டோ ஒன்று பிடித்து வருவதற்குப் பிந்திவிட்டது, அவள் வரும்போது ஆற்றல் வகுப்பில் பயின்ற பரதன் மேடையில் பாடிக்கொண்டிருந்தான். சிலர் போதையேறி ஆடிக்கொண்டும் இருந்தார்கள். ‘சம்மாவே உடம்பைத் தூக்கி நடமாட முடியாமல் கிடக்கு. அதுக்குள்ளை உந்த நாசத்தையும் குடிச்சா...’ மஞ்சு புறுபுறுத்துக் கொண்டாள். பரதன் அந்நாளில் ஒரு ரி.எம்.எஸ். இன்று இறுதிக்கட்டத்தில் இருக்கும் ஒரு மனிதனின் ‘சேம்’ போல் இருந்தது அவன் பாட்டு.

மஞ்சுவைக் கண்டதும், பெண் சிறேகித்திகள் அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒருசிலர் மஞ்சுவைப்பற்றிக் கிக்கிசுக்கவும் செய்தார்கள்.

‘ஒரு காலத்திலை மஞ்சுவும் சேந்தனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினவைதானே!’

‘பாவம் மஞ்சு.... வெடிங் முடிஞ்சு ஏழு வருஷங்களில் ஹஸ்பனை இழந்திட்டான்.’

‘ஸ்கலுக்குப் பிள்ளையை விட்டிட்டு வேலைக்குப் போகேக்கைதான் அக்சிடென்ற நடந்ததாம்.’

‘நல்லகாலம்... ஹஸ்பன்ட் போட்ட இன்சூரன்ஸ் பணம் இருந்தாலை வாழ்க்கைக்கு உதவிச்சு. மகனைப் படிப்பிக்கும் மட்டும் தன்னை ஒடுக்கிக் கொண்டு, கொழும்பில் ஒரு வாடகை வீட்டில் இருந்தாள். மண்ணெண்ணை அடுப்பிலேதான் சமையல் எல்லாம் செய்தாள்.’

மஞ்சு ஒரு ஓரமாக நின்று ஆடுபவர்களைப்

பார்த்துக் கொண்டு நின்றாள். முதன்முதலாக நடக்க எத்தனிக்கும் குழந்தை ஒன்றினைப்போல, சில பெண்களும் ஆண்களும் காலைத் தூக்கி வைப்பதும் விடுவதுமாக இருந்தனர்.

“மஞ்சு... உமக்கொரு ஆளை அறிமுகம் செய்யவேணும்” நந் தன் மஞ்சுவைக் கூட்டிக்கொண்டு, ஆடிக்கொண்டிருந்தவர்களை விலத்தியபடி உள்ளே சென்றான்.

“மஞ்சு... இவன் தான் சேந்தன்”

சேந்தன் கைகளை விசுக்கி விசுக்கி, இடுப்பை நெளித்து ஆடியபடி நின்றான். மஞ்சு நிமிர்ந்து சேந்தனைப் பார்த்தாள். இவ்வளவு உயரத்திற்கு வளர்ந்திருப்பான் என அவள் நினைக்கவில்லை. நீலநிற கட்டம் போட்ட சேர்ட், தோதாக மினுமினுத்துப் பளிச்சிடும் ஜீன்ஸ், அன்றுதான் பொலிஷ் செய்யப்பட்ட சப்பாத்துகள் என பளிச்சிட்டான் சேந்தன். தான் ஒரு கசங்கிப் போன சீலையில் வந்து விட்டதற்காக மஞ்சு வெட்கப்பட்டாள்.

“சேந்தன்... இது யாரென்டு தெரியுதா? மஞ்சு...”

“அப்படியா!” அதிசயித்தான் சேந்தன். தன்னைத் தாழ்த்தி மஞ்சுவின் உயரத்திற்குக் குறுக்கிக் கொண்டான். கொழுகொழுவென்று பளிச்சிடும் முகம், அளவான மீசை. என்னைய பூசி வாரிவிட்ட தலையிர் கூட இன்னமும் நடரக்கவில்லை. திடீரென்று சேந்தனைக் கட்டிப்பிடித்த மஞ்சு அவனது கண்ணத்தில் ஒரு ‘இச்’ பதித்தாள். கழுத்திலே தொங்கிக் கொண்டிருந்த கட்டம் போட்ட வர்ணங்களிலான சேந்தனின் ‘ரை’ மஞ்சுவின் சேலையைத் தழுவியது. பார்த்துக் கொண்டிருந்தவர்களில் சிலருக்கு மஞ்சுவின் அந்தச் செய்கை திகைப்பைக் கொடுத்தது. பதறிப் போனார்கள் அவர்கள். “வாருங் களேன் ஆடுவோம்” மஞ்சுவின் கைகளைப் பற்றுவதற்கு முயற் சித்தான் சேந்தன். அவனின் வாய் போதையினால் நாற்றமடித்தது.

“சுத்தத்துக்குள்ளை நீங்கள் கதைக் கிறது ஒன்று மாக் கேக் கேல்லை. வாருங் கோ வெளியிலை போய் நின்று கதைப்பம்.” இருவரும் ஆடுபவர்கள் மத்தியிலிருந்து விலகி வெளியே வந்தார்கள்.

“நீங்கள் பாடசாலையை விட்ட வுடனேயே மறி பண்ணிட்டியள்



பயணத்தின், காலம் சில நினைவுகளைத் தந்து விட்டுச் சென்றிருக்கின்றது. அதைச் சுமப்பதும் சுமக்காமல் விடுவதும் அவரவரைப் பொறுத்தது.

‘என்னுடைய கணவர் என்னுடன் வாழ்ந்த காலங்கள் சொற்பாம் தான். ஆனா என்னை மிகவும் அன்பாக நேசித்தார்.’

‘சேந்தன் இத்தனை காலங்களில் ஒரு தடவையேனும் என்னைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லையே! என்னைப் பற்றி ஒன்றுமே அவனுக்குத் தெரிந்திருக்கவில்லையே!’

மஞ்சு அமைதியாக, கார்க் கண்ணாடிக் குள்ளால் இருட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தூரத்தே சுடலைக்குள் பிரேதம் ஒன்று ஏறிந்துகொண்டிருந்தது.

ஒருவரின் வாழ்க்கையைத் தீர்மானிப்பது எது? பணமா, கல்வியா? அதற்கும் மேலாக ஏதோவொன்று இருப்பதாகவே மஞ்சவுக்குத் தோன்றியது.

“அம்மாவுக்கு சேந்தன் ஜயாவைத் தெரியுங்களா? அவர்தான் இந்தக் காரை ஒரு மாதத்துக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்.” மஞ்சவுகின் மௌன நிலைகண்ட சாரதி அவளிடம் பேச்கக் குடுத்தான்.

“ஓ... அப்ப அவர் மனிசி பிள்ளையளோடை வந்திருக்கிறார் போல?”

“ஓமோம். ஒரு பயணம், ஒரு பொண்ணு. அம்மா அக்கவுண்டனா வேலை பாக்கிறாவாம். நாட்டைச் சுத்திப் பாத்து என்ஜோய் பண்ணப் போயினம்.”

கார்ச்சார்த்தியின் கதையைக் கேட்ட மஞ்சவிற்கு ஏரிச்சலாக இருந்தது.

“தம்பி... காரை நிப்பாட்டுங்கோ... நான் இதிலையே இறங்கிக் கொள்ளுறான். வீடு பக்கத்திலைதான்” பதட்டத்துடன் சொன்னாள் மஞ்சு.

சாரதி காரை ஓரங்கட்டிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். ஒரே வெளி, இருட்டு. அருகே குடும்பங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

“அம்மா... நாயன் வேறை குலைக்குது. வீடு வரைக்கும் கொண்டு வந்து விடுகின்றேனே!” சொல்லியபடியே பின் இருக்கையைத் திரும்பிப் பார்த்தான். காருக்குள் மஞ்சு இருக்கவில்லை. தூரத்தே இருட்டுக்குள் ஒரு உருவம் போவது அவனுக்குத் தெரிந்தது.

○○○

என்ன? சின்ன வயசிலை பெண்பிள்ளையளைக் கலியானம் செய்து குடுக்கிறவையைச் செருப்பாலை அடிக்க வேணும்.”

சேந்தனின் வார்த்தைகள் மஞ்சவை நெருப்பாகச் சுட்டன.

“உங்களுக்கு இப்ப எத்தினை பிள்ளையள்? ஹஸ்பண்ட் இப்பவும் வேலை செய்கின்றாரா அல்லது ரிட்டையர் ஆகிட்டாரா?”

மஞ்சவைக் கதைப்பதற்கு சேந்தன் விடவில்லை. அவனுக்கும் பேசுவதற்கு ஒன்றும் வரவில்லை. சேலைத் தலைப்பால் முகத்தை ஒருதடவை துடைத்துக் கொண்டாள். சற்றுத் தூரத்தில் நின்ற நந்தனைச் சத்தம் போட்டுக் கூப்பிட்டாள்.

“நந்தன்... நான் வீட்டுக்குப் போகவேண்டும்.”

மஞ்சு நந்தனைக் கூப்பிட்டதும், சேந்தன் மீண்டும் ஆடுவதற்காக உள்ளே போய்விட்டான். ஏதோ விரும்பத்தகாத செயல் நடந்துவிட்டு என்பதை நந்தன் புரிந்து கொண்டான்.

“சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்.”

“இல்லை நந்தன். நான் உடனை போக வேணும்.”

மஞ்சவை வெளியே கூட்டிச் சென்ற நந்தன், அங்கு நின்ற கார்களில் ஒன்றை மஞ்சு வீட்டிற்குப் போவதற்காக ஒழுங்கு செய்தான். காருக்குச் சமீபமாகக் குந்தியிருந்த ஒருவர் சாப்பாடு ஒவ்வாழை காரணமாக வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார். ஒன்றுகூடலுக்கு வந்திருந்த அவரை மஞ்சவால் அடையாளம் காண முடியவில்லை. ஒத்துவராத சாப்பாட்டை உடல் உதறித் தள்ளுகின்றது. ஒவ்வாதவற்றை உடம்பு மாத்திரமா வெளியேற்றும், மனமும் தான் துரத்தும். மஞ்சு காரின் பின்புறம் ஏறிக் கொண்டாள்.

கார் வளாகத்தை விட்டு வெளியே புறப் படுகின்றது. சந்தியின் அருகே அமைந்திருக்கும் சிற்றுண்டிச் சாலையில் நாலைந்துபேர்கள் இருந்து உணவருத்திக் கொண்டிருந்தார்கள். கார் கிழக்குப்புற பிரதானவீதி வழியே வேக மெடுத்தது.

மஞ்சவுக்கு சேந்தன் பள்ளிக்கூடத்தில் இருந்த இளமைத்தோற்றுமே இன்றும் மனத்தில் நிலைகொண்டிருந்தது. செருப்பில்லாமல் கசங்கிய ஆடைகளுடன் சஞ்சித்த அவன் முகமே அவனுக்கு என்றும் பிடித்திருந்தது. இன்று அது எப்படியெல்லாமோ காலவோட்டத்தில் மாறிப் போய்விட்டது. வாழ்க்கை என்ற

# உவைலூடுவிட்டு உவித்திற்கவீ்

மலையைக்கோ...!  
உன் அதிகாலைப் பனிமுட்டம்  
ஏத்தனை அழகு.  
பகல் பொழுதின் பசுமையும்  
மலைத் தொடர்களுக்குள் மறையும்  
மாலைநேர அஸ்தமனாமும்  
பேரழகு.

அந்தனையும் அழகாய்  
அமைந்திருந்தும்  
அங்கே மறைந்திருக்கும்  
அழகைச் சுப்தங்களைக்  
கேட்டுண்டா...?

மலைத் தொடர்களைப் போல்  
துப்பாங்களுடன்  
தொடர்ந்து போராடும்  
தோட்டத் தொழிலாளர்  
வாழ்க்கையை அறிந்துண்டா...?

மலை மேடுகளில்  
மாடாய் உழைக்கும்  
மலைநாட்டு மனிதர்களின்  
துயரங்களைக் கண்டுதுண்டா...?

தேயிலைச் செழிகளுக்குள்  
தம் வாழ்வை அர்ப்பணித்து  
தேய்ந்து போன  
அந்த மனிதர்களின்  
வாழ்க்கை பற்றி  
சிற்தித்துதுண்டா...?

நம் தேசத்தின்  
வருமானக் கோடுகளை வரைவது  
கொழுந்து பறிக்கும்  
அந்தக் கைகள் தான்.

அவர்கள் படும் கஷ்டத்திலும்  
கண்ணீரிலும் தான்  
இஷ்டமாய்ப் பருக  
எமக்குத் தேநீர் கிடைக்கிறது.

வெயில் மழை  
கடுசு குளிர் என  
எல்லாக் காலநிலைகளையும்  
மிதித்து நடந்த  
உழைக்கும் கால்களுக்குச் சொந்தக்காரர்கள்  
அவர்கள்.

பொருளாதாரத்தின் பெரும்பாலைக்  
முதுகில் சமந்து வேலைசெய்யும்  
கண்டுகொள்ளப் படாத  
நம் நாட்டின் முதுகெலும்பு  
அவர்கள்.

சொகுசு பங்களாக்களில்  
பலரையும் வாழ்வைக்க  
கலன் வீடுகளில் அவள்க்கைப்படும்  
அப்பாவி உழைப்பாளிகள்  
அவர்கள்.

தேயிலைத் தோட்டம் தான்  
அவர்களது உலகம்  
தேயிலைச் செழிகள் தான்  
அவர்களது உறவு  
தேயிலைக் கொழுந்து தான்  
அன்றாடப் பசி தீர்க்கும்  
அவர்களது உயிர்.

உதிர்த்தை வியர்வையாக்கி  
உழைப்புக்கேற்று  
ஊதியத்தை எதிர்பார்த்திருக்கும்  
அவர்கள்  
நம் நாட்டு அந்தியர்களல்ல.  
அந்திய சௌாவணி யை  
அள்ளித்தர உழைக்கும்  
மலைநாடுன்  
மகத்தான் மனிதர்கள்.

மலையைக்கோ...!  
உன் மன்னை வளமாக்க வந்த  
உழைக்கும் வர்க்கத்துக்கு  
விழவு நாள் வருமா...?

தாயக்கோ...!  
உன் வருமானத்துக்கு  
வழி செய்ய வந்தவர்களுக்கு  
வழி செய்து கொடுக்கும்  
அந்த நாள்  
எப்போது தான் வருமோ...?

**கல்வூர்ணன் :பவும் ஹலீம்தீன்**  
(Galhinna - Foumi Haleemdeen)

# மலையாளம் மட்டக்களப்பு

ஆழம் என்னும் இலக்கைக்கு மிக அண்மையில் அமைந்திருக்கும் பழம் பெரும்நாடு தமிழ்நாடு. இந்நாட்டிலிருந்து தரை வழியாகப் பிரிக்க முடியாதபடி அதனோடு இணைந்திருக்கும் மற்றுமொரு நாடு “மலையாளம்” என்னும் பெயர் பெறும். இத் தமிழ்ப்பெயர் அந்நாடு “மலை ஆனும்” (மலைகள் குழந்த) நாடாக விளங்கு கிண்றமையை வெளிப்படுத்தும். “மலையாளம்” என்ற பெயர் அந்நாடில் வாழும் மக்களையும் குறிக்கும் என்பதை “மலையாளி” என்ற சொல் உணர்த்தும். இச்சொல் “மலபாரி” என்றும் திரிந்தது. கி.பி. 10ஆம் நூற்றாண்டிலும் தமிழ் மனம் கமத்தந் தின்நாட்டில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் அறிஞர் ஜயனாரிதனார் “புறப்பொருள் வெண்பாமாலை” என்னும் இலக்கண நூலை எழுதி வெளியிட்டமையும் இச்சமயத்தில் குறிப்பிடத்தக்கது.

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு “சேர நாடு” என்னும் பெயரோடும் “வில் அம்பு” இலச்சினையோடும் துலங்கிய இக்குறிஞ்சி நிலமே தமிழ் இனத்தின் முதல் “தொட்டில்” என்பதைத் தமிழர் வரலாறு மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லும். இந்நாடு இன்று “கேரளா” என வழங்குகின்றது. இப் பெயரும் “சேர” என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபெண்பார் மொழியியல் அறிஞர் மு. வரதராசனார். (மொழியியல் கட்டுரைகள் - பக்கம் 31) இதுபோன்று தமிழக்கும் மலையாளத் திற்குமிடையே உள்ள நெருங்கிய உறவை பன்மொழி அறிஞர் கால்டுவெல் அவர்களின் “தமிழில் இருந்து கடைசியாகப் பிரிந்த மொழி மலையாளம்” என்னும் ஆய்வுரை உறுதிசெய்யும். இவ்வரலாறு பிற்காலத்தில் அங்கு குடியேறிய “நம்புதிரி” என்னும் பிராமணர்களால் பெரிதும் மாற்றப்பட்டாலும் அதன் அடித்தளம் தமிழரின் சேர நாடாகவே இருக்கும். இவ்வுண்மையை நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாட்டில் வாழ்ந்த மகாகவி பாரதியின் “சேரநன்நாட்டினம் பெண்களுடனே” என்னும் பாடல் அடி எப்போதும் நினைவுட்டிக் கொண்டே இருக்கும். அடுத்து மட்டக்களப்பு என்னும் பெயர்ச் சொல் பற்றிச் சிறிது ஆராயலாம்.

இப்பெயர்ச் சொல்லில் (மட்டக்களப்பு) இடம் பெற்றுள்ள “களப்பு” என்னும் சங்க காலத் தமிழ்ச் சொல்லுக்கு “ஆழமில்லாத நீர்நிலை” என்று பொருள் இதனை ஆங்கில மொழியில் Shallow Water என்று சொல்லலாம். இச்சொல்லை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே “களப்பு” என்னும் சொல்லோடு இணைந்தபடி “மட்டு” என்னும் சொல்லும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இவ்விரு சொற்களும் (மட்டம், களப்பு) மட்டக்களப்புத் தமிழரின் பேச்சு வழக்கில் அவ்வப்போது இடம் பிடித்ததுக் கொள்ளும். மட்டக்களப்பு என்னும் தூய தமிழ்ச் சொல்லே போத்துக்கீசர், டச்சுக்காரரின் (கி.பி. 16ஆம், 17ஆம் நூற்றாண்டு) ஆட்சிக்காலத்தில் Batticaloa எனத் திரிந்தது. அதேநேரம் மட்டக்களப்பின் நடுப் பகுதி “புளியந்தீவு என்று சொல்லப்பட்டது. இப்பெயரின் தோற்றத்திற்குப் “புளியன்” என்னும் வேட்டுவ அரசனின் பெயர் அல்லது அப்பகுதியில் செழித்து வளர்ந்த புளிய மரத்தின் பெயரும் காரணமாக அமையலாம்.

கிராமியப் பாடல்களின் “கிணகிணப்புக்குப்” பெயர்போன மட்டக்களப்புத் தேசம் “மீன் பாடும் தேன் நாடு” என்னும் மற்றுமொரு மங்கலப் பெயர் பெறலாயிற்று. இப் புகழுரையில் உள்ள மீன்பாடும் அல்லது பாடும் மீன் என்னும் சொல்லின் தோற்றத்திற்குக் காரணமான “லாங்” “மொறான்” என்னும் கத்தோலிக்க யேசு சபைத் துறவிகள் என்றும் போற்றுதலுக்குரியவர்கள். அச்சொல்லாட்சியின் மற்றுமொரு பகுதியான “தேன்நாடு” என்பது மட்டக்களப்புத் தேசத்தின் இயற்கை வளத்தையே எடுத்துக் காட்டும். இது பலரும் அறிந்ததொன்று.

மட்டக் களப் புத் தேசம் எழுவான்கரை, படுவான் கரை என இரு கூறாக விளங்கும். எழுவான் என்பது சூரியன் இளம் காலையில் எழும் கிழக்குப் புறமாகும். இதுவே ஆறுகடல்



வாக்கரவாணன்

அமைந்த நெய்தல் நிலம். இது கண்ணுக்கினிய, "காளல்" எனவும் வழங்கும். இதன் எதிர்ப் புறமாகவுள்ள நிலப்பகுதி படுவான்கரை எனப்படும். இதற்குச் சூரியன் மறையும் பகுதி என்று பொருள் வளம் நிறைந்த இப்பகுதி தமிழருக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். நானிலங்களும் கைகோத்து நிற்கும் இந்நாடு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் பூமியாக விளங்கியமையை அறிஞர் பெருமகன் கா. இந்திராபாலா இங்கு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகள் ஜயத்திற்கிடமின்றி வெளிப்படுத்தும்.

கிழக்கிலங்கையின் இரண்டு மாகாணங்களில் ஒன்றான மட்டக்களப்பு மாகாணத்தில் கி.பி. 1627இல் (கொட்டிங்ரனின் இலங்கையின் சுருக்கமான வரலாறு - பக்கம் 106) மூல்லீம் கள் கண்டி மன்னன் சேனரத் என்பவனால் குடியேற்றப்பட்ட பின்பும் அது தமிழர் பூமியாகவே விளங்கியது. இதற்கு அடித்தளமாக அமைந்தவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தின் ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த சேனன், கூத்திகன் என்னும் சேர நாட்டுத் தமிழராவார். இது பற்றித் தமிழ் அறிஞர் வி.சி. கந்தையா அவர்கள் எழுதுகையில்,

சேனன், கூத்திகன் காலத்தில் கொண்டு வரப்பட்ட சேர நாட்டுத் தமிழ்க் குடிகள் கிழக்கிலங்கையின் தென் பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்களோடும் குடியேறி வாழலாயினர் என்பதற்கு மட்டக்களப்பில் அவர்கள் தொடர்பால் எழுந்தனவையாய் இன்றும் நிலவுகின்ற சேர நாட்டுப் பழக்கவழக்கங்கள் ஆதாரமாயுள்ளன (மட்டக்களப்புத் தமிழகம் - பக்கம் 395) என்பார். சேர நாட்டுத் தமிழர் பற்றி மேலும் சில உண்மைகளை அறிஞர் சேரத்துறைக்கையில் (மேற்படி நூல் - பக்கம் 08) இங்குள்ளாரின் பழக்க வழக்கங்களை ஆராயும்போது பழைய சேர நாட்டில் இருந்தனவாய் இன்று மலையாளக் கரையில் காணப்படுவன சில மேல் நாகரிகச் சூழலிலே மங்கி மறைந்து கொண்டிருக்கும் நிலையில் காணப்படுகின்றன. மருமக்கட் தாய முறையும், மந்திரப் பயிற்சிகளும், தேங்காய் எண்ணைய் பூசுதலும், மங்கல நிகழ்ச்சிகளில் குரவை அயர்தலும், நாட்டுக்கூத்து நிகழ்த்துதல் போன்றவை அவற்றுட் குறிப்பிடத்தக்கன. தாய்வழிக்குடியே பிள்ளையின் குடியாதலும், பெண்மைக்கு அதனால் முதன்மை கொடுத்துப் பேணி, மணம் முடித்த பின்னரும் பெற்றோர்

தம் மகளை அவள் கணவனுடன் தம் வீட்டிலேயே வைத்திருக்கும் ஒழுகலாறும் பெண் வழிக்கென்றே சில ஆதனங்களை பெண்ணடி முதுசமாக எழுதி வைக்கும் வழக்காறும் இம் மருமக்கட் தாயத்தின் தொடர்பாக இன்றும் இங்கு கைக்கொள்ளப்படுகின்றன. பெண் மக்களும் பெற்றோர் வழிக்குப் பெரு நிழலாய் அமைதலை "ஆண் நிழலில் நின்றுபோ பெண் நிழலில் இருந்து போ" என்று இங்கு வழங்கும் பழமொழியால் நன்கு அறியலாகும்.

மேலும் அறிஞர் மட்டக்களப்புத் தமிழர் பற்றிய தமது வரலாற்றுரையைத் தொடர்கையில் (பக்கம் 445) இங்குள்ளாரது பேச்சின் ஒலி வகையும், மலையாளத்தில் உள்ளாரது பேச்சில் உள்ளதைப் போன்றதேயாகுமென இந்தியத் தமிழகத்து அறிஞர் பலர் கூறக் கேட்டுள்ளேன். பழையமையான செழுந்தமிழ்ச்சொற்கள் பல மலையாள மொழியில் இருப்பதாகத் தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். அதேசொற்கள் மட்டக்களப்புத் தமிழகத்தாரது பேச்சுத் தமிழிலும் காணப்படுகின்றன என்று இங்கு வந்து சென்ற மலையாள நாட்டு அறிஞர் பலர் எடுத்துக்காட்டி உள்ளார்கள் என்றுரைக்கும் நமது தமிழ் அறிஞர் நாட்டின் அமைப்பும் சேரர் தமிழகத்து (இன்றைய மலையாளத்து) நிலப்பாங்கினையே ஒத்திருப்பதை இருநாட்டையும் நோக்கும் எவரும் அறியலாம் என்பார்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு, சேர நாட்டுத் தமிழரோடு கொண்டிருந்த உறவு தற்காலத்திலும் நீடிப்பதை அதன் முன் உதாரணங்களான பழக்கவழக்கங்கள் மட்டுமன்றி இக்கட்டுரையாளரின் தாய் தந்தை பயன்படுத்திய ஆசை (இதற்கு மாமா என்றும் பொருள்), குஞ்சி (சித்தப்பா), குஞ்சம்மா (சித்தி அல்லது அத்தை), குஞ்சன், உரு (படகு) முதலான சொற்களும் சான்றாக விளங்கும். சொற்கள் தொடர்பாக மட்டக்களப்புப் பிரதேச சாகித்திய விழா நினைவு மலரில் (1993) வெளியான பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் கட்டுரையில் "மட்டக்களப்புத் தமிழ்ச்சொற்களையும் மலையாளச் சொற்களையும் ஒப்பிட்டு நோக்கும் போது மட்டக்களப்புச் சொற்களில் சில மலையாளத்தில் மட்டும் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் கூற்றை யாரும் மறுப்பதற்கில்லை.

"குரவை" என்னும் சொல் குரல் என்னும் பொருளைத்தரும். இச்சொல் சங்ககாலத்தில் வழக்கில் இருந்தமையை அக்காலத்து இலக்கியங்

களான “மலைபடு கடாம்” “நற்றினை” ஆகியவை எடுத்துக்காட்டும். கள் அருந்திவிட்டு கானவர்களான குறவர், வேட்டுவர் என்போர் மகிழ்ச்சியில் கூத்தாடி குரல் எழுப்புவர். இதுவே அன்றைய வழக்கங்களில் ஒன்று. இக்குரவை பிற்காலத்தில் எழுந்த “சிலப்பதிகாரம்” என்னும் செந்தமிழ்க் காவியத்தில் “ஆய்ச்சியர் குரவை” “குன்றக் குரவை” என வழங்கும் சேர நாட்டுத் தமிழரால் மட்டக்களப்பில் வழக்கிற்குக் கொண்டுவரப்பட்ட குரவை, “குலவை” என்த தீர்ந்து வழங்கலாயிற்று. கன்னியர் “பருவம்” எட்டியதை ஒட்டி நடைபெறும் நிகழ்வில் “குலவை” போட்டுக் களிப்படைதல் ஒரு சிறுப்பு அம்சமாகவே மட்டக்களப்புத் தமிழரால் பார்க்கப்படும்.

கூத்து எனும் கலை சங்ககாலத் தமிழகத்தில் வழக்கில் இருந்தமையை அக்கால இலக்கியங்கள் குறிப்பிடும். இதனை கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கொள்ளப்படும் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தின் “வேட்டுவ வரி”யில் உள்ள “வென்றிக்கூத்து” வெளிப்படுத்தும். இக்கூத்து பிற்காலத்தில் வடமோடி தென்மோடி என்னும் பெயரைப் பெற்றது. மலையாளத்தில் மேடை ஏறும் “கதகளி” மட்டக்களப்பின் வடமோடிக் கூத்தைப் பெரிதும் ஒத்ததாகும். இது தொடர்பில் ஆய்வாளரும் எழுந்தாளருமான வெல்லவூர்க்கோபால், “மட்டக்களப்பையும் மலையாள நாட்டையும் பிணைக்கும் கலை வடிவங்களில் கேரளத்துக் கதகளியுடன் மட்டக்களப்பின் வடமோடிக் கூத்தினை நம்மால் இணைத்துப்பார்க்க முடியும். இவை இரண்டிலும் இடம்பெறும் தர்க்கத்தரு மற்றும் சண்டைத்தரு போன்றவை ஒத்த தன்மையைக் கொண்டிருப்பதையும் நம்மால் அவதானிக்க முடியும் (மலையாள நாடும் மட்டக்களப்பும் - பக்கம் 107) என்று தெரிவித்துள்ளமை இரண்டு கூத்துக்களும் ஒன்றோடு ஒன்று கலந்திருப்பதையே காட்டும். இது மட்டக்களப்புக்கும் மலையாளத்திற்குமிடையே உள்ள ஏனைய தொடர்புகளுக்கான வடி காலாகவும் அமையும்.

இக்கூத்து என்னும் கலையில் பெரிதும் ஈடுபாடு கொண்ட இக்கட்டுரையாளரின் தந்தையார் (வாக்கரை பேதுருப்பின்னை சந்தியாப்பின்னை விதானையார்) மூன்று வடமோடிக் கூத்துக்களை இயற்றிப் பேரும் புகழும் பெற்றவர். ஆனாலும் அவர் மறைந்த பின்பே இரண்டு கூத்துக்கள் அரங்கம் கண்டன.

இக்கூத்து என்னும் நாட்டுப்புறக் கலை பற்றி தமிழறிஞர் வி.சி.க. அவர்களின் மட்டக்களப்புத் தமிழகத்தில் விரிவானதொரு கட்டுரை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடப்பட வேண்டியதோன்றாகும்.

மட்டக்களப்பைப் பொறுத்தவரையில் ஒருவருக்கு உடலில் ஏதும் தளர்ச்சி ஏற்பட்டு விடால் அதற்கு யாரோ ஒருவரின் கண்ணாரே (கண் படுதல்) காரணம் எனக்கூறி ஒரு செம்பில் நீர் எடுத்து அதில் மந்திரம் ஒதி சம்பந்தப் பட்டவருக்கு சிறிதளவு நீரை அருந்தக் கொடுத்தல் வழக்கம். இதுவும் மந்திரத்திற்குப் பேர் போன மலையாள நாட்டவரின் செயற்பாடுகளில் ஒன்றாகும். இதுபோன்றதுதான் “குனியம்” என்னும் மந்திர வித்தையும். மட்டக்களப்பில் இச்செயற்பாடுகள் பெரிதும் வழக்கில் இருந்ததால் “மட்டக்களப்பார் படுத்த பாயோடு ஒட்ட வைப்பவர்கள்” என்ற கதையும் பிறந்தது.

மட்டக்களப்பு மண்ணில் “முக்குவர்” என்ற சமூகத்தினர் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த காலம் ஒன்றிருந்தது. அதனால் மட்டக்களப்பு “முக்குவர் தேசம்” என்னும் பெயரையும் பெற்றது. இம்மக்களும் “மலையாளத்து தேசத்தின் உற்பத்தியாளர்கள்” என்பார் பேராசிரியர் சி. பத்மநாதன் அவர்கள். (ஸமத்து இலக்கியமும் வரலாறும் - பக்கம் 96) இதிலிருந்து மட்டக்களப்புத் தமிழினத்தின் “அடவேர்” சேர நாட்டிலேயே (மலையாளத்தில்) ஊடுருவியிருக்கிறது என்று நாம் கொள்வதில் எவ்விதத்தவறும் இல்லை.

மட்டக்களப்பு சேரன் தீவு (Seran Divu) என்று அரேபிய வணிகர்களால் பெயர் பெற்றமையை ENCYCLOPEDIA வும் எடுத்துச் சொல்லும். இன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள “மாந்தை” என்னும் இடப் பெயர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேர நாட்டின் அரசனாக விளங்கிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் முக்கிய நகரமொன்றின் பெயராகவும் விளங்கியது. இதனைச் சங்ககால இலக்கிய நூலான “அகநானுாறு” (மணிமிடை பவளம் - பாடல் 127) எடுத்துக்காட்டும்.

இத்தகு பழம்பெரும் வரலாற்றுக்குரிய சேரநாட்டின் (மலையாளத்தின்) வம்சமாக விளங்கும் மட்டக்களப்புத் தமிழர் காலம்பல கடந்தாலும் (குறிப்பாகப் பெண்கள்) தமது பாரம்பரியத்தின் அடையாளமாகவே விளங்குவர் என்பது தின்னனம்.

ஓஓஓ

# ஒய் யலைச்

ஐயந்த மகாதாந் உருப்பிடியாக எதோடும் செய்தனவேலை அவர் என்ன கெபத்தர் என விளைய இலாந்திரர்கள் அறியார்.

அவரைச் சிறிதனவு தொரிந்தவர்கள் செத்துக் கூட்டுப் போய்விட்டனர். அவர் மிக மோசமான ஆள் உணவுமயைச் சொல்வதானால், நூண்பாக்கோ, உறவினாரோ, எதிரிக்கோ யாரும் அவரைக் கண்டதில்லை பின் எழுத்தான் அவரை அறிந்திருக்குமுடியும்?

நன் கர்மத்தீயில் அவர் பிகவாய் வெங்கு கொண்டிருந்தார் மக்கள் தீயைத் தான் கவனித்தார்கள் அத்தோடு தெளிவில்லைவது சிற்று புகக்கையைம்!

ஐயந்த மகாதாந் விட்டுவிட்டு பலவாண்டுகளாகத் தேயந்து தோயிற்று எஞ்சியிருப்பது அவருடைய வழுக்கைத் தகவையில் வீம்பு பிழித்த ஒரைத் தொப்பி மட்டுமே அவர் வேலில் பிடிக்காடாதார் யாராவும் அவரைத் தம்பக்கம் இழுக்க முடியவில்லை உறங்கம் வராத் கோடை கால இருவகளில் கேட்க்கூடிய இன்னைம் சொட்டும் கநைத் தல அவருடையது அவருக்கத்திராக விவுமதுதனமான சுதிகள் பின்னைப்பட்டபோது

ஐயந்த மகாதாந் தீயைத் தோயிற்று எஞ்சியிருப்பது வாழ்ந்து கொண்டிருக்கும் இருளில் தகர்ந்துவிடவில்லை நாளாக நாளாக அச்சுவர்கள் அவர்மீது கவிய அவர் உடலில் தூதும் எஞ்சவில்லை

ஸ்ரீராம் என்சியது அவருடையதுபின்கொல

பூப்யின் ஆழுத்தில், குந் கேணி களில் சொர்க்களாகிய குஞ்சுகளில், காடுகளில், ஆழுகளில் அது பொள்ளுவதையும் தேடிப்

பறந்து போய்விட்டது

பெறுபவதியுள்ள ஏதும் காணப்படவில்லை

இல்லை, ஜயந்த மஹாபத்ரவைத் தேடுவதில் பயணில்லை

சில நூரங்களில் குளிர்த் தீவு வாணத்தில்

சில நூரங்களில் உத்திரத்திலைச் சுற்றித்

நானே ஒரு கேள்வியாக உலாவுவார்.

சில வேலைகளில் நான் காதுத்தித் தெள்ளின் வியாவை மனத்தில்

நான் காதுத்தித் தெள்ளின் வியாவை மனத்தில் தோறா இழப்பார்

அவருடைப் படினின் மயிரிக்கங்கள் தோறாம் தோங்கி கூட்கும்

அறியப்படாத்தோர் அச்சத்தில்

அவர் உழுவதுகாப் பலர் கூறுகின்றனர் அச்சுக்கில் இச்சுழுவில்

ஒருவரால் மற்றுவதையாகக் குழுமமா?

அவருடைப் பிவுச்சும் எஸ்கிருந்து வந்ததென்று யாரால் சொல்ல முடியும்?

அவருடைப் தாயின் சினாவகாவாட்ட கணக்களில் ருந்தா?

சுகமாணவர்களின் மனிதத் தன்மையற்ற சீனாட்களில் ருந்தா?

இருந்தேயோதும்

அவருடைப் பிவுச்சும் அவருடைப் பிவுச்சும் தீநாள் தீநாள் கணக்களில் ருந்தா?

இருந்தேயோதும் ஒருபோதும் இருளில் நினைய முடியாது

எங்கள்கள் பெண்களின் குருதீதோயாத் தொடைகளின் வரவாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் இருளில்

கடவுளின் கவலையற்ற கணக்களில் உறையும் இருளில் அவரால் நினைய முடியாது



ஜயந்த மஹாபாத்  
- இலக்ஷ்மி உலந்தல்  
மீது மதிப்பு யெற்ற  
கவுக்குர்.

வீர் காவுகைள்ள்  
புதியப்பற்றி உலந  
லைக்கிய ஏழுகள்ள்  
வெளிவர்வித்திகளா.

2009 ஜீல்  
SAARC இலக்கிய  
வருதான்தித்துக்  
களாருக்கிண்டிவர்வார்.

ஜயந்த மஹாபாத் மற்றுவதையாகக் குழுமமா?  
அவருடைப் பிவுச்சும் எஸ்கிருந்து வந்ததென்று யாரால் சொல்ல முடியும்?

அவருடைப் தாயின் சினாவகாவாட்ட கணக்களில் ருந்தா? 27.08.2023  
அந்து காவுகள் ஏஸ்ப்புத் தீநாள் கணக்களில் ருந்தா?

இலக்ஷ்மி அவர்கள்  
மாநாட்டுமுறையாக  
இலக்ஷ்மிதுவம்  
'ஓஹம்'  
பூர்ணிக்கிண்டிது.

நான் காதுத்தித் தெள்ளினின் வியாவை மனத்தில் தோறா இருப்பார்

அறியப்படாத்தோர் அச்சத்தில்

அவருடைப் பிவுதுகாப் பலர் கூறுகின்றனர்

ஒருவரால் மற்றுவதையாக மற்றுவதையாக வந்ததென்று யாரால் சொல்ல முடியும்?

அவருடைப் பிவுச்சும் எஸ்கிருந்து வந்ததென்று யாரால் சொல்ல முடியும்?

அவருடைப் தாயின் சினாவகாவாட்ட கணக்களில் ருந்தா? 27.08.2023  
அந்து காவுகள் ஏஸ்ப்புத் தீநாள் கணக்களில் ருந்தா?

இலக்ஷ்மி அவர்கள்  
மாநாட்டுமுறையாக  
இலக்ஷ்மிதுவம்  
'ஓஹம்'  
பூர்ணிக்கிண்டிது.

ஐயந்த மஹாபாத் தீயைத் தோயிற்று எஞ்சுவர்கள் அவர்மீது கவலையற்ற கணக்களில் உறையும் இருளில் நாளாக நாளாக அச்சுவர்கள் அவர்மீது கவிய அவர் உடலில் தூதும் எஞ்சவில்லை நாளாக நாளாக அச்சுவர்கள் அவர்மீது கவிய



ஆனால் கூங்கும் மதுரையிலே  
கத்தேஷுவரின் ஓயந்து போன கறையில்  
குட்டாச்சில்  
அவைத் தீர்மூலம் கல்லூரியின் பணியாளர் விடுதிகளில்  
சிறுபூரியனின் பலாத்தாரம் செய்யப்பட்ட மகளின்  
விஸ்விளில்  
தேவேர்களாயின் அவரைக் காண்டிர்கள்  
அவருத் துவாளவில் நிற்கும் மாமாத்தன் பழத்  
லிகைகளில்  
அவரைக் காண்டிர்கள்  
சிறுகாழுத் துவாளவின் வேதகனை பிறந்த அனுமயில்  
அவைத் தீவிப்பு பழுகனை உடைத்த குழந்தையின்  
ஆறாத் அழுகையில்  
துர்க்கா புஜையின் எட்டாம் நாளில் இயுபும் மக்கள்  
கட்டத்தில்  
இக்கால் கோயிலிலோ தேவாலயத்திலோ  
அவரை ஒரு பொதும் காண்டிர்கள்!  
மக்கள் அவரை அறியிக் கூடியதாக  
அவர் ஏதும் கொட்டுமான்டா?  
ஆம், தனது மனத்தின் வெறிச் சோடிய மரக்கிளையில்  
நுந்திப்ருக்கும் பறைவைபோல  
ஒன்றாற்றின் ஒன்றாய் கனவுகளை இலைதுக்  
அவராக முழுமும்!  
தேசாந்திரியாய் அகவுந்தின்  
கனமியாக சொந்த ஊராகிய குட்டாக்கில்  
நிகைவைகள்டார்  
நாள் முழுதும் தன் மைச்சின் கடையில் இருக்கும்  
வெக்காளங்க் மாயாகவை

பருவமானமேயா அவனை எளிதில் சுபக்காட்டும்  
அவர்முன் கதவுருகே வாகை ஆழயையும்  
அவர் கைகளை அன்பாக நக்கும்  
சொந்தி நூயும் அவரைக் காப்படும்  
கவிதைகளா?

அவர் எங்கு குடியிருக்கிறார் என்று சொல்ல  
அவருடைய கவிதைகளால் முழுயாது  
செத்துகைவைபோல் அகைவ எந்தும் சீந்திக் கீடக்கிணறை  
க்கவும் பித்த அவர் கவிதைகளால்  
அவர் மனத்தை அடக்கியாள முடியவில்லை  
அவர் உடனின் எல்லாக் கதவுகளையும் அவை அடைத்தன  
வரித்திரியில் கைவிப்பட்ட பொதுத் துருமத்தில்  
இனைந்த முதியில் பீடும் மரம்போல  
தனியே நிற்கும்  
சொருகளின் ஓயுங்கின்னையில் அவர் இருக்கிறார்  
அவர் குட்டாக்கில் தான் வாழ்கிறார்  
ஆனால் அங்குள்ள பரங்கு அவனுத் தொரியாது  
சிலவேளைகளில் அவர்கள் சொல்வதுண்டு  
ஓ, ஜயந்த மஹாபாத்ரவா?  
அந்த மனுஷனையா சொல்கிறார்கள்?  
அவர் களாவுகளில் வாழ்கிறவர்  
ஒரு நாள் தம் களாவுகளுடே ஜிநந்து போவார்  
எவ்வளவு காலம் தான்  
அவரால் பறந்த வாளத்தைப் பற்றித் தொங்கமுழும்  
உள்ளவுமதான்

ஜயந்த மஹாபாத்ர ஒருபோதும் உருப்படியாய்  
எதும் செய்தில்லை  
அனால் அவருக்கு ஓர் இருந்தும் இருந்து  
அதிலிருந்து சீரிய வெளி யை  
தன் நெண்பாக்களையும் காத்தார்களையும் புதைப்பதற்கொன  
தேக்கி வைத்திருக்கிறார்  
என்று சொல்வார்கள்  
மார்கு மாத்து புகார் பட்டும் காலவைபொழுதோ

வொதுரன் நாவை  
குட்டாக்கியை

கவுருஸ் நாம்பானம்  
தோ.யும்யாதானம்  
தூம்பாக்காம்  
கவ்வைத்துக்  
தொகும்பல்நுழை...

English original:  
Jayanta Mahapatra  
(India)

மொழிபெயர்ப்புச் சந்தை

# கல்யாணி



தனது கணவனை அவரது காரியாலயத்தில் இறக்கிவிட்டு மெதுவாகக் காரைச் செலுத்து கிறாள் அவள். பாலத்தருகே வீதியை மறைத்துக் கொண்டு வரிசையாக நின்ற ஜந்து பேரும் காரை நிறுத்தும்படி பணிக்கிறார்கள். அவர்கள் பொலிஸ் காரர்களாக இருக்கக் கூடுமென அனுமானிக்கிறாள்.

“இப்படித்தான் கார் ஒட்டுவதா?” அருகில் வந்த ஒருவன் அதட்டலுடன் கத்தினான். ஒன்றுமே செய் வதறியாது விக் கித் துப் போனவனாய் அவள்.

“நான் மிகவும் மெதுவாகத்தானே காரைச் செலுத்தி வந்தேன்” மிகவும் தாழ்மையான குரலில்

“காரணம் அதுவல்ல”

“அப்படியானால் குற்றம் என்ன?”

தனது சகைக்களுக்கு சமிக்ஞை செய்தவன் முன் ஆசனத்தில் அவளது இடது புறம் உட்கார்ந்து கொள்கிறாள். மற்றவர்கள் பின் ஆசனத்தில்.

“சரி இப்போ போவோம். நான் சொல்கிற பாதையில் நேராக காரை ஒட்டு பொலிஸைக்கு”

பின் ஆசனத்தில் இருந்தவர்களில் ஒருவன் கட்டளையிடுகிறான் கடுமையான தொனியில்.

‘பொலிஸைக்கா நான் செய்த குற்றம் என்ன? ஒரு தவறும் செய்யாத என்னை ஏன் பொலிஸைக்கு கொண்டு போகிற்கார்? அழுது விடுமாற்போல தழுதழுத்த குரலில்.

அவர்கள் பதில் ஏதும் சொல்ல வில்லை. இறுதியில் சிவப்பு நிறம் பூசப்பட்டுள்ள கட்டடத்தின் அருகில் நிறுத்தும்படி பணிக்


கிறார்கள்.. அவர்களோடு அனைவரும் காரி விருந்து இறங்கி.

“உங்களுடைய முறைப்பாடுகளை உள்ளே இருக்கிற பெரிய அதிகாரிகளிடம் சொல்லலாம்”

அவள் திரும்பிப்போக எத்தனித்தபோது, ஒருவன் அவளுகு இடது கையை இறுக்கிப்பிடித்துக் கொண்டான். அவனது கொடுக்குப்பிடியில் கை நொறுங்கிவிடுவதுபோல வலிக்கின்றது. வேறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒரு மூலையில் வெற்றிலை எச்சில் துப்பல்களின் அடையாளம் தெரிகிறது. வராந்தாவுக்கூடாக அவளைக் கூட்டிச் செல்கின்றனர். வராந்தாவோடு ஒட்டிய இடது புறச் சுவரில் வங்காள மொழியில் என்னவோ எழுதப்பட்டிருந்தது. வராந்தாவில் நடக்கும் போதுகூட அவளது கையை இறுக்கிப்பிடித்தபடியே நடந்தான். கண்கள் கலங்கி கண்ணீர் தாரை தாரையாக வழிய, அவள் பின் தொடர்கின்றாள்.

“குற்றம் செய்தது மில்லாமல் இப்ப அழுகை வேறையா?” கையைப் பிடித்திருந்தவன் முறைத்துப் பார்த்தவனாய்.

“ஜேயோ கடவுளே நான் செய்த குற்றம் என்ன? எந்தக் காரணத்துக்காக என்னை இழுத்துக் கொண்டு போற்க” தழுதழுத்த குரலில்.



மூலம்: கமலாதாள்

சங்கள மொழியல் : சாலை குணவர்தன

தமிழ் :

மலர்வன்

“நீ என்னோட தர்க்கம்செய்யவா நினைக் கிறே” அவன் பலமாகச் சிரிக்க, பின்னால் நடந்தவர் களும் ஒ...வென்று சிரிக் கிறார் கள்.. விசாலமான கட்டடம் ஒன்றின் ஒரு மூலையிலிருந்த அறையினருகே போய் நிற்கி ரூர்கள். ஜன்னல்களின் கடும் நீலமிறத் திரைச் சீலைகள் மேசையோ ஒரு பொருளுமோ அவ்வறையில் இருக்கவில்லை. அழகியோ ருத்தியின் வண்ணப்படமொன்று சவரில் தொங்கியது.

“அவர் விரைவில் வந்து விடுவார்” ஒருவன் சொல்கிறான்.

“யார் அவர்?”

பதிலொன் றும் சொல் லாமல் கை விலங்கொன்றில் இரு கைகளையும் இனைத்து மணிக்கட்டு இறுகும்படி பூட்டினார்கள்.

“தயவு செய்து என் கணவருக்கு தொலைபேசி அழைப்பொன்றை விடுத்து, அவரை உடனடியாக இங்கே வரும்படி சொல்லுங்கள்” கெஞ்சிக் கேட்கிறாள்.

“குற்றம் செய்தது நி. அவரை ஏன் வரச் சொல்ல வேண்டும். அவர் குற்றவாளி இல்லையே.” அவளை அறையில் தள்ளிவிட்டு அவர்கள் வெளியேறினர். கண் கணை மூடிக்கொள்ள எத்தனிக்கிறாள் அவள்.

“இது எல்லாமே வெறும் கணவு நான் செய்த குற்றம் என்ன? இல்லை இல்லவேயில்லை.... இது ஒரு கெட்ட கணவேதான்...”

நினைத்தாலும் அவளது கைகளின் வலிதாங்க மூடியாததாகிவிடுகிறது.

“ஓ...நீவந்து விட்டாயா? வரும்வரைதான் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்” குள்ளமான தடித்த அவலட்சணமான மனிதன் ஒருவன் அவளை நோக்கி நடந்து வருகிறான்.

“யார் நீங்கள்?”

“என்னையா யார் என்று கேட்கிறாய். ஆ.... கேட்டதா உங்களுக்கு?” பின்புறம் திரும்பிக் கேட்கிறான்.. பொலிஸ்காரர்கள் உடனடியாகக் கதவடியில் வந்து நிற்கின்றனர்.


“இவர்தான் எங்களுடைய பெரிய அதிகாரி” அவர்களில் ஒருவன்.

“பெரிய அதிகாரி?...! ஆச்சரியமாக அவள்.. ஆமாம் என்பதைப்போல ஒருவன் தலையாட்டுகிறான்.

அதிகாரி வெள்ளைக் காற் சட்டையும் பொத்தான்கள் மூடப்படாத நீல நிற சேர்ட்டும் அணிந்திருந்தான். வெற்றிலைக்காவி படிந்த அவனது பற்கள் சீராக இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக விகாரமாகத் தெரிகின்றன. அசிங்கத்தைப் பார்ப்பது போல வெறுப்புடன் கவரோடு கவராக ஒட்டிக் கொள்கிறாள்.

“இப்பொழுது நி செய்த குற்றத்தை ஏற்றுக் கொள்கிறாய்தானே”

“என்ன குற்றம்? நான் காரை மெதுவாகச் செலுத்திக் கொண்டுபோனேன். இந்தப் பொலிஸ்காரர்கள்தான் வீதியை மறித்து காரை நிறுத்தி காரணம் எதுவுமின்றி என்னை இங்கே கொண்டுவந்தார்கள்.. இது எனது கணவருக்குத் தெரிந்தால்....!”



“கணவரா கல்யாணி உனக்கு ஒரு கணவனும் இருக்கிறானா?”

“கல்யாணியா? அதுயார்? நான் கல்யாணி இல்லை” ஆச்சரியத்துடன் பதிலளிக்கிறாள்.

“உன்னை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது என நினைக்கிறாயா?”

“உங்களுக்கு ஏதோ தவறு நடந்திருக்கிறது. என்னைப் போகவிடுங்கள்”

“இவனுக்கு மூன்றுமாத கடுமீயத் தண்டனை கொடுங்கள்” கண்டிப்பான தொனியில் கட்டளையிடுகின்றான்.

முன்னால் வந்த பொலிஸ்காரர்கள் அவளை வேற்றாரு அறைக்கு கூட்டிச் சென்றார்கள். அந்தச் சின்னஞ்சிறிய அறையில் ஜன்னல்கள் ஒன்றுமிருக்க வில்லை.

“உன் உடைகளையெல்லாம் கழட்டு” ஒரு பொலிஸ்காரன் கூறினான்

“என்?” கடுகடுப்புடன் அவள்.

“உங்கு ஒரு இலக்கம் கிடைக்கும் அதுதான் உனது ஆடை.” ஓவென்று அழக் தொடங்கினான்.

“என்னால் முடியாது, உடுப்பைக் கழற்ற மாட்டேன்”

என்றிலிருந்து நீ வெட்கப்பட ஆரம்பித்தாய் கல்யாணி?

“நான் கல்யாணி இல்லை. எனது பெயர் அம்மணி. வேற்றாரு கனவானின் மனைவி” விம்மி அழுகிறாள்

“வேற்றாரு கனவானின் மனைவி” ஆ...ஆ... சிரிக்கின்றான்

கைவிலங்குகளைக் கழற்றி, அவளது ஆடைகளைப் பலாத்காரமாகக் கழைந்து அவற்றை ஒரு பொதியில் சுருட்டி எடுத்துக் கொண்டு கதவை முடிவிட்டுச் செல்கிறாள். என்ன செய்வதென்று அறியாதவளாக திகைத்துப் போயிருக்கிறாள். அது ஒரு இருட்டுச் சிறைக் கூடம். இருளில் கைகளால் தடவித்தடவி கவராகுகே தரையில் ஒடுங்கி உட்கார்ந்து கொண்கிறாள்.

“இது ஒன்றுமே உண்மையல்ல. ஏதோ கெட்டதொரு கனவு, ஆம். கனவேதான். ஏன் இந்தப் பொலிஸ்காரர்கள் என்னைக் கைது செய்தார்கள். தான் காலையில் கன் விழித் தவுடன் எனது கணவரிடம் சொல்வேன். அதன் பிறகு...”

தனக்குத் தானே சொல்லிக் கொண்டவள் முனங்கத் தொடங்கினாள்.

திடீரெனக் கதவு திறக்கப்படுகின்றது. போர்ச் செவளிச்சத்தைப்பாய்ச்சியவாறு பொலிஸ்காரன் ஒருவன் வருகின்றான்.

“இதைக்குடித்துவிட்டுத் தூங்கு உன்னுடைய ஆடை தைக்கப்பட்டவுன் கொண்டுவந்த தருவேன்”

“எனக்கு ஒன்றுமே தேவையில்லை” தனது உடம்பை மறைத்துக் கொள்ள மிகுந்த பிரயத்தனம் செய்கிறாள்.

“குடி இதை”

எச்சரிக்கை செய்வதுபோல கத்துகிறான். போத்தலை அவனது கையிலிருந்து பிடுங்கி அதிலிருந்த பானத்தைக் குடிக்கறாள்.

பொலிஸ்காரன் அங்கிருந்து செல்கிறான் அவளது உடல் ஒரு துண்டு துணிக்காற்றில் அசைவதுபோல அந்தரத்தில் அசைவது போலத் தெரிகின்றது.

கதவு திறக்கப்படும் ஒலிகேட்டு திடுக்கிட்டு எழும்பி நிற்கின்றாள்

திடீரென அறையில் ஒளிவெள்ளம் பரவுகிறது. அவள் வெடக்ததுடன் கண்களை முடிக்கொள்கிறாள்.

“அம்மணி நீ இப்படி நடந்து கொள்வாய் என நான் ஒருநாளும் நினைத்திருக்கவில்லை” நன்றாக உற்றுப்பார்த்தவர் அவள் இருந்த கோலம் கண்டு நிலைகுலைந்து பொனார்.

“ஆ நீங்கள் வந்து விட்டங்களா உடனமையாக என்னை இங்கிருந்து மீட்டுச் செல்லுங்கள்”

வந்தவர் ஒன்றும் சொல்ல வில்லை பின்பறுமிருந்த கட்டிலில் மனிதன் ஒருவன் படுத்திருப்பது தெரிகிறது.

“எனக்கு வந்த கடிதங்களில் உன்னைப் பற்றித் தாறுமாறாகக் குறிப்பிட்டு எழுதியிருந்த வைக்களை நான் நம்பவில்லை. இன்றும் எனக்கு யாரோ தொலைபேசியில் சொன்னதையும் நான் நம்பவில்லை. இது யாரோ ஒருவனின் ஏமாற்று வேலை என்றே எண்ணினேன். ஆனால் அம்மணி நீ இப்படிப்பட்ட பெண்ணாக இருப்பாய் என நான் நினைக்கவேயில்லை”

அவளது கணவன் விரக்தியடைந்தவராய் சொல்கிறார்.

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள். நான் என்ன குற்றும் செய்தேன் என்று நினைக்கிறீர்கள் பொலிஸ்காரர்கள்தான் என்னை இங்கே கொண்டு வந்தார்கள்”

அதற்கு அவர் பதிலொன்றும் சொல்லாமல் மறுபறும் திரும்பி வேக வேகமாக நடக்கத் தொடங்கினார்.

“எங்கே போற்கூட ஜேயோ போக வேண்டாம். தயவுசெய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்” பலமாகக் கத்துகிறாள் நிர்வா

ணமாக இருந்தபடியால் அவரைப் பின் தொடர்ந்து ஒடுமுடியாதவளாய் வராந்தா தூண் ஒன்றில் சாய்ந்து தனது உடலை மறைத்துக் கொள்கிறாள்.

“என் நீ துக்கப்படுகின்றாய்” குரல்கேட்டுத் திரும்பிப் பார்க்கின்றாள். முன்பின் கண்டிராத் பெரிய அதிகாரி என்று சொல்லப்பட்ட அந்த மனிதன் அவளாருகே வருகிறான். அவள் மீண்டும் அழக் தொடங்கினாள்

“கல்யாணி ஏன் நீ அழகின்றாய் உனது கணவன் என்று சொல்லப்பட்ட அந்த ஆள் வந்து விட்டுப் போனதாலா. உனக்கு நான் இருக்கிறேன் தானே. மனசைப்போட்டு ஏன் குழப்பிக் கொள்கிறாய். நம் இரண்டு பேரின் சம்பந்தம் எவ்வளவு பழமையானது

“நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று

எனக்கு விளங்கவில்லை. நான் நீங்கள் சொல்லும் கல்யாணி இல்லை. நான் அம்மனீ” மனம் குழம்பிய சஞ்சலத்துடன் சொல்கிறாள்

“நீ கல்யாணி. ஆமாம் என்றென்றும் நீ எனது கல்யாணியேதான்” சோர்ந்துபோன கண்களால் அவனது அவலட்சன முகத்தைப் பார்த்தவாறு கேட்கிறாள்

“நான் கல்யாணியா?”

“ஆமாம் நீ என் கல்யாணி”

மனம் தத்தனிக்க ஒன்றுமே புரியாத குழப்பத்தில் மூர்ச்சித்து கீழே தடாலென விழுகின்றாள்.

○○○

## மன்தனைத் தேடி००

-வட அல்லவ சத்ரா சன்னராஜன்

என்சிறகை வெட்டாத்ரகள்  
உங்கள் நன்மைக்குமே பறக்கிறேன்  
சமாதானப் புறா

உவன் குழகாரன் நிக்கட்டும்  
எனக்கு இரண்டு ஊத்துங்கோ  
மற்றுக் குழகாரன்

பட்டு மெத்தை விரிந்துள்ளோம்  
செழியில் ஏன் அமர்கின்றாய்?  
வண்ணத்துப்புச்சி

அன்று உன்னைச் சிறை மீட்டோம்  
இன்று விலங்கா மாட்டுகிறாய் ?  
இது சாஸங்கியம்

இது பாற்கடல்  
அழுக்கு நீரைக் குடிக்கலாமா  
சேற்றுமீன்

கடலில் உப்பு!  
யாருடைய கண்ணீர் துளிகள்?  
ஈழத் தமிழுரின்

கிளிகள் சிறகழக்கின்றன  
இதோ உங்களுக்கான தானியம்  
பற்றைக்குள் வேடன்

ஜம்பத்தொரு காகங்கள் கரைகின்றன  
நாற்பத்தொன்பது குயில்களைக் குட்டலாமா?  
இது ஜனநாயகம்

கசிப்பை ஒழிப்போம்  
மக்களே போராட வாருங்கள்  
சாராய் முதலாளி

வீதியங்கும் மக்கள்!  
இங்கே யாரைத் தேடுகிறீர்கள்?  
ஒரு மனிதனை

# குழந்தைகள் கலை மற்றும் பாடல்கள்

குழந்தைகள் என்றாலே உள்ளம் இனிக்கும் அவர்களோடு பேசி மகிழ்வது மிகமிக இன்பம். அவர்களுக்காய்ப் பாடி, அதை அவர்கள் பாடி, ஆடி மகிழ்வதைப் பார்ப்பதும், கேட்பதும் அதினிலும் இன்பம். அதுவே குழந்தை இலக்கியப் படைப்பாளியின் மிகப் பெரும் இன்பம்.

தேனிலும் இனிய குரலினால் குழந்தைகள் பாடி, ஆடி மகிழ்வதைப் பார்த்து மகிழ்ந்தி எழுது கோல் பிடிப்பவர்களே குழந்தை கவிஞர்கள். பூப்புவாய் மலர்ந்திருக்கும் வண்ண முகங்களில் அறிவுச்சுடரையும் - ஆனந்தத்தையும் ஒன்றாகக் காணத் துடிப்பவர்களே உண்மையான குழந்தைக் கவிஞர்கள்.

இந்த வகையில் ஈழத் திருநாட்டின் குழந்தைகளுக்காகப் பாடிய கவிஞர் பெருமக்கள் வரிசையில் பலர் உள்ளனர். மெச்சத்தக்க பாடல்களை தந்த இக் கவிராயர்களின் பாடல்கள் சாகாவரம் பெற்றவையாக இன்றும் கூட தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்தும் குழந்தைகளால் பாடப்பெற்று வருகின்றன.

இதற்கு ஈடாக புதிய புதிய குழந்தைக் கவிஞர்கள் தோன்றி தங்கள் அறிய படைப்புகளை நல்குவது பாராட்டத்தக்கது.

குழந்தை இலக்கியத்தைப் படைக்கும் ஆற்றல், அதில் உள்ள நுட்பங்களுக்கு ஈடு கொடுத்து எழுதவல்ல குழந்தை இலக்கிய வல்லுனர்கள், ஈழத்தில் அதிகம் வளர்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியது. இவ்வளர்ச்சியைத் தமிழகத்தின் குழந்தை இலக்கிய முன்னோடி களான, குழந்தை இலக்கிய வரலாற்றை எழுதிய டாக்டர் பூவண்ணன், குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா போன்றோர் சான்றுகளுடன் நிறுவியுள்ளமை பெருமைக்குரியதே.

குழந்தைகளுக்காக எழுதமுன் குழந்தைகளிடம் படித்துவிட்டு வாருங்கள் என்கிறார் அனுபவ முதிர்ச்சியுள்ள குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. அழகான தரம் மிக்க

குழந்தைப் பாடல்களைத் தந்த கவிஞரின் பாடல்கள் மிகவும் பிரபல்யமானவை என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய உண்மை. இவரது பாடல்கள் இனிமை எனிமை - ஓசைநயம் - அறிவுரை - நகைச்சுவை யாவும் இணைந்து குழந்தைகளைக் கவர்ந்ததில் வியப்பில்லை.

இவ்வாறு குழந்தை இலக்கிய வளர்ச்சி தமிழகத்தோடு ஒத்து, ஈழத்தில் எவ்வாறு ஒங்கி வளர்ந்து வருகிறது என்பதை இங்கே சற்று நோக்குவோம்.

தங்கத்தாத்தா என அழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவரே ஈழத்தில் குழந்தை இலக்கிய வரலாற்றின் முன்னோடி யாகக் காணப்படுகின்றார். இவரது “ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை”என்னும் பாடல் இன்றளவும் வரும் ஒவ்வொரு ஆடிப்பிறப்பு நாளன்றும் தமிழ் மக்கள் நாவில் ஒலிக்கும் மிகப் பிரபல்யமான குழந்தை பாடலாகும்.

ஆடிப்பிறப்பை விடுதலை தினமாகக் கொண்டாடிக் குழந்தைகள் இப்பாடலை பாடி இறைவழிபாட்டுடன் கூழ், கொழுக்கட்டை உண்டு மகிழ்ந்தை இங்கு குறிப்பிடத்தக்கது.

**“வீரா வீரா ஓடிவா**

**அரைல் வேட்டையாடிப்**

**பிடித்தூட்டுவென் வா வா”**

என்னும் புலவரின் நகைச்சுவை ததும்பும் பாடல் மிகப் பிரசித்தமானது. பாலர் பாடநூலிலும் இப்பாடல் அன்று இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இது “தாடி அறுந் த வேடன்” என் னும் தலைப்பில் அமைந்த பாடலாகும்.

இப்பாடல் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் ‘கடலின் ஆழம்’ என்ற



**புதுமா  
வெங்கோவன்**

‘கைவீசம்மா கைவீச, என தாயே’ போன்ற சிறந்த பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து 1935இல் இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தினரால் ‘பிள்ளை பாட்டு’ என்னும் குழந்தைப் பாடல் தொகுதியும் வெளிவந்தது. இப்பெரும் முயற்சிக்கு அக்கால வட பெரும்பாக வித்தியாதரிசியாக இருந்த திரு. அருணந்தி அவர்களின் ஊக்குவிப்பும் காரணமாக அமைந்தது.

இவ்வாறு தொடர்ந்த குழந்தை இலக்கிய வளர்ச்சியில், கவிஞர்கள் வித்துவான்க. வேந்தனார், கவிஞர் யாழ்ப்பாணன், முதுதமிழ்ப் புலவர் மு. நல்லதம்பி, இரசிகமணி கனக செந்திநாதன், அல்வாயூர் மு. செல்லையா, பண்டிதர் க. வீரகத்தி, கவிஞர் ம. பீதாம்பரன், வித்துவான் சி. குமாரசாமி, மதுரகவி இ. நாகராஜன், கவிஞர் எம். ஸி. எம் ஸ்ரீபர், சாரணாகையூம், கல்வயல் வே. குமாரசாமி, பா. சத்தியசீலன், திமிலை மகாலிங்கம், பி. பி. அந்தோனிப்பிள்ளை, ச. அருளானந்தன், கவிஞர் த. துரைசிங்கம், திமிலைத்துமிலன், புலவர் ம. பார்வதிநாதசிவம், மு. பொன்னம்பலம் போன்ற பற்பல கவிஞர்கள் பங்கெடுத்துள்ளனர். இன்னும் புதிய புதிய கவிஞர்கள் தோன்றிய வண்ணமே உள்ளனர்.

இவர்களின் பணிகள் மேலும் மேலும் தொடர்வது சிறுவர் இலக்கிய உலகிற்கு பெருமகிழ்வே. சிறுவர் இலக்கியத்திற்கு உரமுட்டும் இவர்களின் சேவை சிறார்களின் தேவை..!

வித்துவான் க. வேந்தனாரின் குழந்தைப் பாடல்களில் இன்றளவும் பாடப்படும் அழகான பாடல்கள் பல உள்ளன. இதற்குரிய காரணம் அவர் குழந்தை மனதிற்கு இறங்கிக் குழந்தையாகவே மாறி, அவர்களைக் கவரும் பாங்கில் ஒசை நயம், எனிய சொற்கள்,

சிறிய அடிகள், இனிய சந்தம் என மொத்தத்தில் குழந்தைகள் விளங்கிக்கொள்ளும் இலகு தமிழால் பாமாலைகளைத் தொடுத்தார். வெற்றியும் கண்டார். இன்றளவும்...

“காலைத் தூக்கீத்

கண்ணல் ஒற்றீக்

கட்டிக் கொஞ்சம் சீம்மா...”

- பாடல் மூலம் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்.

தலைப்பில், கடலின் ஆழம் எனது வாலின் நீளம் தான்டா’ எனத் தன் வாலால் கடலின் ஆழத்தை அளந்த நரியாரின் கதைப் பாடலுடன் ஒப்புநோக்கத்தக்க, கருத்தாழமுள்ள, குழந்தைகளுக்கினிய நகைச்சுவைப் பாடலாகும். இத் தகைய வேடிக் கையான பாடல்கள் குழந்தைகள் மனதில் இலகுவில் படமாகப் பதிந்துவிடும் என்பது மறுப்பதற்கில்லை.

மேலும் தங்கத்தாத்தாவின், ஒரு பெண்ணின் கறப்பனை மிகுதியால் தன்னிலை மறந்து தன் பால்க் குடத்தை உடைத்த பவளக் கொடியின் கதைப்பாடல்...

“பஞ்சத்துறை ஊராம்  
பவளக்கொடி பேராம்  
பாவைதனை ஓப்பான்  
பாலெழுத்து வர்பான்”

என்ற கருத்துமிக்க பாடலும், ‘கத்தரித் தோட்டத்து வெருளி’ என்னும் நகைச்சுவைப் பாடலும் இன்றும் சிறுவர்களால் விரும்பிப் பாடப்படுகிறது.

“கத்தரித் தோட்டத்து மத்தியலை - நன்று  
காவல் பூத்தன் செவகா - நன்று  
காவல் பூத்தன் செவகா...”

என்னும் இப் பாடல் பாரதியாரின் “கண்ணன் என் சேவகன்” என்னும் பாடல் வரிகளை இங்கே நினைவுட்டுகிறது.

சிறுவர்களுக்காகப் பாடிய தங்கத்தாத்தா பெரியவர்களுக்காகவும் பெருமளவு பாடல் களையும், நாடகங்களையும் படைத்துத் தந்துள்ளார்.

‘பிள்ளைப் பாட்டு’ என்னும் நூலில் ‘சிறுவர் சல்லாப நாடகம்’ என்னும் கவிதை நாடகத்தை முதன்முதலில் குழந்தைகளுக்காக எழுதியவர் சோமசுந்தரப் புலவரேயாவார். இவரது சிறுவர் பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ நூலாக வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 1886 இல் யாழ்ப்பாணம் தமிழ்முத்து பிள்ளை என்பவர் எழுதிய ‘பாலியக் கும்மி’ என்னும் கவிதை நூல் சிறுவர்களின் முதலாவது பாடநூலாக வெளிவந்தது. இக் குறிப்பு பிரித்தானியப் பொருட்காட்சிசாலையில் உள்ள புத்தகப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

1918ஆம் ஆண்டு ச. வைத்தியநாதர் என்பவரால் “தமிழ்ப் பாலபோதினி” என்னும் குழந்தைக் கவிதை நூல் வெளிவந்தது.



புலோலியைச் சேர்ந்த கவிஞர் யாழ் பாணன் ஆசிரியராகவிருந்து அதிபராக உயர்ந்தவர். இவர் பாலர் கீதம், கண்ணன் பாட்டு, கவிதைக் கண்ணி, மாலைக்கு மாலை போன்ற நூல் களின் ஆசிரியர். இவரது எழுத்தாற் றலுக்கு இவை சான்று பகர்கின்றன. பல பாட நூல்களையும் எழுதியிருத்த இவரின் கவிதை நூல்கள் பலவாகும். குழந்தைகளுக்காக இவர் பாடிய பாடல்கள் மிகவும் இனிமை வாய்ந்தவை, இசையோடு பாடக்கூடிய எளிய பாடல்கள் இவருடையவை.

**“தொழு எனக்கொரு  
பாப்பா உண்டு  
தொட்டில் தானதன்  
வீடாகும்..”**

என ஒரு குழந்தையின் செயற் பாடுகளை ஒரு பொம்மையை வைத்து குழந்தை பாடுவதாக அமைந்த பாங்கு மிக அற்புதமாகும்.

**“புத்தகம் தன்னைக்  
நீஞ்குமடா - அது  
வொருந்தகளை வாங்க எர்  
யுமடா  
எந்தனை குற்றம்  
செய்தாலும்  
எவருக்கும் அதன்ல்  
பட்சமடா”**

இவ்வாறு அருமையான கருத்துமிக்க பல பாடல்களைத் தந்த கவிஞர் பாராட்டுக் குரியவரே.

கவிஞர் எம். ஸி. எம். ஸௌபரின் குழந்தைப் பாடல்களும் இங்கு நினைவு கூரத்தக்கன. கண்டி மாவட்டத் திலுள்ள கல்கிசை என்னும் ஊரில் பிறந்து ஆசிரியர் பணியை மேற்கொண்ட இவர் பாலர் பாடல்களைப் பத்திரிகை களிலும், வாணோலி யிலும் இடம் பெற்றெய்த பெருமை பெற்றவர்.

1965ஆம் ஆண்டில் இவர் வெளியிட்ட ‘மலரும் மனம்’ என்ற குழந்தைப்பாடல் தொகுப்பு 75 பாடல்களைக் கொண்டதாக உள்ளது. குழந்தைகளைக் கவரும் சவை மிகுந்த பாடல்கள் இவருடையது. குழந்தைகள் விரும்பும் சுற்றுச் சூழலில் உள்ள பறவைகள், பிராணிகளைக் காட்டிக் குழந்தைகளின் சிந்தனையைத் தூண்டும் இவரது உத்தி வரவேற்கத்தக்கது.

**“என்ன சொல்லுது” என்ற பாடலொன்றில்...  
“மாமருத்தில் கூவும் குயல்  
என்ன சொல்லுது - அது  
மாம்பும் போல் இனிய மொழு  
வேச் சொல்லுது”**

என்றவாறு குழந்தைகளுக்குத் தெரிந்த சிறிய சொற்கள், எளிய நடை, இனிய சந்தத்துடன் குழந்தைகள் கண் முன்னே நித்தம் காணும் காட்சிகளை வைத்தே அவர்களை நேரே பார்த்து சிந்திக்க வைப்பது அருமையான யுக்தியாகும்.

சிறுவர்களுக்காக அதிகம் உழைத்த கல்விப் பணிப்பாளர், அண்மையில் மறைந்த கவிஞர் த. துரைசிங்கம் குழந்தைகளுக்காக எழுதிய குழந்தைப் பாடல் தொகுப்புகள் அதிகம்.

மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள், சங்கீதம், நடனம், சமயம் பற்றிய ஆய்வு நூல்கள் எனப் பலவற்றைப் படைத்தாலும் அவரிடம் விஞ்சி நிற்பது சிறுவர் இலக்கியமே. இவரது ‘பாட ஆடுவோம்’ என்ற பாடலில் -

**“மழிலைப் போல ஆடுவோம்  
மக்ஞந்து நாழும் பாடுவோம்  
குயிலைப் போல கூவுவோம்  
கூடிக் கூடி ஆடுவோம்”**

என்றவாறு, குழந்தைகளுக்கு எப்பொழுதும் பறவைகள், பிராணிகள் என்றால் மிகவும் பிரியம், அவற்றிடம் உள்ள ஈடுபாடில் உள்ளம் மகிழ்ந்து குதாகலிக்கும் குழந்தைகளை இங்கே காட்டுகிறார் ஆசிரியர். பிள்ளைகள் அபிநியித்து மகிழ்ந்து பாடும் பாடல்கள் இவை. குழந்தை உள்ளம் அறிந்து பாடல்கள் தருவதில் வல்லவர் என்பதை இவரது பல பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இரசிகமணி கணக செந்திநாதன் ‘பாட்டி அழகிறாள்’ என்னும் பாடலில்...

**“சுரிய பூஷ் படிக்கவை**  
**பயிர் பல்வ ஊர்ந்தது**  
**பயிர் பல்வ படிக்கவை**  
**கர்ய பூண பதுங்கற்று”**

எனச் சிற்றுயிர்கள், சிறுபிராணிகளின் உணவுச் சங்கிலித் தொடரைக் குழந்தை மொழியில் ஒசை நயத்துடன்கொண்டு செல்கிறார் ஆசிரியர். உலகியல் வாழ்வின் உண்மையை விளையாட்டாகக் குழந்தைகளுக்குப் புகுத்தும் அழகே தனிதான். மெல்ல மெல்ல வளரும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு இப்படிப் பட்ட பாடல்களே அவசியம். இதில் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.

கவிஞர் மு. பொன்னம்பலத்தின் “மழை விழா” என்ற பாடல் மழைக்காலக் காட்சியைக் குழந்தை மொழியில் ஒசை நயத்துடன் அழகாக வர்ணிக்கும் விதமே தனிதான். மிக அற்புதமான பாடல் இது.

**“மழையைக் கண்டு தவணைத் தாந்தா  
 மத்தளம் கொட்டிறார்  
 மழைய பாட்டைத் தனம் தனமும்  
 பாடிக் காட்டுக்கிறார்  
 தட்டான் பூஷ் வெளியல் வந்து  
 சுறகுக்கிறது  
 தம்பளப் பூஷ் மண்ணல் ஊர்ந்து  
 பட்டு வர்க்கிறது  
 தூரியனார் குள்ளுக் கண்டு  
 முக்கைப் பொர்க்கிறார்  
 சொம்பலோடு இடைக்கை தன்  
 கண்ணை சம்பிறார்...”**

மழைக் காலக்காட்சியை அருமையாகக் கண்முன்னே கொண்டு வருகிறார் ஆசிரியர். 28 சிறிய அடிகளைக் கொண்ட இப்பாடல் வளர்ந்த சிறுவர்களும் பாடி மகிழ்க்கடிய அழகான பாடல் என்பதே உண்மை.

மேலும் கவிஞர் சாரணா கையூழின் “இனிய கீதம் பாடுமே” என்ற பாடலில் சிறிய சொற்களில் எளிமையாகக் கருத்துக்களைக் குழந்தைகளிடம் புகுத்தும் விதம் அழகு.

**“கர்ய குயல் பாடுமை  
 கள்ளம் இன்றிப் பாடுமை  
 சுரிய மன்றன் புத்தியை  
 சந்தை நொந்து பாடுமே”**

இவரது பாடல்கள் குழந்தைகளைச் சிந்திக்கத் தூண்டிக் கேள்வி எழுப்பி தெளிய வைப்பன். இத்தகைய பாடல்களும்

குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்குத் தேவையானதே. கவிஞர் பா. சத்தியசீலனின் “கெட்டிக்காரன் என்றாலும்...” என்ற பாடலில், முயல் - ஆமை ஒட்டப் பந்தயத்தை அழகான இசைப் பாடலாக நகர்த்தும் விதம் அழகு.

**“கெட்டிக்காரன் என்றாலும்  
 எட்டிப் படிக்க முடியாத  
 சட்டி தமிழ் ஆமை அநோ  
 தொட்டு வீட்டார்**

**கம்பத்தை...”**

கதை பிரியர்களான குழந்தைகள் இசையோடு, கதையும் பாடலுமாகக் கிடைக்கும் போது விருப்புடன் மகிழ்வு பொங்க அபிநியித்து பாடுவார்கள். குழந்தைகளுக்கு வேண்டிய அரிய கருத்துக்களை குழந்தை மொழியில் எளிதாகக் கொடுக்கிறார் ஆசிரியர். இது வரவேற்கத்தக்கதே.

தமிழ் இலக் கண - இலக்கியப் புலமையுள்ள தமிழாசிரியர் பண்டிதர் க. வீரகத்தி அவர்கள் குழந்தை களுக்கான ‘தங்கக் கடையல்’ என்னும் இனிய பாடல் தொகுதியைத் தந்துள்ளார்.

இனிமையும், எளிமையும் கொண்ட சிற்றிடகள் இவருடையவை. குழந்தைகள் மனனம் செய்வதற்கு இலகுவானவை. இவரது ‘பந்து’ என்னும் பாடலில்...

**“இப்பா தந்த பந்து  
 அருமை யான பந்து  
 ஓங்க் ஓங்க் அஷ்பொம்  
 ஓடி ஓடி பஷ்பொம்...”**

என இயற்கையாகவே விளையாட்டில் ஆர்வம் உள்ள குழந்தைகளுக்கு இவ்வகைப் பாடல்கள் மிகவும் பிடித்திடும். இவரது இன் னொரு பாடலான ‘கிளிப் பாடல்’ மிக அருமை. அழகான ஒசை நயத்துடன் கிளிகளைப் பற்றி குழந்தைகளுக்கு இனிதாகச் சொல்கிறார்.



“பூணைகள் என்றால் பயப்படுமாம்  
நூலையீர் என்றால் வயப்படுமாம்  
காயும் மஞ்சம் கொறிப்பதுவாம்  
கன்றித மழுங்கள் கொதுவதாம்...”

எனப் குழந்தைகள் விரும்பிப் பாடத்தக்க வகையில் பாடலை அழகாக படைத்திருக்கிறார்களினால்.

இவ்வாறு நம்மிடையே வாழ்ந்த - வாழ்ந்து கொண்டிருக்கும் பல கவிஞர்களின் படைப்புகள் நம்மால் மறக்க முடியாதவை. தற்காலத் தொழில் நுட்ப அறிவு வளர்ச்சிக்கேற்ப இன்றைய குழந்தைக் கவிஞர்களின் பாடல்கள் காலத்திற்கேற்றவாறு குழந்தைகளின் விவேகம், மூனை வளர்ச்சிக்கேற்ப படைக்கப்படுகின்றமை வரவேற் கத்தகது. இன்றைய உலகில் குழந்தைகள் ஆராயச்சித்திறம் அதிக படைத்தவர்களாகவும் - உன்மையை ஆராய்ந்து தெளிபவர்களாகவும் உள்ளனர்.

எனவே அவர்களுக்கு ஏற்படுதையதாக இன்றைய குழந்தை இலக்கியவாதிகள் செயற்படுவது மகிழ்ச்சிக்குரியதே. இன்றுள்ள குழந்தைகள் எதிலும் நவீனத்தையும், புதுமைகளையுமே வரவேற்கிறார்கள்.

அன்று பேராசிரியர் க்கைலாசபதி அவர்கள் குழந்தை இலக்கியம் பற்றி குழந்தைகளின் வயது, அவர்கள் மொழித்திறன், அவர்களது ஏற்புமை, அவர்தம் மூனை வளர்ச்சி இவற்றை யெல்லாம் கவனத்தில் கொண்டு பாடல் புனைந்தோர் பொதுவில் குறைவு, என்றே அபிப்பிராயப்பட்டார். உண்மைதான். அன்றுள்ள நிலைமை அப்படி என்பது மறுப்பதற்கில்லை.

ஆனால் இன்றுள்ள கவிஞர்கள் குழந்தைகளின் மனவெழுச்சிக்குத் தக்கதாக, அவர்களின் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும் விதமாகப் பாடல் புனையும் நிர்ப்பந்ததில் உள்ளனர். அதற்குத் தகுந்தவாறு இன்றைய கவிஞர்கள் விழிப்புணர்வுடன் செயற்படுகின்றார்கள் என்பது மறுப்பதற்கில்லை.

உள்ளதை உள்ளபடி கலைத்துவத்துவுடன் சொல்வது வளர்ந்தோர் இலக்கியம். ஆனால் குழந்தை இலக்கியப் படைப்பில் வெற்றி பெறுவதென்பது பக்ரதப்பிரயத்தனமே. அதிலும் இன்றைய குழந்தைகளுக்கு இலக்கியம் படைப்பதென்பது மிக மிகச் சிரமம் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

“கலைகள் இலக்கியங்கள்  
நல்லதைச் சொல்ல வேண்டும் - ஆனால்  
நல்லதை சொல்வதில்லாம்  
கலைகளாகவும் இலக்கியங்களாகவும்  
இடுகழுடியாது.

எதற்கும் கலைத்துவம் வேண்டும்”

எனவே விழிப்புணர்வு பெற்ற நம் குழந்தை இலக்கியவாதிகள் குழந்தை இலக்கியத்தை நனினமாக, நகைச்சவையாக, புதிய புதிய உத்தி களுடன், புதிய புதிய கருத்துக்களை இன்னும் அதிகமாகப் புகுத்திக் கலைத் துவத்துடன் எமது குழந்தைகளுக்கான படைப்புகளைத் தருவார்களாக. அதுவே எமது சந்ததியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

குழந்தை இலக்கிய முன்னோடியான கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளையின் பாடல்கள் குறிப்பிடத்தக்கன. இன்றளவும் குழந்தைகளால் விரும்பிப் பாடப்படும் “தோட்டத்தில் மேய்து வெள்ளைப்பக” இவரது புகழ் பெற்ற பாடலாகும்.

1915 இல் சுப்ரமணிய பாரதியாரின் ‘ஞாபானு’ பத்திரிகையில் குழந்தைப் பாடல்கள் வெளியாகின. இவற்றிற்கு முன்பே இலங்கையில் 1846இல் கவிஞர் தம்பிமுத்துப்பிள்ளையின் ‘பாலியக்கும்மி’ என்ற குழந்தைப் பாடல் நூல் படைக்கப்பட்டது. இந்த வரிசையில் வந்து மறைந்த - வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர்கள் இலைமறை காயாக ஏராளம். அவர்கள் திறமை அபாரம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் கிடைத்த ஒரு சிலரது பாடல்களையே இங்கு கண்டோம். கட்டுரை நீட்சி கருதிச் சுருக்கமாகவும் கண்டோம்.

இவ்வாறு இன்றைய குழந்தைகள் இலக்கியச் சோலைகள் தழைத் தோங்க, குழந்தை இலக்கியவாதிகளும் - குழந்தைக் கவிஞர்களும் பல்கிப்பெருகி இன்னும் பல்ப்பல புதிய அரிய படைப்புகளைப் - பாடல்களை தந்திட்டும்.

இன்றைய குழந்தை இலக்கியங்களின் வளர்ச்சியே நாளைய பெரும் பெரும் காவியங்களுக்கு வித்தாகும்.

இன்றைய குழந்தை இலக்கியச் சோலைகளே நாளைய பெரும் பெரும் கலை இலக்கிய விருட்சங்களை ஆக்கும்..!



## மாட்டிக்கொண்டான்

என. நஜுமுல் ஹாசைன்



முபாரக் ஒரு காலமும் இப்படி நடுங்கிய தில்லை. அச்சும் அவன் உள்ளத்தை மட்டுமல்ல உடம்பையே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. தான் கைது செய்யப்பட்டால் தனக்கு என்ன நிலைமையாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே அவனால் முடியாமலிருந்தது.

மீடியாக்கள் முன்டியடித்துக் கொண்டு அவனது வீட்டு வாசலில் கெமராக்களை தூக்கிக் கொண்டு வருவது போன்றே அவனது மனக்கண்முன் தோன்றிக் கொண்டிருந்தது. அந்த மாயத் தோற்றத்திலிருந்து அவனால் வெளியே வரவே முடியவில்லை. அவனது கைதுக்குப் பிறகு மீடியாக்கள் அவனது குடும்பத்தை என்ன பாடுபடுத்தும் என்று அவனால் யோசிக்கவே முடியாதிருந்தது.

தொலைக்காட்சியைப் பார்க்கவே முடிய வில்லை. சிங்கள செய்திகளிலெல்லாம் இவ்வாறான செய்திகளுக்கே அதிக முக்கியத் துவம் கொடுத்துக் கொண்டிருந்தன. அதுவும் வேதனையைத் தந்து கொண்டிருந்தது.

அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போதே குலை நடுங்கிக் கொண்டிருந்தது. இந்த வரிசையில் தானும் வந்து விடுவேணோ என்று நினைப்பே அவனது தலையில் இடி விழுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

பொலிஸாரும் இராணுவத்தினருமாக இணைந்து வீடு வீடாக தேடுகல் நடத்திக் கொண்டிருந்தார்கள். தனது வீட்டுக்கு வந்தால் நிச்சயமாக அவர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

அவர்களது தேடுதலுக்குப் பயந்து முபாரக் எத்தனைப் பெறுமதியான நூல்களை ஏற்கிறுப் போட்டான். அவன் மட்டுமல்ல அவனைப் போன்ற பலர் இதனைத்தான் செய்தார்கள். வருபவர் களுக்கு அரபு மொழியைப் பார்த்தாலே அது தீவிரவாதிகளின் நூல்கள் போலல்லவா தெரிகிறது. அதனால் பலர் குரு ஆனைக்கூட

எப்படி மறைப்பது என்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

வீட்டில் அரபு கிதாபுகளையும் குரு ஆன் களையும் வைத்திருந்த ஒரு சிலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று வந்த செய்திகளும் முபாரக்கின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருந்தன. “அல்ஹஸனாத்” சஞ்சிகையை வைத்திருந்த பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களும் அவனை குழப்பமடைய செய்திருந்தன. அவனது மனைவியும் அவனை விடாது நச்சரித்துக் கொண்டே இருந்தால், தான் இல்லாமிய அறிவினைப் பெருக்கிக் கொண்ட பல பொக்கிழங்களைத் தடயின்றி ஏற்கிறுப் போட்டான். அப்போது அவனது ஈமானிய இதயம் பட்ட பாட்டை வரிகளில் உள்ளடக்கிவிட முடியாது.

ஆனால் இப்போதுள்ள இக்கட்டிலிருந்து எப்படித் தப்புவதென்றுதான் புரியாமல் தவித்தான். இதிலென்றால் எப்படியும் தான் மாட்டிக் கொள்வேன் என்று அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. பொலிஸார் வந்து அவனது கைகளில் விலங்கு மாட்டி அவனை இழுத்துக் கொண்டு செல்லும் காட்சி அவனது மனக் கண்முன் தோன்றிக் கொண்டேயிருந்தன.

கண்டியில் அவனுக்குத் தெரிந்த உறவினர் ஒருவரையும் கைது செய்து அடைத்து வைத்து சில மாதங்களுக்குப் பிறகுதான் வெளியில் விட்டிருந்தார்கள். இத்தனைக்கும் அவர் செய்த குற்றம் - அவரது தேநீர் வைக்கும் மேசையில் போட்டிருந்த விரிப்பு. அது இராணுவ சீருடைக்கு ஒத்ததாக இருந்ததாம். அதனைக் காரணம் காட்டியே அவரைக் கைது செய்திருந்தார்கள். தொலைக்காட்சி செய்திகளில் தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பிருக்கலாம்

என்றும் வாய் கூசாமல் கூறப்பட்டன. அவர் ஒர் அப்பாவி என்பது முபாரக்குக்கு நன்கு தெரியும். இருந்தாலும் என்ன செய்ய பாதுகாப்புப் படையினர் எங்களையெல்லாம் சந்தேகக் கண் கொண்டுதானே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

முபாரக் எந்தத் தவறுமே செய்யவில்லை. இருந்தாலும் இப்போது அவனிடம் இருக்கும் சான்று அவர்களுக்கு முபாரக்கை சந்தேகத்திற் குரிய வணாக்ததானே காட்டும்.

அதை நினைத்து நினைத்துத்தான் இரவும் பகலும் அச்சத்துடனும் கவலையுடனும் இருந்தான்.

அந்த அச்சத்துடனும் கவலைக்கும் மூல காரணமாக இருந்தது அவனிடமிருந்த அந்த ‘கத்திகள்தான்’.

வீடுகளிலிருந்த ஓரிரு கத்திகளுக்காகக் கூட சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்களே. முபாரக்கிடம் கைவசம் இருப்பதோ 32 கத்திகள்.

இது சில வருடங்களுக்கு முன் அவன் செய்த வியாபாரத்தில் மிஞ்சியவை. இப்போது அதற்கான ஆதாரங்கள் ஒன்றும் அவனிடமில்லை.

அதுதான் என்ன செய்வதென்று தெரியாமல் ஒன்றே குழப்பமாக இருந்தான் முபாரக் அவற்றை யெல்லாம் ஒரு மூலையிலே போட்டு வைத்தி ருந்தான். அவை வெளிநாட்டுத் தயாரிப்பு என்ற காரணத்தால் ஆண்டுகள் பல கடந்தும் பளபளப்பாகத்தான் இருந்தன. முபாரக் அவை தன்னிடமிருப்பதை மறந்தே போயிருந்தான். இந்தப் பிரச்சினைத் தோன்றிய பின்னர்தான்

ஸ்டோர் அறையிலிருந்து அவற்றை வெளியில் எடுத்தான். அதிலிருந்து ஒரு சில கத்திகளை யாவது எடுத்துச் செல்லுமாறு பல நண்பர் களிடம் கேட்டுப் பார்த்து விட்டான். என்றாலும் ஒருவர் கூட அதற்கு இனங்கவில்லை. தங்களுக்கு இப்போதைக்கு கத்தி வேண்டாம் என்று கூறி விட்டார்கள்.

ஆனால் அதற்காக யாரையுமே குறை சொல்ல முடியாது. யாருமே தேவையற்ற சிக்கவில் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை.

எல்லா கத்திகளையும் குழி தோண்டிப் புதைக்கலாம் என்று பார்த்தால் அதுவும் பிரச்சினையைப் பெரிதாக்கிவிடும். வீடுகளுக்கு மோப்ப நாய்களையும் அழைத்து வந்து தேடுகிறார்களாம்.

இதையெல்லாம் நினைத்து நினைத்தே முபாரக் பித்துப் பிடித்தவன் போல இருந்தான். அவனது மனைவி பர்தாகூட சமையல் செய்வதற்கும் திராணியற்று இருந்தான். அவர்களது பிள்ளைகள் இது பற்றி எதுவுமே தெரியாமல் அவர்கள் பாட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

இன்று முபாரக் வசித்த பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதலை ஆரம்பித்திருந்தனர் என்ற செய்தி அவனுக்கு இன்னும் கலக்கத்தை ஏற்படுத் தியது.

“முபாரக் அப்பே, முபாரக் அப்பே” யாரோ வாசலிலிருந்து பலமுறை அழைத்துக் கொண்டிருந்தது முபாரக்கிள் காதுகளில் விழவேயில்லை.

முபாரக்கிள் மனைவிதான் உள்ளேயிருந்து வந்து எட்டிப் பார்த்தாள். அது பக்கத்து வீட்டு சுனில் அப்பா.

அவனுக்கும் அச்சம் பிழத்துக் கொண்டது, நடுக் கத்துடன், “எப் அப்பே ?” (ஏன் அண்ணா ?) என்று கேட்டாள்.

உள்ளுக்கு வரவா என்று கேட்டுக் கொண்டே அனுமதிக்கு காத்திருக்காமல் உள்ளே வந்தான்.

“முபாரக், முபாரக் அந்தா பொலிஸெல்லாம் வாராங்க”

சுனில் முபாரக்கிள் அச்சத்தை அதிகரித்தான்.



முபாரக் விழிகளை விழித்து சனிலைப் பார்த்தான்

“ஒங்கட கத்திய எல்லாம் என்ன சென்சீங்க ? சனில் கேட்டான்.

முபாரக்கிடம் இருக்கும் கத்திகளைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். பக்கத்து வீட்டின்றதால் சனிலின் மனைவி மெனிக்கே முபாரக்கின் வீட்டிற்குள்ளே எல்லாம் சுதந்திரமாக நடமாடுவாள். அவன்தான் கத்திகளைப் பற்றியும் முபாரக்கும், மனைவியும் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பது பற்றியும் சொல்லி யிருப்பாள்.

“எல்லாம் அப்படித்தான் இருக்கி” முபாரக் சனக் குரலில் சொன்னான்.

“அவங்க வந்தா ஒங்கள் எப்படியும் புடிச்சுருவாங்களே” என்று சொல்லிக் கொண்டே சனில் வெளியே ஒடினான்.

முபாரக் ஆடாமல் அசையாமல் இருந்தான்.

இப்போது மீண்டும் சனிலின் குரல் கேட்டது.

“முபாரக்” என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தான்.

“நங்கி கத்தியெல்லாம் எங்க ?” என்று பதறிக் கொண்டு கேட்டான்.

எதுவுமே சொல்ல முடியாத நிலையில் பர்தா கத்திகள் இருக்கும் இடத்தைக் கை காட்டினாள்.

ஒடிப் போய் எல்லா கத்திகளையும் சனில் அள்ளி எடுத்தான். ஒரே முறையில் அவற்றை யெல்லாம் அவனால் எடுக்க முடியவில்லை. எல்லாமே பெரிய கத்திகள்.

மூன்று முறை கத்திகளை தூக்கிக் கொண்டு வெளியே போனான்.

முபாரக்குக்கும், மனைவி பர்தாவுக்கும் சனில் என்ன செய்கிறான் என்றே விளங்க வில்லை. வெளியே போய் பார்த்தார்கள்.

சனில் தான் அன்றாடம் மரக்கறி விற்கும் தனது தள்ளு வண்டியிலே கத்திகளைப் பரப்பி வைத்திருந்தான்.

முபாரக்கையும், பர்தாவையும் பார்த்து அவன் சொன்னான்,

“பய வெண்ட எபா (பயப்பட வேண்டாம்)” என்று சொல்லி விட்டு தெருவுக்குப் போனதும் கூவ ஆரம்பித்தான்,

“பிழிய, பிழிய லாபெட்ட பிழிய (கத்தி, கத்தி மலிவு விலைக்கு கத்தி” என்று முபாரக் வசித்த அந்தக் தெருவைத் தாண்டிக் கென்றான்.

அவன் அந்தக் தெருவைத் தாண்டிக் கெல்லவும் அவனுக்கு முன்னால் பொலிஸ்

ஜீப்பொன்று வரவும் சரியாக இருந்தது.

ஜீப்பின் முன் சீட்டில் அந்தப் பகுதியின் ஒ.ஐ.சி.தான் அமர்ந்திருந்தார். ஜீப் நிறைய பொலிஸ்காரர்கள்.

சனிலின் தள்ளு வண்டியைக் கண்டதும் கையை நீட்டி அதை நிறுத்தச் சொன்னார்.

கொஞ்சம் நடுக்கத்தோடு சனில் வண்டியை நிற்பாட்டுனான். ஒ.ஐ.சி. அவனை முன்னே வரச் சொல்லி சைகை காட்டினார்.

முன்னே போன சனிலிடம் பெயர் என்ன என்று கேட்டார். பெயரைச் சொன்னதும் அவனிடமிருந்த கத்திகளில் ஒன்றை எடுத்து வருமாறு பணித்தார். கத்திகள் ஒன்றை எடுத்துச் சென்றதும் அதனைக் கையில் வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்தார்.

நண்பனுக்கு உதவி செய்யப் போய் தான் மாட்டிக் கொண்டேனே என்று சனில் நினைத்துக் கொண்டிருந்த போதே,

“மேக்க கீயத பங் ? (இது எவ்வளவு ?)” என்ற ஒ.ஐ.சி. கேட்டதுமே சனில் தன்னை சுதாகரித்துக் கொண்டான்.

“இது 1500/- ரூபா மஹத்தயா” என்றான்.

“எச்சர காணத் ? (அவ்வளவு விலையா ?)

“சேர் இது இத்தாலி கத்தி சேர்” மறுபடியும் ஒ.ஐ.சி. கத்தியை திருப்பித் திருப்பிப் பார்த்து விட்டு சனிலிடம் கொடுத்து விட்டு தனது பரிவாரங்களோடு முன்னே போனார்.

சனில் இன்னும் உற்சாகமாக, “பிழிய, பிழிய” என்று கத்திக் கொண்டு ஏதிர்புறமாகப் போனான்.

முஸ்லிம் களின் வீடுகளில் தேடுதல் நடத்துவதற்காக பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் சென்று கொண்டிருந்தார்கள்.

ஏந்தவிதமான கலக்கமுமின்றி முபாரக் தனது பின்னைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தான். முபாரக்கின் மனைவி பர்தா இன்றாவது முபாரக்குக்கு வாய்க்கு ருசியாக சமைத்துக் கொடுக்க வேண்டும் என்று சமையலிலே தீவிரமாக இருந்தாள்.

இனவாதம் தலை விரித்தாடிக் கொண்டிருந்த அந்த வேளையில் அதற்கு அடிமைப்பட்டு விடாமல் பழைய அதே நேசத்தில் எவ்வித குறையும் வைக்காமல் சனில் செய்த அந்த உதவியை வாழ்க்கையில் என்றென்றும் முபாரக்கினால் மறக்கவே முடியாது. அதற்கு கைம்மாறாய் சனிலின் படத்தை முபாரக் கிதயத்தில் மாட்டிக் கொண்டான்.

ஓஓஓ



# அறிவுச்சுடர் எம். ஏ. இனாயதுள்ளாஹ் (திக்குவல்லை ஞாயாஹ்)

## ஆவண நூல் ஒரு எளிய மதிப்பீடு

நால் மதிப்பீடு: திக்குவல்லை ஸப்வான்

சமூகத்திற்கும் கலைக்கும் பெருந் தொண்டற்றிய அறிவுச்சுடர் எம்.ஏ. இனாயதுள்ளாஹ் அவர்களை நினைவு கூர்ந்து ஒரு நூலை வெளியிட்டு, பெரும் விழா எடுத்துமை காலத்தின் தேவையான, அற்தமுள்ள, மிகவும் போருத்தமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளமை பாராட்டுக் குரியது. கல் வியைக் கருத்தில் கொண்டு இயங்கும் “ஒஸ்டம் நிறுவனம்” திக்குவல்லையின் எழுத்தாளர் ஒருவரின் அறிவுத் திறனை மனதில் கொண்டு நூல் வெளியிட்டதை இலக்கியப் பெரு விழாவாகக் கொண்டாடியது பெரும் மகிழ்வைத் தருகிறது. இதன்மூலம் திக்குவல்லை எழுத்தாளர்களின் எழுத்துக்களையும் எதிர் காலத்தில் வெளிக் கொணர்வதற்கான வாசல் திறக்கப்பட்டுள்ளது எனத் தொகுப்பாசியர் எம். ஆர்.எம். ரிஸ்கி முன்மொழிவது குறிப்பிடத்தக்கது.

எம்.ஏ. இனாயதுள்ளாஹ் குறித்து ஒஸ்டம் செயலாளர், அல்ஹாஜ் எம்.எச்.எம். நஸார் குறிப் பிட்டுள்ள சில கருத்துக்கள் நெஞ்சை நெகிழி வைக்கின்றன. எம்.ஏ. இனாயதுள்ளாஹ் பற்றிக் குறிப்பிடுகையில் கொடுப்பனவுக்களை எதிர் பார்க்காத தூய சேவை புரிந்தவர், சுகவீணத்தின் போதும் பொதுப் பணத்தை நூடாத மன்பாள்மை கொண்டவர், உண்மையிலேயே அன்னார் உன்னத மனிதர்தான் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்று பாராட்டிக் குறிப்பிடுகின்றார். செயலாளர் குறிப்பிடுவது போல அன்னார் ஆற்பாட்மில்லாத, அமைதியான ஓர் எழுத்தாளர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். எனது மைத்துனர், கலைஞர் திக்குவல்லை ஸமரி, பிரபல எழுத்தாளர் திக்குவல்லை கமால் மற்றும் குடும்பத்தினர் ஆகிய அனைவரினதும் ஒத்துழைப்புக்களும் கிட்டி உள்ளதால் இந்த நூல் மிகவும் நேர்த்தியாகத் தொகுக்கப் பட்டுள்ளது. எம்.ஏ. இனாயதுள்ளாஹ் அவர்கள் உண்மையிலேயே ஓர் அறிவுச்சுடர் என்பதை இந்த நூலில் இடம் பெற்றுள்ள அவருடைய ஒவ்வொரு ஆக்கமும் கட்டியங் கூறி நிற்கின்றது. இவர் முற்போக்கான கருத்துக்கள் கொண்ட ஆக்கங்களை “தினபதி” காலந்தொட்டு வழங்கி வந்தார். குறிப்பாக அதன் அத்தாணி மன்பத்துகில்

அவரை அடிக்கடி காண முடிந்தது. சித்தனா பூர்வ கட்டுரைகள் தருவதில் அதீத ஆர்வம் காட்டிய அன்னார் சிறுகதை, கவிதை, உருவகக் கதை தருவதிலும் வல்லவர் என்பதை பலரும் உணர இந்நால் துணையாக அமைகின்றது.

கட்டுரைகள் வாயிலாக எவரும் சொல்லத் தயங்கும் சங்கடங்களை துணிவுண் அன்னார் சுறியுள்ளமை வியப்பான விடயமாகும் இதுபோன்ற சமாச்சாரங்களைத்தர பல எழுத்தாளர்கள் புனைப் பெயர்களைத் துணைக்கு அழைப்பது பழக்கமாக இருக்கிறது. இங்கே இவர் “எம்.ஏ. இனாயதுள்ளாஹ்” என்று தனது வெளிப் படையான இயற்பெயரிலேயே அதிகமான கட்டுரைகளைத் தந்துள்ளமையானது அவர் ஆச்சர்யமான ஆனாமையாளர் என்பதைப் பறைசாற்றி நிற்கின்றார். இந்த நூலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள்கூட பல சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலாகச் சொல்லி நிற்கின்றன. குறிப்பாக ஒரு கிராமத்துப் பாடசாலை கண்களை மூடுகிறது என்ற சிறு கதையின் முடிவோடு யாவும் கற்பனை என்று இடம் பெற்றுள்ளது. ஆயினும் அது பலராலும் அறியப்பட்ட உண்மைக் கதை. உருவகக் கதைகளை உள்வாங்கி எழுத எல்லோராலும் இயலாது. அதற்குத் தனித்து வமான, தத் துவமான சிந்தனை தேவை. இனாயதுள்ளாஹ் விடம் இத்தகைமை மிகையாக மினிர்ந்துள்ளமைக்கு நூலில் இடம்பெற்றுள்ள கதைகளே ஊன்றிய சான்றாகும். இவர் கவிதைகள் படைப்பதிலும் சளைத்தவர் அல்ல என்பதை இந்த நூலில் இடம்பிடித்துள்ள முத்தான மூன்று கவிதைகளும் முரசம் கொட்டி முழங்குகின்றன.

88 பக்கங்களை உள்ளடக்கியதான் ஒரு ஆவண நூலை வெளியிடுவதன் மூலமாக ஒரு பண்பான மனிதருள் மாணிக்கத்தை, எழுத்தாளர் திலகத்தை இந்த முழுச் சமூகமும் அறிய வைத்த ஒஸ்டம் கல்வி நிறுவனத்தைப் பாராட்டுவதோடு மேலும் இந்த அமைப்பு சிறப்பாகக் கல்விப் பணியோடு கலைப் பணியும் புரிய வாழ்த்துக்களும் எனது பிரார்த்தனைகளும் என்றும் உரித்தாகும்!!!

# உண்மையான மதையக 200 எது?

உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? எங்களின் 200 ஆண்டுகால வாழ்வியல் கதைகள். இன்று நாங்கள் இலங்கை வந்து 200 ஆண்டுகளானதை ஒவ்வொருவரும் வரவேற்பது அளவில்லாத மகிழ்ச்சிதான் என்றாலும், மலையகம் பசுமை நிறைந்தது மட்டுமல்ல பசியும் நிறைந்ததுதான்.

இன்றும் தேயிலைத் தோட்டங்களுக்குள் வெயிலும் மழையும் இடைவிடாது விரட்டும் போதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தானே என்ற எண்ணத்தில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் என் தேசத்தின் குரல்களைப் பற்றிய எண்ணங்களையும் அதன் வாழ்க்கை முறையையும் எழுத்தில் சொல்லிவிடத்தான் முடியுமா? அதிகார வர்க்கத்தினரால் அந்த வாழ்க்கையை ஒரு நாள் வாழ்ந்து விடத்தான் முடியுமா? ஆயிரம் ரூபாய் சம்பளம் கேட்ட குற்றத்திற்காய் பல நூறு சட்ட திட்டங்கள் வகுக்க அதிகார வர்க்கம் இன்று மலையகம் 200ஜீ கொண்டாடுவது ஏன்? இன்னும் அடிமைகளாய் வைத்திருக்கிறோம் என்ற எண்ணத்திலா? எங்களின் பின்னால் உள்ள கண்ணரின் கதைகளை எப்போதாவது கேட்போம் என்று உங்கள் செவிகள் சாயவில்லையே ஏன்? இன்று மலையகத்தில் என்ன மாற்ற நிகழ்ந்துவிட்டது என்று எங்களை இப்படிக் கொண்டாடுகிறீர்கள்? அப்போது குதிரைகளை வளர்ப்பதற்காய் தொடர் குடியிருப்புகளாய் கட்டிய லயன் வீடுகள் முற்றிலும் மறைந்து தனி வீடுகளாக மாறி விட்டனவா? லயன் வீடுகளின் வசதியற்ற தன்மையையும் மாதம் ஒரு முறை ஏதோ ஒரு இடத்தில் மின்சாரத் தடையினால் தீ விபத்து ஏற்பட்டு பாடசாலைகளிலோ அல்லது கோவில்களிலோ தங்கும் நிலை இப்போதும் தொடர்கிறதே இதற்காவா? மலையகம் 200ஜீ அதிகார வர்க்கத்தினர் அழகாக கொண்டாடுகிறார்கள்.

வைத்தியசாலைகளுக்கோ பேருந்து நிலையங்களுக்கோ செல்வதற்கு பல மீட்டர் தூரம்

நடந்தே பயணிக்கும் எங்களுக்கு வாக னங்கள் இல்லாது போனாலும் கூட, குன்றும் குழியுமாய் மழைக்காலங்களில் நடந்து செல்லக் கூட முடியாத நிலையில் உள்ள பாதை களையேனும் சீரமைத்து விட்டார்களா? எங்களைக் கொண்டாடும் உயர்ந்தவர்கள்.

இதெல்லாம் போகட்டும் நாங்கள் கல்வி கற்க வேண்டும் என்று எத்தனை திறமையான ஆசிரியர்களை நியமித்திருக்கிறார்கள்? மலைய கத்தில் காணப்படும் 95%க்கும் அதிகமான பாடசாலைகளில் இன்றும் பல பாடங்களைக் கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமல் முறையான கல்வி இன்றி வாழும் எங்கள் உறவுகளின் தீர்காலம் என்ன என்று எங்களை யோசித்தவர்கள் எத்தனை பேர்?

இன்று மலையகச் சிறுமி அசானி இந்தியாவிற்கு சென்று சரிகமப் நிகழ்ச்சியில் பாடகியாக வலம் வருவதை உலகமே கொண்டாடுகிறது. ஆனால், இதேபோன்று பல திறமையானவர்கள் மலையகத்தில் வறுமைப் பிடிக்கும் வாழும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். படிக்கும் வயதில் வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்று இறந்த ஹாசினியை தானே இன்றும் வெளித் தெரியாமல் உருவாக்குகிறார்கள்? கற்க மாணவர்கள் முன்வந்தும் கற்பிக்க ஆசிரியர்கள் முறையாக இல்லாமல் கணவுகளை வெளிநாடுகளிலும், கொழும்பு மாநகரங்களிலும் கண்ணோரோடு கரைத்து வாழும் எங்களின் வருகைக்கு ஏன் மலையகம் 200 கொண்டாடுகிறார்கள்? அடையாளமா? அதற்காகவா?

அடையாளம் என்றால் பல நூறு போராட்டங்களுக்கு பின்னர் எங்களுக்குக் கிடைத்த பிரஜா உரிமை மட்டுமே அடையாளம். மற்ற அடையாளங்கள் என்று சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறது? லயன் வீடுகள், தேயிலைத் தொழில், வறுமை, பசி நிறைந்த வாழ்க்கை, பின்தங்கிய வாழ்வாதாரம் இவைதானே இருக்கிறது.

கேட்டுப் பாருங்கள் ஒவ்வொரு மலையக உறவின் மனதிற்குள்ளும் நிம்மதியான ஒரு வீடு பெரும் கனவாய் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் பள்ளிப் பருவத்திலே வைத்தியனாக, பொறியியலாளனாக, ஆசிரியராக வரவேண்டும் என்ற பெரும் ஆசை புதையுண்டு கிடக்கும். ஒவ்வொரு பெற் நோரின் உழைப்பிலும் என்றாவது ஓய்வாக இருந்து பிள்ளையின் உயர்ந்த வருமானத்தில் வாழுமேநும் என்ற பெரும் ஆவல் சிறைப்பட்டுக் கிடக்கும். சமூகத்திற்காய் ஏதாவது செய்து விட வேண்டும் என்று நினைக்கும் சமூக ஆர்வலர்களின் மனங்களில் “எப்போது மாறும் மலையகம்” என்ற பெரும் ஏக்கம் நிறைந்து கிடப்பதை கண்களும், வார்த்தைகளும் சொல்லும். இத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் நகரும் எங்களுக்கு வரவேற்பை விட வாழ்வாதார

உயர்வே அவசியம். எங்களின் உழைப்பிற்கு தரும் மதிப்பை விட அதற்கான சரியான ஊதியமே அவசியம். இப்படி அவசியமான ஆயிரமாயிரம் விடயங்களை கமந்து கண்தத மனதுடன் பயணிக்கும் வாழ்க்கையில் இந்த உண்மையான கனவுகள் நன்னவாகும் நாள்தான் உண்மையான வரலாற்று நாள் எங்களுக்கு. இவற்றை யோசித்த பலர் விடியலை நோக்கி நகர்கிறார்கள். சிலர் மட்டுமே இவற்றை வேடிக்கை பார்த்து கொண்டே நிற்கிறார்கள்.

**உண்மையான மலையகம் 200ஜ கொண்டாடும் ஆவலுடன் மலையகத்தாயின் மழை பா.கனகேஸ்வரி யாழ்.பல்கலைக்கழகம், ஊடக கற்கைகள் துறை.**

## நாய்கள் நன்றியுள்ள மருங்கள்!

அல்சேஷன் நாயைத்தான் நமக்கு முன்பு தெரியும்.  
 இன்றோ வித்தியாசமான பெயருடன்  
 வீட்டுக்கு வீடு நாய்கள்!  
 காவலுக்கு தின்ற நாய்கள்  
 கிப்போ  
 தெரு நாய்கள் ஆகின.  
 கறுவாத் தோட்டத்து வீடுகள் போல  
 வீட்டுக்கு வீடு நாய்கள்!  
 வீட்டில் கிறைச்சி சமைக்க முடியாதவர்களும்  
 கிப்போ  
 நாய்க்கு மாட்டிறைச்சியை  
 நாளாந்த உணவாக்குகின்றார்கள்.  
 நாயின் ரூசி  
 வளர்ப்பவர்களிலும் ஒட்டிக் கொள்கிறது.  
 எத்தனை தடவைகள் கிறைச்சி போட்டாலும்  
 கைகளும் கால்களும் நாய்களில் படுகையில்  
 நாய்கள் நன்றி உணர்வோடு  
 எஜமானர்களையும் சுலைக்கிறது.  
 ஏவுகையால் நாய்கள் யாரையும்  
 சுலைத்தாக இல்லை.  
 நாய்கள் கட்டுக் காவலில்தான் நிற்கிறது.  
 எஜமானர்களே நாய்களிடம்  
 கழி வாங்குகின்றனர்!  
 நாய்கள் நன்றியுள்ள மிருகங்கள்!.

**பகலவன்**

# எழுத்து தூண்டிய் வண்ணவீல்கள்



பேராசிரியர் துரை மனோகரன்



மலையகம் 200

இலங்கையில் 1818இல் இந்தியத் தொழிலாளர்கள் பாலங்கள், பாதைகள் அமைப்பதற்காக அழைத்துவரப்பட்டனர். பின்னர், மலையகத் தோட்டங்களில் தொழில் செய்வதற்காக இந்தியாவில் இருந்து தமிழ்த் தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக 1823இல் இருந்து அழைத்து வரப்பட்டனர். அவர்கள் மலைய கத்துக்கு வந்து 200 ஆண்டுகள் ஆவதை நினைவு கூருமுகமாகப் பல இடங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. அவ்வகையில், மலையகத்தில் முக்கிய பல்கலைக் கழகமாக விளங்கும் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறையினால் கடந்த மாதம் மலையகம் 200 ஆய்வு மாநாடு நடத்தப் பட்டது. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ஸி. பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆய்வு மாநாட்டில் பிரதம விருந்தினராக இப்பல்கலைக் கழகத் தின் பொருளியல் துறை சார்ந்த பேராசிரியர் ச. விஜேஞ்சந்திரன் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக நாவலப்பிட்டி ஸி. கதிர்வேலாயுத சுவாமி ஆலய அறங்காவலர் முத்தையாபிள்ளை ஸ்ரீகாந்தன் கலந்து சிறப்பித்தார்.

மலையகம் 200 ஆய்வு மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய பேராதனைப் பல்கலைக் கழகக் கலைப்போதிப்தி கலாநிதி பிரபாத் ஏக்கநாயக்க ஒரு முக்கிய விடயத்தினைத் தெரிவித்தார். இலங்கையின் வரலாறு சிங்கள பெள்த வரலாறாகவே காணப்படுகிறது. அது எதிர்காலத்தில் சரியான முறையில் திருத்தி எழுதப்படவேண்டும். அதற்குப் பேராதனைப் பல்கலைக்கழகம் எதிர்காலத்தில் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டார். ஒரு பல்கலைக்கழகப் பெரும்பான்மை இனக் கல்விமானிடம் இருந்து இத்தகையதொரு சிறந்த கருத்து வெளிப்பட்டமை வரவேற்புக்கு உரியது.

இவ் ஆய்வு மாநாடு கோ. நடேசையர் - மீனாட்சியம்மாள் அரங்கு, சி.வி. வேலுப்பிள்ளை

அரங்கு, பேராசிரியர் க. அருணாசலம் அரங்கு, சாரல்நாடன் அரங்கு என நான்கு அரங்குகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. முதல் மூன்று அரங்குகளுக்கும் முறையே பேராசிரியர் எம். ஏ. நு. மான், கலாநிதி சோதி மஸர் ரவ்ந்திரன், பேராசிரியர் துரை. மனோகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களாகத் தமிழ்த்துறையின் உதவி விரிவுரையாளர்களான த. ஜெலானி, த. வினோஜ்யா ஆகியோர் விளங்கினர். மலையகம் 200 ஆய்வு மாநாடு சிறப்பாக நடைபெறப் பின்னணியில் நின்று செயல்புரிந்தவர், கலாநிதி செ. சத்ரசன் ஆவார்.

இவ் ஆய்வுமாநாட்டில் ஆர்வத்துடன் பல ஆய்வாளர்களும் கலந்துகொண்டு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பலரது ஆய்வுக்கட்டுரைகளில் பல வேறு பெறுமதியான விடயங்கள் வெளிக்கொண்டப்பட்டன. இறுதி அரங்கான சாரல்நாடன் அரங்கில் இரா. சடகோபன், க. மகாலிங்கம் (மொழிவரதன்), சி.வா. ராஜேந்திரன், ஜெ.சற்குருநாடன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி பெ. சுரவணகுமார் தலைமையில் கருத்துறைகள் வழங்கினர். சி. வி. வேலுப்பிள்ளையின் நூல்கள் அனைத்தும் நூல் வடிவம் பெறவேண்டும் என நு. மான் வலியுறுத்தினார். கோ. நடேசையரின் நூல்கள் அனைத்தும் ஒருங்கே நூலுருவம் பெறவேண்டும் என நான் வலியுறுத்தினேன். இம் மாநாட்டில் மலையகத்தின் பல மூன்னணி ஏழுத்தாளர்கள், கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழகச் சமூகத்தினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

பேராதனைப் பல்கலைக் கழகத் தில் நடைபெற்ற மலையகம் 200 ஆய்வுமாநாடு, அப்பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிறந்த பங்களிப்புகளுள் ஒன்றாகும். இதனைச் சிறப்பு நடத்தி, மலையகத்துக்குப் பெருமை சேர்த்த தமிழ்த்துறையினர் அனைவரும் எமது பாராட்டுகளுக்கும், பெருமதிப்புக்கும் உரியவர்கள், எதிர்காலத்தில் மலையகத்தில் மேலும் மலர்ச்சி ஏற்பட, இவ் ஆய்வுமாநாடு வழி சமைக்கும் என எதிர்பார்க்கலாம்.

## வாழ்ய வாழ்யெவ!

ஜேர்மனி தமிழ் வான் அவை கடந்த முன்று ஆண்டுகளாக மாதம் தோறும் இணையவழிப் பன்னாட்டு இலக்கியச் சந்திப்புக்களை நடத்திவருகின்றது. இவ்வகையில் இவ்வாண்டு ஜாலை மாதக் கடைசியில் தனது 4 ஆவது ஆண்டுவிழாச் சிறப்பு நிகழ்ச்சியையும், 40 ஆவது இலக்கியச் சந்திப்பையும் இணைத்து நடத்தியது உலகளாவிய ரத்யில் எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜேர்மனி தமிழ் வான் அவையைச் சிறப்பாக நடத்திவருபவர், பேராதனைப் பல்கலைக் கழகத்தில் என்னிடம் பயின்ற மாணவியான சந்திரகெளரி சிவபாலன் (கெஸி) ஆவார். எழுத்தாளர், கவிஞர், விமர்சகர், ஆய்வாளர், பேச்சாளர் எனப் பல சிறப்பியல்புகளைத் தம்மகத்தே கொண்டு, இன்று உலகளாவிய ரத்யில் புகழ்பெற்று விளங்குகிறார்.

அவரது குறிப்பிட்ட தமிழ் வான் அவை நிகழ்ச்சியில் அன்று நான் ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு - ஒர் அறிமுகம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன். அது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அகளங்களுடைய தமிழ் வாழ்த்து, இசை, நடன நிகழ்ச்சிகள், கலந்து சிறப்பித்தவர்களின் கருத்துரைகள் எனப் பலவும் என்னைக் கவர்ந்தன. எனது பழைய நண்பர்கள், மாணவர்கள், கலை இலக்கிய வாதிகள் எனப் பலரையும் சந்திக்கக் கிடைத்தமையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்திகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த இன்னொரு விடயம், மகாகவி பாரதியின் தங்கை லலிதாவின் கொள்ளுப்பேர்த்தியான உமாபாரதியையும் சந்திக்கக் கிடைத்தமையாகும். அப்போது, பாரதியின் “காற்றுவெளியிடைக் கண்ணம்மா!” என்ற பாடல், பாரதி, தம் மனைவி செல்லம்மா ஸைப் பற்றிப் பாடியதாகும் என்ற விடயத்தையும் உமாபாரதி தெரிவித்தார். ஆனால், செல்லம்மா ஸின் அண்ணன் அப்பாத்துரை, செல்லம்மாள் பற்றிப் பாரதி பாடிய சில பாடல்களைக் கண்ணம்மாப் பாடல்களாக மாற்றிவிட்டார் என்பதையும் தெரிவித்தார்.

ஜேர்மனி தமிழ் வான் அவை தொடர்ந்தும் நீடுமி வாழ், எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!

## ஓர் இரண்மையான நந்தவனம்

அண்மையில் கண்டியில் ஒர் இனிமையான நந்தவனத்தைக் காணமுடிந்தது. அந்த இனிமையான நந்தவனத்தைப் பூத்துக் குலுங்கக்

செய்தவர்கள் பலர். இனிய நந்தவனம் என்னும் ஆழகான பெயரைக் கொண்ட சஞ்சிகையின் இலங்கைச் சிறப்பிதழின் வெளியீட்டுவிழா எனது தலைமையில் கண்டி ஜின்னா மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் வே. இராதா கிருஷ்ணன், சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சுரத் ஏக்கநாயக்கா ஆகியோர் கலந்துகொண்டனர். இரா. அ. இராமனின் வரவேற்புரை, ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன், தினகரன் ஆசிரியர் தே. செந்தில் வேலவர், இரா. நித்தியானந்தன் ஆகியோரின் கருத்துரைகள், மாத்தளை எம் எம் பீருமகுமதுவின் வாழ்த்துரை, கவிஞர் ரீத் எம். நியாழின் கவிவாழ்த்து, தோற்றத்தில் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணனை ஞாபகப்படுத்தும் இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரனின் ஏற்புரை, கண்டி இலக்கிய நண்பர் கழகத்தின் தலைவர் எம். தீவனின் நன்றியுரை இடம்பெற்றன. இனிய நந்த வனத்தின் ஆசிரியர் சந்திரசேகரன் இலங்கையில் பிறந்துவளர்ந்தவர் என்ற செய்தியை ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன் வெளிப்படுத்தினார்.

## இநு முனீநாடு நூல்

இலங்கையில் அவ்வப்போது சிறந்த அறிஞர்கள், இலக்கியவாதிகள் தொடர்பாகச் சில நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவையாகப் பேராசிரியர் பொ. பூலோகசிங்கத்தின் தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள், பேராசிரியர் க. கைலாசபதியின் ஈழத்து இலக்கிய முன் னோடிகள் முதலான நூல்கள் குறிப்பிடத்தக்கன. அவ்வகையில், ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனின் ஈழத்து நல்னி இலக்கிய முன்னோடிகள் என்ற நூலும் வெளிவந்துள்ளது.

இந்நாலில் கே. கணேஷ் முதல் சொக்கன் வரை 35 இலக்கியவாதிகள் நோக்கப் பட்டுள்ளனர். வெவ்வேறு நல்னி இலக்கியத் துறைகளில் முன்னோடிகளாக விளங்கிய வர்கள் பற்றி இந்நால் பேசுகிறது. அவ்வகையில் ஒரு வித்தியாசமான நூலாகவும் இது விளங்குகிறது. இந்நாலில் இடம்பெறும் கட்டுரைகள் தினகரன் வாரமலரில் வெளிவந்த போது, நான் படித்துச் சுவைத்திருக்கிறேன். இக்காலத்திலும், எதிர்காலத்திலும் இந்நாலுக்கு ஒரு தனி மதிப்பு இருக்கும் என்பது, எனது கணிப்பீடு.

கலாபூஷணம் கே.பொன்னுத்துரை




# சும் கூவி நெடுக்கிய நூலை முகப்புநீண்டு

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இனிய நந்தவனம் ஒலைக்கைச் சிறப்பிதழ் - அறிமுக விழா இனிய நந்தவனம் இலங்கைச் சிறப்பு மலர் அறிமுக விழா 27 - 08 - 2023 அன்று மாலை கொழும்புத் தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்பத்தில் சிறப்பாக நடைபெற்றது

ஞானம் சஞ்சிகை ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகித்தார்.

செல்வி சக்திகா சிறிகுமரன் தமிழ் வாழ்த்துப் பாட திருமதி பவானி சக்சிதானந்தன் அனைவரையும் வரவேற்றார். உடுவை எஸ்.தில்லைநந்தராஜா, கலாநீதி சர்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்க சாகித்ய ரத்னா மு.சிவலிங்கம் நூல் ஆய்வுரை நிகழ்த்தினார் தினகரன் பிரதம ஆசிரியர் தே.செந்தில்லேவலவர், விரகேசரி பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீகண் ஆகியோர் சிறப்புரையாற்ற இனிய நந்தவனம் ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரன் ஏற்புரையாற்றி நன்றி தெரிவித்தார். கவிதா ராம்குமார் நிகழ்வை தொகுத்து வழங்க கலாபூஷணம் கே.பொன்னுத்துரை நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார். நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

•••



# வாசத்திரி பேச்கறை

இயல்முனைவர் பட்டத்தைப் பெற்றுக்கொண்ட தகைசார் பெரியோர் சாகித்தியரத்தினா தி.ஞானசேகரன், பேராசிரியர் சி.தில்லைநாதன், சட்டத்தரணி கனக ஈஸ்வரன், பேராசிரியர் சி.பத்மநாதன், கலாநிதி செல்வி திருச்சந்திரன் ஆகியோருக்கு உளம் மகிழ்ந்த வாழ்த்துகள் உரித்தாக்ட்டும். இப்பட்டங்களை வழங்கிய கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கும் எனது பாராட்டுகள்.

ஞானம் 279 ஆகஸ்ட் மாத இதழில் வெளியான இரண்டு சிறுகதைகள் பற்றி மட்டுமே சில குறிப்பு. அலைமகன் எழுதிய “அவள் பெயர் ஆயிசா” மிகச் சிறந்த கதை. கவாமி விவேகானந்தர் கூறியது போலவே யாரும் மதம் மாறத் தேவையில்லை. அவரவர் தமது மதங்களின்வழி உண்மையான கிறிஸ்தவணாக, உண்மையான இல்லாமியனாக உண்மையான இந்துவாக, உண்மையான பெளத்தனாக இருந்தாலே போதுமானது என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதே சிறந்த வாழ்க்கைமுறை. காதல் என்று வரும்போது ஒரு இந்துவே விட்டுக்கொடுத்து மதம் மாறவேண்டும் என்பதும் அப்தமானது. இச்சிறுகதையை வாசிக்கும்போது அக்கொள்கையில் ஒரு நெகிழ்வு ஒரு தளர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. கதையின் ஒட்டம், மொழி மற்றும் கரு அப்படி. அலைமகனுக்கு எனது பாராட்டுக்கள்.

அதேபோன்று “மரண வீட்டுச் சாப்பாடு” துருக்கிய சிறுகதையின் மூலக்கதை ஆசிரியரும் சிங்கள மொழியில் தந்த சாலியகுணவர்த்தனவும் தமிழில் தந்த மலர்ன்பனும் பாராட்டுக்குயியவர்கள்.

மேலாக, கர்ப்ப உபநிஷத்தும் பற்றிய முத்துக்களைத் தேர்ந்தெடுத்துத் தந்த நாட்டிய கலாநிதி, கார்த்திகா கணேசருக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள். - கொற்றை பி.கிருஷ்ணனந்தன்

•••

‘ஞானம்’ ஆகஸ்ட் 2023 (279) சஞ்சிகையில் “மரணவீட்டுச் சாப்பாடு” துருக்கிய சிறுகதையின் தமிழ்மொழி ஆக்கம் வாசித்தேன். அன்றிரவு உறங்க முடியவில்லை.: வயிற்றை ஏதோ பிசைவது போல உணர்வு! வேதனை! நல்ல வேற்று மொழிகளில் வந்த சிறுகதைகளை மொழிபெயர்த்து உடனுக்குடன் தமிழில் தரும் ஞானத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

- கீழுள்ள ஓ.கிருஷ்ணலர்ஜுவுடைகள், வெள்ளவத்தை-

ஓஓஓ

ஒரு துளி மேகம்கூட இல்லாத  
நீலமான நீளவானம்  
காட்டு மலர்களின்  
நிறத்தை எடுத்தது  
வானவில்போல

ஆற்றின் கறையை இணைத்து  
வெள்ளையர்கள் உருவாக்கிய  
இரும்பு வானவில்

கருமையான நீர் நிலையின்  
ஓரத்தில்  
உறங்கும் கரிய நதியின்  
காவலாளியா நீங்கள்?  
அப்புறம் ஏன்- நீங்களும்  
மன்னனிடம் போகவில்லை

இரும்பு வானவில்

சிங்களத்தில் : ர்மலா கமகே

தமிழில்:

கலாபூஷணம் மாவனல்லை எம். எம். மன்னர்

குரியன் மறைய வில்லையா?  
அண்டை வீட்டார்  
போனாலும்  
உங்கள் நாட்டைப்போல  
உடையனியுங்கள்-  
உரையாடல் ஒன்றுதான்  
ஆனால்  
இது எங்கள் தாயகம்

## (25) நூண்டிலாந்து வெளியீட்டு இலங்கைக்குரிய ரூபாகார்த்த நாணயத்தாள்கள் - 2016

இலங்கையை ஆண்ட ரூபாகார்த்தமாக 2016<sup>ஆம்</sup> ஆண்டு, நூண்டிலாந்து - ஒல்லாந்து நாடு 50,100,500, மற்றும் 1000 GULDEN பறுவத்யான நாணயத்தாள்களை வெளியீட்டிடது. தற்போது நூண்டிலாந்து நாட்டிலே யூரோ நாணயமாக உள்ளூடு அனைவரும் அருந்ததே. யூரோ நாணய முறைக்கு முன்னதாக நூண்டிலாந்து நாட்டிலே GULDEN நாணயம் யன்பாட்டிலே இருந்துள்ளது. நாடுகள் வெளியீடும் இவ்வகையான ரூபாகார்த்த நாணயத்தாள்கள் சுதாரணை யன்பாட்டிக்கு வராது. இலங்கையும் இவ்வகையான 70க்கும் மற்றிட்ட ரூபாகார்த்த நாணயத்தாள்களை கடந்த 65 ஆண்டுகளில் வெளியீட்டில்லை.

இவ்வகையான ரூபாகார்த்த நாணயத்தாள்கள் குறைந்தளவிலேய அச்சதிக்கப்படும். அவற்றை இதீதாடலே மன்னர் பார்க்கலாம். நூண்டிலாந்து வெளியீட்டு ரூபாகார்த்த நாணயத்தாள்கள் யைச் செய்துகள் சுவார்ஷமானாலே.




### 100 நாணயத்தாள் முன்புறம் - இடது பக்கத்திலே

ஒல்லாந்து அந்தார் Joris van Spilbergen அவர்கள்ன் படம். இவர் 1602<sup>ஆம்</sup> ஆண்டு கண்டிட மன்னர் முதலாம் விலாதர்மகுரியனை ஈந்தத்தமை குறிப்பிட்டத்தை. வலது புறத்திலே ஒல்லாந்து வீரரெணாருவன். மத்தியலை Baldaeus அவர்களால் வரையப்பட்ட மட்டக்களப்பு துறைமுகம். இந்தயாவிலுள்ள கோவாவில் 1578<sup>ஆம்</sup> ஆண்டு தமிழரான் வணக்கம் என்றாலும் முதல் தமிழ் நூல் அச்சுவாகனம் ஏற்படு. இலங்கையிலே பண்புநித Philipps Baldaeus அவர்களை ஜூரோப்பா தேசத்தில் முதன்முறையாக தமிழ் அச்சு எழுதுக்கள் உருவாக காரணமாக இருந்து, தமிழ்ச்சார்க்களை ஜூரோப்பியா வல் அச்சுரைய் நூல்கள் உள்ளடக்கமில்லை.

### 100 நாணயத்தாள் முன்புறம் - சப்க் வாகனம் ஏற்ற மக்ஷாகுருகளை வத்துச்சப்பும் தூர்க்கை. வலது

புறத்திலே ஆபரண அலைக்காரர்க்குடும் கட்டிய

கண்டியைச் சேர்ந்த இலங்கைப் பெண் ஒருநாள்



**50 நாணயத்தாள் முன்புறம் - இடது பக்கத்திலே**  
தலைக்கவுசம் அண்டிந் ஒல்லாந்து மாலூம் ஒருவரை யும் வலப்பக்கத்திலே காடி ஏந்திய ஒல்லாந்து வீரன் ஒருவனையும் காணலாம். ஒல்லாந்து கப்பல்ருந்து மூன்று ஒல்லாந்தார்கள் படகலே (இலங்கை) கரையை நோக்கி யன்னிப்பதாக காட்டப்பட்டுள்ளது.

**50 நாணயத்தாள் முன்புறம் - இலங்கை ஆண் ஒருவர் நன்றாடி 'கொக்கொ' முழுக்களைப் பற்கிட மூன்று இலங்கை பெண்கள் வெலை செய்துகொண்டுள்ளனர். நடுவிலே மர அழித்தளத்திலே யானை ஒன்றை ஏற்ற நான்கு இலங்கை ஆண்கள் தூக்கச் செல்கின்றனர். யானையையேற் தூக்கும் பலம் கொண்டவர்களாக அன்றைய இலங்கையர்களை ஒல்லாந்தர்கள் கண்டதுள்ளனர். வலது புறத்திலே வத்துயாசமாக தலைப்புள்ள - (Headpin - Comb) அண்டிந் இலங்கை ஆண் ஒருவன் படம்.**



**1000 නාණයත්තාන් මුදලුම්** - සිංහ පුර්තිල  
ප්‍රේලාංඛ ටෙල්ලාන් තුනුවාන් කුරු පාර්පෑමතෙයුම්.  
වලතු පුර්තිල තැසෙයුරුනුවෙයුම් තාණාලාම්.  
නුවරේල තීව්චන්ත්තුකු මෙලි තුර්ස්ත්ව වුළුපාඟ  
නුප්පෙතෙයුම් පෙන්තිල ප්‍රේලාංඛ මැණුරු ශ්‍රී තාණාලාම්.

**1000 නාණයත්තාන් මුදලුම්** - තණ්ଡි පුර්තිත්තුකු  
ඉරු නුත්තාන්ගෙනායුම් අව්‍යාපාන් නුත්තාන්ගෙනායුම්.  
මොම් ටැක්ස්තුම් ශ්‍රී තාණාලාම්. වලතු  
පුර්තිල තොටාර ගැන්ත්‍ය හිඹ්ජෙ වෙටර් තුරුවා,  
ඩැක යුද්ධෙතෙයුම් තණ්ඩුකාලාම්.

නින්ත නාණයත්තාන්කෙන් වාම්ලා ප්‍රේලාංඛර්ස්න්,  
ඩැර්ජේ හිඹ්ජෙකක්තුරු අභෝපාලාප්කාලාකක  
කොට්ඨාර්කාන් ගැන්පෙන මුරුයුදුක්නුරු. නින්ත  
නාණයත්තාන්කාන් අභ්‍යන්තරුව් Ceylon ගැනු  
මුදුන්පෑය්දුන්ලාමෙයුම් තුරුයිට්තක්තු.

ඩැර්ජේ මුක්කෝමාක තවණ්තිල තොට්ඨාප්ලවන්යුය වියයේ නාණයත්තාන්කාන්වා පොරුක්කපෑය්දුන්ල රුන්නාමාතුම්. මුණ්නා  
ගුරුපිල්ල VOC නාණයත්තාන්ල ප්‍රේලාංඛ රුන්නාමාන රුන්නාස්ක්කාන් ගැම්මාල් තාණාමුයුන්තු. ඇනාල්, හිඹ්ජෙකක්තුරු අභ්‍යන්තරුව් නාණයත්තාන්කාන්ල ප්‍රේලාංඛර්ස්න් හිඹ්ජෙකක්තුරු තාණාමුයුදුක්නුරු. නින්තස් රුන්නාත්තිල දෙන්නා මුරුප්කාලායුම්, කරුවා මුරුප්කාලායුම්,  
යාණෙයෙයුම් මාත්තරූප තාණාමුයුදුක්නුරු තවර් වාම්ලාන්ත්‍ය රුන්නාත්ති අභ්‍යන්තරුව් නාණයත්තාන්කාන්ල ප්‍රේලාංඛර්ස්න් රුන්නාත්තිත්තාස් රුන්නාමාකක තොට්ඨාප්ලව.



**500 නාණයත්තාන් මුදලුම්** - සිංහ පුර්තිල  
ප්‍රේලාංඛ ටෙල්ලාන් ව්‍යේල්ලයා මැණ්ඩාන්  
මැණාව්යාන Joris Louise (1555-1620) අර්ථයා යාම්.  
වලතු පුර්තිල අලංකාර්ත්ත යාණෙයාම්ත්තු හුරණ්තු  
ඉත්තාලාර්ක්ලාන්ත් වුරුම් හිඹ්ජෙ මැණ්ඩාන්. නුවරේල  
හිඹ්ජෙකයාන් තුරුයුත් තිතුරුම්, පාතුන්දා, තෙන්නා  
මුරුප්කාන්, ඩිගුන්දා, යාණෙයා ඇත්ත්වර්කුරු තාණාලාම්.  
**500 නාණයත්තාන් මුදලුම්** - වලතු පුර්තිල තුනුවා  
හුරණ්තු ගැනුත්තාන්ප්‍රේල ඔුළුවා  
හිඹ්ජෙකයාන් තුනුවාරුත්ත කැංගැම්ල රුක්කරුන්ද  
ස්වරුරු ගැව්ත්තාන්ලාමෙයුම් තාණාලාම්. වලතු  
පුර්තිල කණ්ඩ මැණ්ඩාන් මුත්ලාම් ව්‍යේල්ලර්මුරායාන්  
යාම්. තර්පානු කණ්ඩාව්දාන් තෙලතා මාර්ගෙතෙයු  
ශ්‍රීමැණ්ඩාන් කුණ්නාන්. ශ්‍රීවාන් තුව්ලාංතර්ක්ලාන්  
මුණ්නාර් හිඹ්ජෙකයා ඇත්ත්ත පොරුත්තුක්ස්කාලාන  
පරුව්කෝමාක ණත්ත්තාන් ගන්පූම් තුරුයිට්තක්තු.

ISSN 2478-0340

තොටරුම්

